

10. நிதியியல் துறை

10.1 நாணயக் கொள்கை

ஆண்டின் முற்பகுதியில் வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கினைக் கொண்டிருந்த பணவீக்கத்தில் பாதிப்பினை ஏற்படுத்தாமலும், பணச் சந்தைக்கும் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தைக் குமிடையில் பொருத்தமான சமநிலையொன்றைப் பேணுவதன் மூலமும் பொருளாதார மீட்சிக்கு உதவியளிக்கும் அறைகூவலை நாணய முகாமைத்துவம் 1997 இல் எதிர்கொண்டது. கிழக்காசிய நாடுகளின் நாணய நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்நாட்டு நிதியியல் முறையானது ஊக அடிப்படையிலான தாக்கங்களுக்கு எதிராக சந்தை நிகழ்வுகளைக் கூர்ந்து கண்காணித்தல் மற்றும் ஏற்படையதான கொள்கை வழிமுறைகள் என்பவற்றி னூடாகப் பாதுகாக்கப்பட வேண்டியிருந்தது. இதன் படி வட்டி வீதங்களில் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட குறைப்பிற்கு ஆதரவளிக்கும் பொருட்டு ஆண்டுத் தொடக்கத்தில் நாணயக் கொள்கையின் கடுமை சிறிதளவு; தளர்த்தப்பட்டமை மற்றும் கிழக்காசிய நாடுகளில் நாணய நெருக்கடியைத் தொடர்ந்து சந்தையில் நிலவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் உள்நாட்டு நிதியியல் சந்தையின் உறுதிப் பாட்டினைப் பேணுவதற்காக ஆண்டிறுதியில் நாணயக் கொள்கை ஓரளவு கடுமைப்படுத்தப் பட்டமை என்பன 1997 இல் நாணயக் கொள்கையின் சிறப்பம்சங்களாக விளங்கின.

1996 இறுதியளவில் பொருளாதாரமானது கடும் வரட்சியின் பாதகமான விளைவுகளிலிருந்து படிப்படியாக மீட்சி பெற்றது. பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்தன. ஆண்டின் முற்பாக த்தில் காணப்பட்ட உயர்ந்த மட்டத்திலான நாணய விரிவாக்கம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப் பட்டது. பொருளாதார நடவடிக்கைகள் மீட்சியுற்ற தைத் தொடர்ந்து பணவீக்க அழுத்தங்கள் தணிந்தன. அரசிறை முகாமை மேம்பாடடைந்து பற்றாக்குறை குறைவடைந்தமையினால் வங்கி முறையிலிருந்தான அரசின் கடன்பாடுகள் குறைவடைந்தன. எனினும் தனியார் துறைக்கான கொடுகடன் வளர்ச்சி மந்தமடைந்ததுடன் சந்தையில் சில திரவத் தன்மை கட்டுப்பாடுகளும் அவதானி க்கப்பட்டன.

நாணயக் கொள்கையானது தொடர்ச்சியாகச் சில ஆண்டுகள் கடுமையாக இருந்ததன் பின் 1997 இன் முதற் சில மாதங்களில் ஓரளவிற்குத்

தளர்த்தப்பட்டது. நியதி ஒதுக்கத் தேவைப் பாடானது இருமுறை குறைக்கப்பட்டது. 1992 இன் பின் மேற்கொள்ளப்பட்ட முதலாவது குறைப்பு; இதுவாகும். வர்த்தக வங்கிகளின் ரூபா வைப்புப் பொறுப்புக்கள் மீதான நியதி ஒதுக்குத் தேவை சனவரி 17 இல் 15 சதவீதத்திலிருந்து 14 சதவீதத் திற்குக் குறைக்கப்பட்டது. வெளிநாடுகளில் வைப்பிலி டப்பட்டிருக்கும் வெளிநாட்டு நாணய வைப்புக்கள் மீதான 5 சதவீத நியதி ஒதுக்குத் தேவை இல்லா தொழிக்கப்பட்டது. எனினும் உள்நாட்டில் கடனாக வழங்கப்பட்ட வெளிநாட்டு நாணய வைப்புக்கள் மீதான நியதி ஒதுக்குத் தேவை 15 சதவீதத்தில் பேணப்பட்டது. மாச்சு 28 இல் இரண்டாவது குறைப்பு; மேற்கொள்ளப்பட்டது. ரூபா வைப்புக்கள் மீதான நியதி ஒதுக்குத் தேவை 14 சதவீதத்திலிருந்து 12 சதவீதத்திற்குக் குறைக்கப்பட்ட வேளையில் உள்நாட்டில் கடனாக வழங்கப்பட்ட வெளிநாட்டு நாணய வைப்புக்கள் மீதான நியதி ஒதுக்குத் தேவை 15 சதவீதத்திலிருந்து 12 சதவீதத்திற்குக் குறைக்கப்பட்டது. வெளிநாடுகளிலில் வைப்பிலிடப் பட்டிருக்கும் வெளிநாட்டு நாணய வைப்புக்கள் மீதான நியதி ஒதுக்குத் தேவை பூச்சிய மட்டத்தில் பேணப்பட்டது.

1997 வரவு செலவுத் திட்டத்தில் மேற்கொள் ளப்பட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து வர்த்தக வங்கிகளில் அவற்றின் உள்நாட்டு அலகுகளிலிரு ந்தோ அல்லது அவற்றின் வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் அலகுகளிலிருந்தோ நேரடி மற்றும் மறைமுக முதலீட்டுச் சபை சராசரி ஏற்றுமதியாளர்களுக்கு வெளிநாட்டு நாணயக் கடன்களை வழங்குவதற்கு சனவரியில் அனுமதியளிக் கப்பட்டதனைத் தொடர்ந்து நாணயக் கொள்கையில் மேலுமொரு தளர்த்தல் இடம்பெற்றது. சென்மதி நிலுவையின் மூலதனக் கணக்கினை மேலும் தாராள மயமாக்கியமையினை இந்நடவடிக்கை பிரதிபலிக் கின்றது. எனினும் இவ்வசதியினை வழங்கும் பொழுது பொருளாதாரத்தின் வெளிநாட்டு நாணய தடைக் காப்பின்மையைக் கட்டுப்படுத்துவதற்காக குறித்துரைக்கப்பட்ட மட்டுப்படுத்தல்களையும் கட்டுப் பாடுகளையும் விதிப்பதன் மூலம் உரிய முன்னெ ச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வர்த்தக வங்கிகளின் வெளிநாட்டுக் கடன்பாடுகள் அவற்றின் மூலதனத்தின் 15 சதவீதத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டது. இக்கடன்களின் மீள்கொடுப் பனவிற்காக உள்நாட்டு நாணயத்தைப் பரிமாற்றம் செய்வதற்கு அனுமதியளிக்கப்படாததோடு கடன்

பெறுநர்கள் வெளிநாட்டு நாணயங்களில் மட்டுமே மீள்கொடுப்பனவை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப் படுகின்றனர்.

இந்நடவடிக்கைகளுக்கு பல காரணங்கள் அடிப்படையாக அமைகின்றன. முதலாவதாக, நியதி ஒதுக்குத் தேவையில் மேற்கொள்ளப்பட்ட குறைபாட்டினால்தான் மத்திய வங்கியினால் வைத்திருக்கப்படும் கிட்டத்தட்ட ரூ 8,000 மில்லியன் ஒதுக்கப் பணத்தை வர்த்தக வங்கிகளுக்கு விடுவிப்பதன் மூலம் வங்கித் தொழில் முறையினுள் உடனடி திரவத் தன்மை உட்பாய்ச்சலை வழங்குவதற்காகத் திட்டமிடப்பட்டதாகும். இதன் விளைவாக, பணப்பெருக்கியில் ஏற்படும் அதிகரிப்பானது வர்த்தக வங்கிகள் அவற்றின் கொடுகடன் மட்டங்களை இறுதியாகக் கிட்டத்தட்ட ரூ 20,000 - ரூ 25,000 மில்லியன் வரையில் அதிகரிப்பதற்கான உள்ளார்ந்த வளத்தினை ஏற்படுத்தி தனியார் துறைக்கான கொடுகடன் வளர்ச்சிக்கும் பொருளாதார மீட்சிக்கும் உதவும். அத்துடன் நியதி ஒதுக்குத் தேவையின் குறைப்பானது வர்த்தக வங்கிகளின் நிதிகளுக்கான பயன்தரு செலவினைக் குறைவடையச் செய்து அவற்றின் கடன் வழங்கும் வீதங்களைக் குறைப்பதற்கு வழிவகுக்கும். நாணயக் கொள்கையின் நடைமுறைப்படுத்தலில் நேரடிக் கட்டுப்பாடுகளின் பயன்பாட்டி் லிருந்து பெருமளவு சந்தை சார்ந்த கருவிகளின் பயன்பாட்டிற்குப் மத்திய வங்கி மேலுமொருபடி நகர்ந்து செல்வதனையும் இந்நடவடிக்கை பிரதிபலித்தது. முதலீட்டுச் சபை சாராத ஏற்றுமதியாளர்களுக்கான வெளிநாட்டு நாணயக் கடன்களின் வழங்கலானது சந்தையில் திரவத் தன்மையை அதிகரிப்பதனையும், அவர்களின் பன்னாட்டு போட்டித் தன்மையை மேம்படுத்துவதற்கெனச் சார்பளவில் தாழ்ந்த வீதங்களில் கொடுகடனைப் பெறுவதனை இயலச் செய்வதனையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தது.

நியதி ஒதுக்குத் தேவையில் மேற்கொள்ளப்பட்ட குறைபாட்டினால்தான் தொடர்ந்து வர்த்தக வங்கிகளின் திரவத் தன்மை எதிர்பார்க்கப்பட்ட வாறே கணிசமாக அதிகரித்தது. ஆரம்பத்தில் இது மத்திய வங்கியின் இரண்டாந்தரச் சந்தையிலிருந்தான கொள்வனவுகளினூடாக திறைசேரி உண்டியல்களில் முதலீடு செய்யப்பட்டது. எனினும், படிப்படியாக நிதிகள் வர்த்தக வங்கிகளின் கொடுகடன் தொழிற்பாடுகளுக்குத் திரும்பிச் சென்றன. நியதி ஒதுக்குத் தேவையில் செய்யப்பட்ட குறைப்பு வர்த்தக வங்கிகளின் நிதியங்களுக்கான செலவுகள் மீது கொண்டிருந்த தாக்கத்தினைப் பிரதிபலிக்கும் வகையில் அவற்றின் பல கடன் திட்டங்கள் மீதான

கடன்வழங்கல் வீதங்களை வர்த்தக வங்கிகளும் குறைத்தன. எனினும் பல பொருளியலாளர்களினால் அவதானிக்கப்பட்டவாறு மிகை திரவத் தன்மை இல்லாவிடின் நியதி ஒதுக்குத் தேவையில் செய்யப்படும் அதிகரிப்பானது கொடுகடனைக் குறைவடையச் செய்வதில் செயற்றிறன் வாய்ந்ததாக அமையும் வேளையில் நியதி ஒதுக்குத் தேவையில் செய்யப்படும் குறைப்பானது கொடுகடனிற்கு மேலதிக கேள்வி இல்லாதவிடத்து கொடுகடனில் நேரிணையான அதிகரிப்புக்களுக்கு அத்தியாவசியமாகவே இட்டுச்செல்லாது. கடன்பெறுனர்கள் மற்றும் கடன் வழங்குனர்கள் ஆகிய இருசாராரினதும் முன்னெச்சரிக்கை காரணமாக நியதி ஒதுக்குத் தேவை குறைக்கப்பட்டதையடுத்து எய்தப் பெற்ற கொடுகடன் விரிவாக்கமானது எதிர்பார்க்கப்பட்டதைவிட மெதுவானதாகவே அமைந்திருந்தது. வெளிநாட்டு நிதிகள் வங்கித் தொழில் முறைமைக்குள் உட்பாய்வதிலிருந்து எழும் மேலதிக திரவத் தன்மையுடன் இணைந்ததாக, இது, வர்த்தக வங்கிகள் அவற்றின் அரச பிணையங்களிலான முதலீட்டுப் பட்டியலை அதிகரித்து வைப்புக்களுக்கு வழங்கப்பட்ட வீதங்களைக் குறைக்கத் தொடங்கிய ஒரு நிலைமைக்கு இட்டுச் சென்று திறைசேரி உண்டியல் ஏலங்களில் குறைந்த வட்டி வீதங்களை விளைவித்தது. 1996 திசெம்பரின் 12.3 சதவீதத்திலிருந்து 1997 திசெம்பரில் 10.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியுற்ற நிறையேற்றப்பட்ட சராசரி வைப்பு வீதத்துடன் ஒப்பிடுகையில் அதேகாலப் பகுதியில் 21.0 சதவீதத்திலிருந்து 20.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியுற்ற சராசரி நிறைவேற்றப்பட்ட சராசரி கடன் வழங்கல் வீதத்தினால் சான்றளிக்கப்பட்ட வாறு வைப்பு வீதங்களின் குறைப்பானது கடன் வழங்கல் வீதங்களின் குறைப்பினை விஞ்சிக் காணப்பட்டது. எனினும், இதேகாலப்பகுதியில் சராசரி முதன்மை கடன் வழங்கல் வீதம் 18.4 சதவீதத்திலிருந்து 14.2 சதவீதத்திற்கு விரைவாக வீழ்ச்சியுற்றது.

அரசின் தனியார் மயமாக்கல் முயற்சிகள், அபிவிருத்தி நிதி நிறுவனங்களினால் திரட்டப்பட்ட வெளிநாட்டு நிதிகள் மற்றும் குவைத் துத்தத்தினால் பாதிப்புற்றோருக்கான பன்னாட்டு இழப்பீடு என்பனவற்றிலிருந்தான பெறுகைகளினூடாக வெளிநாட்டு சொத்துக்களின் குறிப்பிடத்தக்க உட்பாய்ச்சலொன்று பெறப்பட்டது. இவ்வுட்பாய்ச்சல்கள் வங்கித் தொழில் முறைமையின் திரவத் தன்மையை அதிகரித்து வட்டி வீதங்களில் மேலுமொரு குறைப்பினை ஏற்படுத்தியது. எனவே 1977 இன் இரண்டாம் முன்றாம் காலாண்டுகளில் நாணயக் கொள்கையானது வட்டி வீதங்களில்

ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட குறைப்பினை உறுதிப்படுத்தும் விதத்தில் நெறிப்படுத்தப்பட்டது. மேலதிக திரவத் தன்மையை ஈர்த்துக்கொள்வதற்காக திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் பயன்படுத்தப்பட்டன. மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல்கள் யாவும் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து திறந்த சந்தை தொழிற்பாடுகளுக்காக வங்கி அதன் சொந்த பிணையங்களை வழங்கியது. 1994 இன் பின் வங்கி அதன் சொந்த பிணையங்களை வழங்கியது இதுவே முதற்தடவையாகும். குறுகிய கால வீதங்களின் தாழ்ந்த மட்டத்தினை உறுதிப்படுத்துவதற்காக 7 நாட்கள் மற்றும் 28 நாட்கள் முதிர்ச்சியுடனான குறுகிய கால மத்திய வங்கி பிணையங்கள் வழங்கப்பட்டன. வழங்கப்பட்ட மொத்தப் பெறுமதி ரூ 7,835 மில்லியனாக விளங்கியது. மேம்பாடடைந்த அரசிறை முகாமைத்துவமானது நாணயக் கொள்கையின் நடைமுறைப்படுத்தலுக்கு உதவியளித்தது. தனியார் மயமாக்கல் பெறுகைகளின் உட்பாய்ச்சலின் காரணமாக நாணய விரிவாக்கத்துக்கான உள்ளார்ந்த ஆற்றல் மத்திய வங்கியினால் உடைமையாக வைத்திருக்கப்பட்ட ரூ 10,000 மில்லியன் பெறுமதியுடைய திறைசேரி உண்டியல்களின் உடனடியான விடுவிப்பு; மற்றும் மத்திய வங்கியில் அரசாங்கத்தின் வைப்புக்களின் அதிகரிப்பு; என்பனவற்றினால் பெருமளவில் தணிக்கப்பட்டது.

ஆண்டின் இறுதியளவில் பணவீக்கம் எதிர்பார்க்கப்பட்டதைவிட சிறிது உயர்ந்து காணப்பட்டமை மற்றும் கிழக்காசிய நாணய நெருக்கடியின் விளைவாக வெளிநாட்டு செலாவணிச் சந்தையில் எதிர்நோக்கப்பட்ட நிச்சயமற்ற தன்மை என்பனவற்றினைத் தொடர்ந்து குறுகிய கால வட்டி வீதங்களைச் சிறிதளவால் அதிகரிப்பதற்கு கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஏப்பிற்ல் அளவில் 7 சதவீதத்திற்கு படிப்படியாகக் குறைவடையச் செய்யப்பட்ட மீள்கொள்வனவு வீதம் சந்தைப் போக்குகளிற்கு இணைந்து செல்லும் வகையில் நான்காம் காலாண்டின் பெரும் பகுதியில் 9 சதவீதமாக விளங்கி திசெம்பர் இறுதியில் 11 சதவீதத்திற்கு அதிகரித்தது. நவெம்பரிலும் திசெம்பரிலும் பணவீக்கத்தில் சிறிதளவு அதிகரிப்பு காணப்பட்டதனால் சந்தையில் குறுகிய கால கட்டத்தில் ஒரு நேர்க்கணிய உண்மை விளைவு வீதத்தினை உறுதிப்படுத்தல் மற்றும் வெளிநாட்டு செலாவணிகளை ஊகநோக்கங்களுக்காகக் கொள்வனவு செய்வதற்காக சார்பளவில் மலிவான அழைப்பு; பணச் சந்தை நிதிகளைப்

பயன்படுத்துவதனை ஊக்கமிழக்கச் செய்தல் என்பனவற்றிற்காக இது மேற்கொள்ளப்பட்டது. வங்கியினால் வழங்கப்படும் திரவத் தன்மைக்கான செலவில் செல்வாக்கைச் செலுத்தும் வகையில் திறைசேரி உண்டியல்களுக்கான மத்திய வங்கியின் கழிவு; மற்றும் மீழ்கழிவு; வீதம் என்பவற்றுக்கிடையிலான விளிம்பு; அதிகரிக்கப்பட்டது.

நடுத்தர நீண்டகால கொடுகடன் நிதியம் அல்லது குறுகிய கால மீள்நிதியிடல் திட்டங்களின் கீழ் இடருக்குள்ளான நிதிக் கம்பனிகள் தவிர்ந்து ஏனையவற்றிற்கு மீள்நிதியளிக்காத கொள்கை தொடர்ந்து பேணப்பட்டது. எனினும் பாரியளவிலான மீள் கொடுப்பனவுகளின் காரணமாக கடந்த காலத்தில் வழங்கப்பட்ட மீள்நிதியின் வெளிநின்ற மட்டம் 1996 இறுதியின் ரூ 2,259 மில்லியனிலிருந்து 1997 திசெம்பர் இறுதியில் ரூ 1,691 மில்லியனிற்கு வீழ்ச்சியடைந்தது.

10.2 பணநிரம்பல்

வங்கித் தொழில் முறையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களில் ஏற்பட்ட முனைப்பான அதிகரிப்பிற்கு மத்தியிலும் தனியார் மயமாக்கல் பணப்பெறுகையினைப் பயன்படுத்தி வங்கித் துறைக்கான அரசின் கொடுகடன்கள் மீளச் செலுத்தப்பட்டமை மற்றும் தனியார் துறைக்கான வங்கிக் கொடுகடன்கள் எதிர்பார்க்கப்பட்டதைவிட மெதுவாக வளர்ச்சியடைந்தமை என்பன காரணமாக 1996 இன் பின்னரைப் பகுதியில் நாணய விரிவாக்கத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியானது 1997 இலும் தொடர்ந்தது. ஆண்டின் முற்பகுதியில் நாணயக் கொள்கை சிறிது தளர்த்தப்பட்ட போதிலும் நாணய வளர்ச்சி வீதம் 1997 முழுவதும் தாழ்வடைந்து காணப்பட்டது. முன்னைய ஈராண்டு நிகழ்வுகளுக்கு எதிர்மாறாக வங்கித்தொழில் முறையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்ட போதிலும் உள்நாட்டு கொடுகடனின் மெதுவான வளர்ச்சியானது நாணய விரிவாக்கத்தினைக் கட்டுப்படுத்துவதற்கு உதவியது. உண்மையில் அரசிற்கான தேறிய கொடுகடன் 1997 இல் குறைவடைந்தது. ஏப்பிற்ல் இறுதியில் தாழ்வான 8 சதவீதத்திற்கு வீழ்ச்சியுற்றிருந்த விரிந்த பணநிரம்பலின் (M2) வளர்ச்சியானது 1997 திசெம்பர் இறுதியில் டுள்ளிக்குப் டுள்ளி அடிப்படையில் 13.8 சதவீதமாக விளங்கியது (1996 திசெம்பர் இறுதியில் 10.8 சதவீதம்). 1997 இல் வட்டி வீதங்களிலும் பணவீக்கத்திலும் ஏற்பட்ட முனைப்பான வீழ்ச்சியைத் தொடர்ந்து காக

அல்லது கேள்வி வைப்புக்களை வைத்திருப்பதற்கான சந்தர்ப்பச் செலவு வீழ்ச்சியடைந்து குறுகிய பணநிரம்பல் (M1) ஈராண்டுகளைவிட விரைந்த வேகத்தில் வளர்ச்சியுற்றது. (M1) இன் புள்ளிக்குப் புள்ளி அதிகரிப்பானது 1996 திசெம்பர் இறுதியின் 4.0 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 1997 திசெம்பர் இறுதியில் 9.8 சதவீதமாக விளங்கியது.

அட்டவணை 10.1

நாணயப் புள்ளி விபரங்களின் தொகுப்பு

விடயம்	1996 முடிவில்	மாற்றம்			
		1996		1997	
		தொகை ரூ.பில்	%	தொகை ரூ.பில்	%
நாணயக் கூட்டுக்கள்:					
குறுகிய பணநிரம்பல் (M1)	85.9	3.0	4.0	7.7	9.8
விரிந்த பணநிரம்பல் (M2)	288.3	24.7	10.8	35.1	13.8
ஏதுக் காரணிகள்:					
உள்நாட்டுக் கொடுகடன்	272.7	28.5	12.7	20.4	8.1(அ)
அரசுக்கு (தேறிய)	46.4	13.1	37.0	-2.1	-4.5
அரசு கூட்டுத்தாபனங்கள்	10.3	1.4	16.5	0.4	4.0(அ)
தனியார்துறை வெளிநாட்டுச் சொத்துக்கள் (தேறிய)	216.0	14.0	7.8	22.2	11.4(அ)
ஏனைய விடயங்கள் (தேறிய)	89.3	-4.6	-6.9	27.4	44.3
ஏனைய விடயங்கள் (தேறிய)	-73.8	0.8	1.3	-12.8	-21.0(அ)
ஒதுக்கு நாணயம்	83.7	6.9	8.8	-1.8	-2.1

மூலம்: இலங்கை மத்திய வங்கி (அ) முன்னைய பணிக்கப்பட்ட கடன்கள் சிலவற்றிற்குப் பதிலாக திறைசேரியினால் வழங்கப்பட்ட முறிகளின் தாக்கம் அகற்றப்படும்போது அதிகரிப்புக்கள் முறையே 7.7, 3.8, 10.8 மற்றும் 17.3 சதவீதமாகக் காணப்பட்டன.

திரண்ட சென்மதி நிலுவையானது கடந்த ஈராண்டுகளின் போக்கிற்கு நேர்மாறாக கணிசமான மிகையொன்றினைக் காட்டியது. இது வங்கித் தொழில் முறையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களில் இணைந்த அதிகரிப்பினை ஏற்படுத்தியது. தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களின் இவ்வதிகரிப்பே 1997 இல் பணநிரம்பலில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு முக்கிய ஏதுக்காரணியாக விளங்கியது. வங்கித்தொழில் முறையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களானது 1996 இன் ரூ 4,671 மில்லியன் (7 சதவீதம்) வீழ்ச்சிக்கு மாறாக 1997 இல் ரூ 27,425 மில்லியனால் (44 சதவீதம்) வளர்ச்சியடைந்து (M2) விரிந்த பணநிரம்பல் அதிகரிப்பில் 7.8 சதவீதத்திற்கு வகைகூறியது. வீழ்ச்சியடைந்த உள்நாட்டு வட்டி வீதங்களும் கிழக்காசிய நாடுகளின் நாணய நெருக்கடியும் வர்த்தக வங்கிகள் அவற்றின் தேறிய வெளிநாட்டு சொத்துக்கள் இருப்பினை மேம்படுத்துவதனை ஊக்குவித்தன. வர்த்தக வங்கிகளின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் ரூ 11,281 மில்லியனால் அதிகரித்த வேளையில் அவற்றின் மொத்த வெளிநாட்டுச் சொத்துக்கள் ரூ 20,047 மில்லியனால் அதிகரித்தன.

1996 இன் 18 சதவீத அதியுயர் அதிகரிப்பொன்றுடன் ஒப்பிடுகையில் வங்கித் தொழில் முறையின் தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள் 1997 இல் 4 சதவீதத்தினால் மட்டும் அதிகரித்து (M2) விரிந்த பணநிரம்பலின் 12 சதவீத அதிகரிப்பிற்கு மட்டுமே வகைகூறியது. வங்கித் தொழில் முறையிலிருந்தான அரசிற்கான கொடுகடனில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் தனியார் துறை கொடுகடனின் மெதுவான வளர்ச்சி என்பன இச்சேர்வுற்ற வளர்ச்சிக்கு முக்கிய பொறுப்பாயமைந்தன. மேம்பட்ட இறை முகாமைத்துவத்தினைத் தொடர்ந்து குறைவடைந்த பற்றாக்குறை மற்றும் தனியார் மயமாக்கல் நிகழ்ச்சித் திட்டங்களிலிருந்தான ரூ 22,000 மில்லியனை விஞ்சிய பணப்பெறுகைகள் என்பன வங்கித் தொழில் துறைக்கான அதன் பொறுப்புக்களை ரூ 2,172 மில்லியனால் குறைப்பதற்கு அரசிற்கு இயலச் செய்தன. இது மத்திய வங்கியிலிருந்தான கொடுகடன் ரூ 13,991 மில்லியனால் குறைவடைந்தமை மற்றும் வர்த்தக வங்கிகளிலிருந்தான கொடுகடன் ரூ 11,819 மில்லியனால் அதிகரித்தமை என்பனவற்றின் தேறிய விளைவினால் ஏற்பட்டதாகும். மத்திய வங்கியிலிருந்தான கொடுகடன் உயர்வலுப் பணத்தின் இருப்பினை (ஒதுக்குப் பணம்) விரிவுபடுத்தி பணநிரம்பலில் மேலும் பாரிய விரிவாக்கத்தினையும் அதன் விளைவாகப் பணவீக்கத்தினையும் உருவாக்கும் உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டிருப்பதனால் அரசு கடன் பாட்டின் விரிவாக்கத்தில் ஏற்பட்ட கணிசமான தொரு குறைப்பொன்றினை இது உட்கிடையாகக் கொண்டிருந்தது. அத்துடன் வர்த்தக வங்கிகளிலிருந்தான கொடுகடனில் ஏற்பட்ட அதிகரிப்பானது அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட டீதிய கொடுகடன்களைவிட வர்த்தக வங்கிகளின் சொத்து முதலீட்டுப் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட தன்விருப்பு; மாற்றத்தினைப் பிரதிபலித்தது. 1997 இல் வர்த்தக வங்கிகள் அவற்றின் கடன் வழங்கல் தொழிற்பாடுகளில் பாரிய முன்னெச்சரிக்கையினைக் கையாண்டு இடரற்ற சொத்துக்களான அரசு பிணையங்களில் முதலீடு செய்வதற்கான விருப்புத் தேர்வினை வெளிப்படுத்தின. 1996 இனைவிட 1997 இல் அரசாங்க பிணையங்களுக்கான வருவாய் தாழ்வாகக் காணப்பட்டதற்கு மத்தியிலும் வர்த்தக வங்கிகளால் உடைமையாக வைத்திருக்கப்பட்ட அரசு பிணையங்கள் 1996 இன் ரூ 3,978 மில்லியன் அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் 1997 இல் ரூ 6,736 மில்லியனால் அதிகரித்தன.

தனியார் துறைக் கொடுகடன் 1996 இன் ரூ 25,736 மில்லியன் அல்லது 7.8 சதவீதத்திற்கு எதிராக 1997 இல் ரூ 22,188 மில்லியன் அல்லது

அட்டவணை 10.2

நாணயக் கூட்டுக்கள் 1996-1997 (அ)

ரூ. மில்லியன்

காலமுடிவில்	குறுகிய பணநிரம்பல் (M1)						விரிந்த பணநிரம்பல் (M2)					
	1996	1997	சதவீத மாற்றம்				1996	1997	சதவீத மாற்றம்			
			புள்ளிக்குப்புள்ளி		அசையும் சராசரி				புள்ளிக்குப்புள்ளி		அசையும் சராசரி	
		1996	1997	1996	1997	1996	1997	1996	1997	1996	1997	
சனவரி	73,783	77,889	5.6	5.6	9.2	9.2	228,090	253,157	18.2	11.0	18.2	16.9
பெப்ரவரி	77,440	77,597	9.5	0.2	8.9	8.3	234,199	254,967	21.4	8.9	18.5	15.8
மாசு	81,796	80,828	14.7	-1.2	9.0	6.9	239,178	260,657	22.4	9.0	18.9	14.6
ஏப்பிரல்	79,478	80,583	15.7	1.4	9.4	5.7	241,893	261,357	23.4	8.0	19.4	13.4
மே	76,620	80,241	12.1	4.7	9.4	5.1	242,072	262,189	22.3	8.3	19.7	12.3
யூன்	75,956	79,670	10.5	4.9	9.4	4.7	240,407	265,104	19.5	10.3	19.8	11.5
யூலை	76,200	79,535	11.7	4.4	9.7	4.1	240,083	267,601	18.4	11.5	19.9	11.0
ஒகத்து	76,185	81,068	9.9	6.4	9.8	3.9	240,097	271,989	16.9	13.3	19.7	10.8
செப்டெம்பர்	76,634	82,287	9.0	7.4	10.0	3.8	241,700	276,994	14.5	14.6	19.4	10.8
ஒக்டோபர்	74,004	83,300	3.5	12.6	9.7	4.5	242,845	279,577	12.8	15.1	18.9	11.1
நவம்பர்	75,276	82,708	4.8	9.9	9.4	4.9	245,227	281,697	12.0	14.9	18.3	11.3
திசெம்பர்	78,203	85,851	4.0	9.8	9.2	5.4	253,201	288,258	10.8	13.8	17.5	11.6
மாதாந்தச் சராசரி	76,798	80,963	9.2	5.5			240,749	268,629	17.7	11.6		

(அ) பன்னாட்டு நடைமுறை நியமங்களுடன் ஒத்திருக்கும் விதத்தில் 1990 இலிருந்தான நாணயத்தரவுகள் மீள பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. தயவுசெய்து புள்ளிவிபரப் பின்னிணைப்பு அட்டவணைகள் 100, 101, 105 இணைப்பார்க்கவும்.

மூலம்: இலங்கை மத்திய வங்கி

11.4 சதவீத மெதுவான வேகத்தில் வளர்ச்சியடைந்தது. வழங்கல், கேள்வி ஆகியவிரு காரணிகளும் மிதமான இவ்வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தன. வர்த்தக வங்கிகள் அவற்றின் உள்நாட்டு அலகுகளிலிருந்து கடன் வழங்கும் பொழுது மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொண்டன. சில கடன்பெறுநர்கள் பாரியளவிலான முதலீடுகள் தொடர்பாக காத்திருந்து அவதானிக்கும் அணுகு முறையினைக் கைக்கொண்ட வேளையில் ஏனையோர் வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் அலகுகளிலிருந்தான அல்லது அபிவிருத்தி நிதி நிறுவனங்களிலிருந்தான கொடுகடன்களை நாடியமைவினால் கேள்வியும் கட்டுப்படுத்தப்பட்டது. வர்த்தக வங்கி கடன் வழங்கல் வீதங்கள் கீழ்நோக்கி அசையாது உறுதியாக இருந்ததன் காரணமாக சில கம்பனி கடன்பெறுநர்களும் உரிமைப் பங்கு வழங்கல் மற்றும் வர்த்தகப் பத்திரம் வழங்கல் என்பவற்றினூடாக முதலீட்டாளர்களிடமிருந்து நேரடியாக நிதிகளைப் பெற்றுக்கொண்டதனால் வங்கிக் கொடுகடனிற்கான கேள்வி குறைவடைந்தது. எனினும், கீழே கலந்துரையாடப்பட்டுள்ளபடி வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் அலகுகளிலிருந்தான கொடுகடன்களையும் உள்ளடக்கிய மொத்த கடன் வழங்கலைக் கருத்திற் கொள்ளும்போது ஓரளவு மாறுபட்ட தோற்றப்பாடு வெளிப்படுகின்றது.

ஆண்டின் கடைசி இரண்டு மாதங்களில் கொடுகடன் விரிவாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.

வர்த்தக வங்கிகளின் உள்நாட்டு அலகுகளிலிருந்தான தனியார் துறைக்கான கொடுகடனின் மொத்த அதிகரிப்பில் 40 சதவீதம் (ரூ 8,894 மில்லியன்) நவம்பரிலும் திசெம்பரிலும் வழங்கப்பட்டது. இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் என்பன கொடுகடனை அதிகளவில் பயன்படுத்தியமையின் காரணமாக அரசு கூட்டுத்தாபனங்களுக்கான கொடுகடனில் 1996 இல் ஏற்பட்ட 17 சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் 1997 இல் 4 சதவீதத்தினால் அதிகரித்தது.

வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் அலகுகளின் கொடுக்கல் வாங்கல்கள் உள்நாட்டுப் பொருளாதாரத்தின் மீது அதிகரித்த தாக்கத்தினைக் கொண்டிருப்பதன் காரணமாக வர்த்தக வங்கிகளின் உள்நாட்டு அலகுகளையும் வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் அலகுகளையும் உள்ளடக்கிய திரட்டிய நாணய அளவீடு முதல் தடவையாக 1996 இல் தொகுக்கப்பட்டது. 1997 இலும் இது தொடர்ந்தது. திரட்டிய நாணய அளவீடானது 1996 இறுதியின் 11.3 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 1997 இறுதியில் விரிந்த பணநிரம்பலில் 13.2 சதவீத புள்ளிக்குப் புள்ளி வளர்ச்சியினைக் குறித்துக் காட்டியது. இவ்வளர்ச்சிக்கான ஏதுக்காரணிகளின் பகுப்பாய்வானது வளர்ச்சியின் 58 சதவீதம் தேறிய வெளிநாட்டு சொத்துக்களில் ஏற்பட்ட வளர்ச்சியின்

அட்டவணை 10.3

நாணயக் கூட்டுக்களும் ஏதுக்காரணிகளும் 1995-1997(அ)

சூ.மில்லியன்

விடயம்	திசெம்பர் 1995	திசெம்பர் 1996	திசெம்பர் 1997	1996		1997	
				தொகை	சதவீதம்	தொகை	சதவீதம்
நாணயக் கூட்டுக்கள்							
1. மக்களால் வைத்திருக்கப்பட்ட நாணயம்	42,198	42,565	45,680	367	0.9	3,115	7.3
2. மக்களால் வைத்திருக்கப்பட்ட கேள்வி வைப்புக்கள்	33,019	35,638	40,172	2,619	7.9	4,534	12.7
குறுகிய பணநிரம்பல் (M ₁)	75,217	78,203	85,851	2,986	4.0	7,649	9.8
3. வர்த்தக வங்கிகளில் தனியார்துறை வைத்திருக்கும் தவணை சேமிப்பு வைப்புக்கள்	153,319	174,998	202,406	21,679	14.1	27,408	15.7
கூட்டுறவு; நிறுவனங்கள்	3,598	3,056	3,577	-542	-15.1	521	17.0
அரசு கூட்டுத்தாபனங்கள்	15,888	17,864	16,690	1,976	12.4	-1,174	-6.6
ஏனைய தனியார்துறை வாடிக்கை யாளர்கள் (ஆ)	133,833	154,078	182,139	20,245	15.1	28,062	18.2
விரிந்த பணநிரம்பல் (M ₂)	228,536	253,201	288,258	24,665	10.8	35,057	13.8
ஏதுக்காரணிகள்							
1. உள்நாட்டுக் கொடுகடன்	223,799	252,317	272,733	28,518	12.7	20,416	8.1
அரசுக்கான தேறிய கொடுகடன்	35,447	48,537	46,365	13,090	36.9	-2,172	-4.5
அரசிற்கு வழங்கப்பட்ட மொத்தக் கொடுகடன்	47,971	64,948	66,569	16,977	35.4	1,620	2.5
மத்திய வங்கியால்	27,458	37,801	26,776	10,343	37.7	-11,025	-29.2
வர்த்தக வங்கிகளால்	20,513	27,147	39,793	6,634	32.3	12,646	46.6
அரசின் வைப்புக்களும் காசு நிலுவைகளும்	12,524	16,412	20,204	3,888	31.0	3,792	23.1
தனியார் துறைக்கு வழங்கப்பட்ட மொத்தக் கொடுகடன்	188,352	203,780	226,368	15,428	8.2	22,588	11.1
கூட்டுறவு; நிறுவனங்கள்	3,939	1,465	1,661	-2,474	-62.8	196	13.4
அரசு கூட்டுத்தாபனங்கள்	8,527	9,938	10,338	1,411	16.5	400	4.0
ஏனைய தனியார்துறை வாடிக்கை யாளர்கள்	175,886	192,377	214,369	16,491	9.4	21,992	11.4
2. வெளிநாட்டு வங்கித் தொழில் சொத்துக்கள் (தேறிய)	66,532	61,861	89,286	-4,671	-7.0	27,425	44.3
மத்திய வங்கி (தேறிய)	74,301	73,786	89,930	-515	-0.7	16,144	21.9
வர்த்தக வங்கிகள் (தேறிய)	-7,769	-11,925	-644	-4,156	-53.5	11,281	94.6
3. ஏனைய விடயங்கள் (தேறிய)	-61,794	-60,978	-73,762	816	1.3	-12,783	-21.0
மத்திய வங்கியின் ஏனைய பொறுப்புக்கள் (தேறிய)	-51,986	-58,476	-57,032	-6,490	-12.5	1,444	2.5
வர்த்தக வங்கிகளின் ஏனைய பொறுப்புக்கள் (தேறிய)	-9,808	-2,502	-16,729	7,306	74.5	-14,227	-568.6

(அ) M2 இன் மீது ஏற்பட்ட தாக்கத்தைக் குறிக்கின்றன.





(ஆ) வதிவற்றோர் வெளிநாட்டு நாணய வைப்புக்கள் தவிர

மூலம்: இலங்கை மத்திய வங்கி

காரணமாகவும், 42 சதவீதம் தேறிய உள்நாட்டு சொத்துக்களில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாகவும் ஏற்பட்டது என்பதனைக் குறித்துக் காட்டுகின்றது. 1996 இல் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களில் ஏற்பட்ட மாற்றம் பண நிரம்பலின் 5 சதவீத வீழ்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தன. உள்நாட்டு அலகுகளை மட்டும் உள்ளடக்கி மேற்கொள்ளப்படும் மரடீ ரீதியான நாணய அளவீட்டினைப் பொறுத்த மட்டில் வங்கித் தொழில் முறையிலிருந்தான அரசிற்கான தேறிய கொடுகடன் குறைப்பொன்றினைக் (1,881 மில்லியன்) காட்டியது. எனினும் உள்நாட்டு அலகு நாணய அளவீட்டின் பெறுபேறுகளுக்கு எதிர்மாறாகத் தனியார் துறைக்கான

கொடுகடன் 1996 இன் 8.9 சதவீதத் துடன் ஒப்பிடுகையில் 1997 இல் 14.3 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது. தனியார் துறைக்கு வழங்கப்பட்ட மொத்தக் கொடுகடன் 1996 இன் ரூ 30,789 மில்லியனிற்கு எதிராக 1997 இல் ரூ 32,878 மில்லியனாக விளங்கி வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் அலகுகளிலிருந்தான கொடுகடனில் ஏற்பட்ட அதிகரிப்பினைக் குறித்துக் காட்டியது. வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் அலகுகளிலிருந்தான இக்கொடுகடனானது முக்கியமாக முதலீட்டுச் சபை நிறுவனங்களினால் பெற்றுக் கொள்ளப்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஏறத்தாள 16 சதவீதம் தயாரிப்புத் துறையிலிருந்து

வரைபடம் 10.1
நாணயக் கூட்டுக்களும் சுற்றோட்ட வேகமும்
பணப்பெருக்கியும்




பெறப்பட்டமை மற்றும் ஏற்றுமதிகளின் 82 சதவீதத்திற்கு முதலீட்டுச் சபை நிறுவனங்கள் வகை கூறியமை என்பனவற்றிலிருந்து நாட்டின் பொருளாதார நடவடிக்கைக்கு வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் அலகுகள் கணிசமான தொகையில் கடன்களை வழங்கியுள்ளமை தெளிவாகின்றது. வர்த்தக வங்கிகளின் உள்நாட்டு அலகுகளிலிருந்தான கொடுகடனின் மெதுவான வளர்ச்சியானது வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் அலகுகளினால் வழங்கப்பட்ட மேலதிக கொடுகடனால் எதிரீடு செய்யப்பட்டதனையும் திரட்டிய நாணய அளவீடு குறித்துக்காட்டுகின்றது.

மில்லியன் (8.8 சதவீதம்) அதிகரிப்பிற்கு எதிர்மாறாக 1997 திசெம்பர் இறுதியில் ரூ 1.773 மில்லியனால் (2.1 சதவீதம்) ரூ 88.736 மில்லியனிற்கு வீழ்ச்சிய

ஒதுக்குப் பணம்

ஒதுக்குப் பணம் (உயர் வலுப் பணம் அல்லது நாணயத் தளம்) 1996 இன் ரூ 6.922



டைந்தது. எனினும் மத்திய வங்கியிடம் வைத்திருக்கப்படும் கிட்டத்தட்ட ரூ 8,000 மில்லியன் ஒதுக்குப் பணத்தை வர்த்தக வங்கிகளுக்கு அவற்றின் வழமையான தொழிற்பாடுகளுக்காக விடுவித்த நியதி ஒதுக்குத் தேவையில் செய்யப்பட்ட குறைபாட்டினால் அடிப்படையில் இவ்வீழ்ச்சியினை நோக்குதல் வேண்டும். மூலப்பக்கத்தில் ஒதுக்குப் பணத்தில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு மத்திய வங்கியினால் உடைமையாக வைத்திருக்கப்பட்ட ரூ 10,000 மில்லியன் பெறுமானம் கொண்ட திறைசேரி உண்டியல்களைத் தீர்ப்பளவு செய்தமை மற்றும் தனியார் மயமாக்கலிலிருந்தான பணப்பெறுகையினை பயன்படுத்துவதனுடாக மத்திய வங்கியுடனான வைப்புக்களை அதிகரித்தமை என்பனவற்றின் முக்கிய விளைவாக அரசிற்கான தேறிய கொடுகடன் ரூ 13,991 மில்லியனால் வீழ்ச்சியடைந்தமையே முக்கிய காரணமாக அமைகின்றது. இது நாணய மேலாண்மையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களின் உடைமையில் ஏற்பட்ட கணிசமான அதிகரிப்பினால் எதிரீடு செய்யப்பட்டது. பயன்பாட்டுப் பக்கத்தில் வர்த்தக வங்கிகளுடனான அதிகரித்த வைப்புக்களின் மீது வேண்டப்படும் மேலதிக ஒதுக்களின் தாக்கத்தினை நியதி ஒதுக்குத் தேவையின் தாக்கம் விஞ்சியமையினால் மத்திய வங்கியுடனான வர்த்தக வங்கி வைப்புக்கள் ரூ 5,370 மில்லியனால் வீழ்ச்சியுற்றன. சுற்றோட்டத்திலுள்ள நாணயம் ரூ 3,655 மில்லியனால் அதிகரித்தது. நியதி ஒதுக்குத் தேவையில் செய்யப்பட்ட குறைப்பின் தாக்கத்தினைப் பிரதிபலித்தது. நாணயப் பெருக்கியானது (M2/RM) 1996 இன் 2.88-3.01 வீச்சுடன் ஒப்பிடுகையில் 1997 இல் 3.12 -3.63 வீச்சுக்கு அதிகரித்துக் காணப்பட்டது. பணத்தின் வருமானச் சுற்றோட்டம் 1996 இன் 3.2 இலிருந்து 1997 இல் 3.3 இற்கு சிறிதளவு அதிகரித்தது.

10.3 வட்டி வீதங்கள்

சந்தையில் காணப்பட்ட அதிகரித்த திரவத் தன்மை, பணவீக்க எதிர்பார்ப்புக்களின் வீழ்ச்சி, மேம்பாடடைந்த அரசிறை செயலாற்றம் மற்றும் மத்திய வங்கியின் செயற்றிறன் மிக்க திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் காரணமாக வட்டி வீதத்தின் அடிக்கடி மாறுபடும் தன்மையில் குறைபாடு என்பனவற்றின் முக்கிய காரணத்தினால் வட்டி வீதங்கள் வீழ்ச்சி ஏற்பட்டமை 1997 ஆம் ஆண்டின் முக்கிய பண்பாக விளங்கியது. அரசாங்கம் சந்தை சார் நடுத்தரகால திறைசேரி முறிகளை அறிமுகப்படுத்தியமை பொது மக்களுக்கு நடுத்தரகால இடரற்ற வருவாய் வளைகோடு ஒன்றினை வழங்கியது. ஆண்டின் முற்பாசத்தில் வட்டி

வீதங்களில் ஏற்பட்ட முனைப்பான வீழ்ச்சியினைத் தொடர்ந்து வீதங்கள் நிலைப்படுத்தப்பட்டு வட்டி வீதத்தில் அடிக்கடி ஏற்படும் மாறுபாடு மிகவும் தாழ்வடைந்து காணப்பட்டது.





குறுகிய கால வட்டி வீதங்கள்

ஓரிரு மீள்கொள்வனவு வீதம், இரண்டாந்தர திறைசேரி உண்டியல் சந்தை வீதங்கள், வங்கிகளுக்கிடையேயான அழைப்பு; பணவீதங்கள், 3, 6, 12 மாத திறைசேரி உண்டியல் வீதங்கள் மற்றும் ஓராண்டுக்குக் குறைவான காலப்பகுதிக்கான வைப்பு மற்றும் கடன் வழங்கல் வீதங்கள் என்பனவை முக்கிய குறுங்கால வட்டி வீதங்களாகும். 1997 இல் பெரும்பாலும் அனைத்து குறுகிய கால வீதங்களும் கணிசமாக வீழ்ச்சியடைந்தமைக்கு மேம்பாடடைந்த திறைசேரி காச முகாமைத்துவம், தனியார் மயமாக்கல் மூலமான உட்பாய்ச்சல்களின் உதவி, சாதகமாதொரு சென்மதி நிலுவை இருப்பு, மத்திய வங்கியினால் நியதி ஒதுக்குத் தேவையில் செய்யப்பட குறைபாடு மற்றும் வெளிநாட்டு நாணயத்திலான கடன்களைப் பெறுவதற்கு முதலீட்டுச் சபை சாராத ஏற்றுமதியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டமை என்பன காரணமாக அமைந்தன. இக்காரணிகளுள் பல அனைத்து முதிர்ச்சி காலங்களிலுமான திறைசேரி உண்டியல்கள் மீதான வருவாயினைக் குறைப்பதற்குத் தொழிற்பட்டன. சந்தையில் ஏனைய வட்டி வீதங்களை நிர்ணயம் செய்யும் முதன்மைக் குறிகாட்டியாக விளங்கும் திறைசேரி உண்டியல் வருவாய்களின் முக்கியத்துவத்தினை வெளிக்காட்டி நாட்டின் வட்டி வீத அமைப்பில் பொதுவானதொரு கீழ்நோக்கிய அசைவினை இது ஏற்படுத்தியது. சந்தை வீதங்களின் போக்கிற்கு இணைந்ததாக மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல் பரிமாற்றங்களுக்கு (மீள்கொள்வனவு; இரண்டாந்தரச் சந்தையுடம்) ஏற்புடையதான வீதங்களும் நகர்ந்தன.

முதலாந்தரத் திறைசேரிச் சந்தை உண்டியல் வீதங்கள்

1997 இன் தொடக்கத்தில் 3 மாத திறைசேரி உண்டியல் வீதம் 17.14 சதவீதமாக விளங்கியது. 1997 சனவரி இறுதியில் அது 12.86 சதவீதத்திற்கு வீழ்ச்சியுற்றது. அதன் பின்னர் பணவீக்கம் சடுதியாக வீழ்ச்சியுற்றமை, நியதி ஒதுக்குத் தேவைக் குறைப்பினூடாக சந்தைக்கு திரவத் தன்மை விடுவிக்கப்பட்டமை மற்றும் வெளிநாட்டு உட்பாய்ச்சல்களின் காரணமாகவும் திரவத் தன்மை மேலும் மேம்பாடடைந்தமை என்பன காரணமாக அதன் பின்னர்

வரைபடம் 10.3 வட்டி வீதங்கள்



இந்த வீதம் மேலும் வீழ்ச்சியடைந்தது. மத்திய வங்கியினால் உடைமையாக வைத்திருக்கப்பட்ட ரூ 10,000 மில்லியன் திறைசேரி உண்டியல்கள் ஓகத்தில் தீர்ப்பனவு; செய்யப்பட்டமை மற்றும் தனியார் மயமாக்கலிருந்தான பணப் பெறுகைகளின் உட்பாய்ச்சல் என்பனவற்றினைத் தொடர்ந்து 3 மாத வருவாய் 1997 திசம்பர் இறுதியில் 9.97 சதவீதத்திற்குச் சிறிதளவால் அதிகரிப்பதற்கு முன்னர் ஒக்ரோபர் இறுதியில் தாழ்வான 9.91 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இப்போக்கிற்கு இணைந்ததாக 6 மாத, 12 மாத திறைசேரி உண்டியல் வீதங்களும் 1997 இல் முறையே 17.03 சதவீதத்திலிருந்து 10.09 சதவீதத்திற்கும் 17.11 சதவீதத்திலிருந்து 10.21 சதவீதத்திற்கும் வீழ்ச்சியடைந்தன. வருவாய்களின் வீழ்ச்சிக்கு மத்தியிலும் சந்தைத் திரவத் தன்மையில் ஏற்பட்ட மேம்பாட்டினைக் குறித்துக்காட்டி பெரும்பாலும்

அனைத்து ஏலங்களும் வழங்கலுக்கு மேலான கேள்வியினைக் கொண்டிருந்தன.

இரண்டாந்தரச் சந்தையினதும் மீள்கொள்வனவு சந்தையினதும் வீதங்கள்

திறைசேரி உண்டியல்களின் இரண்டாந்தரச் சந்தையானது மத்திய வங்கியின் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளில் முக்கிய பங்கொன்றினை ஆற்றுகின்றது. மத்திய வங்கியினால் அதன் மீள்கொள்வனவு; கழிவு, மீள்கழிவு; தொழிற்பாடுகளுக்கு அளிக்கப்படும் வருவாய் வீதங்களும் பணச்சந்தையின் குறுகியகால வட்டி வீத அமைப்பை நேரடியாகப் பாதிக்கின்றன. முதலாந்தர சந்தைப் போக்குடன் இசைந்து செல்லும் வகையில் மீள்கொள்வனவு, கழிவு; மற்றும் மீள்கழிவு; வீதங்கள் குறைக்கப்பட்டன. 1997 சனவரியில்

மத்திய வங்கியின் 3 மாத கழிவு; வீதம் 12.61-16.89 சதவீதத்திற்குமிடையில் வேறுபட்டு காணப்பட்ட வேளையில் 3 மாத மீள்கழிவு; வீதம் 14.36-18.64 சதவீதத்திற்குமிடையில் வேறுபட்டுக் காணப்பட்டது. எனினும் 1997 திசெம்பர் இறுதியில் 9.97 சதவீதத்திற்கு அதிகரிப்பதற்கு முன்னர் 3 மாத கழிவு; வீதம் பெப்டுரவரியின் பின் 12.53 சதவீதத்திலிருந்து ஒத்தோபரில் 9.62 சதவீதத்திற்குப் படிப்படியாக வீழ்ச்சியுற்றது. சனவரியில் 3 மாத மீள்கழிவு; வீதம் 18.64-14.36 சதவீத வீச்சினுள் வேறுபட்டுக் காணப்பட்டதன் பின் பெப்டுரவரி முதல் வாரத்தின் 13.99 சதவீதத்திலிருந்து செப்டெம்பர் முதல் வாரத்தில் 10.95 சதவீதத்திற்குப் படிப்படியாக வீழ்ச்சியடைந்தது. அதன் பின் 1997 திசெம்பர் இறுதியில் 12.97 சதவீதத்திற்கு அதிகரித்தது. கழிவு; மற்றும் மீள்கழிவு; வீதங்களின் உறுதிப்பாடானது வங்கிகளுக்கிடையேயான அழைப்பு; பணச்சந்தை வீதங்களை உறுதிநிலைப் படுத்துவதற்கு உதவியது. கழிவு; வீதத்திற்கும் மீள்கழிவு; வீதத்திற்குமிடையிலான மிகை 1997 இன் முதல் ஐந்து மாதப் பகுதியில் 1.75 சதவீதப் டுள்ளிகளாகப் பேணப்பட்டது.

இக்காலப்பகுதியில் இரண்டாந்தரச் சந்தையில் மத்திய வங்கி தேறிய விற்பனையாளராக விளங்கி (கழிவிடப்பட்ட உண்டியல்களின் அளவு மீள்கழிவிடப்பட்ட உண்டியல்களின் அளவினை விஞ்சிக் காணப்பட்டது) பொருளாதாரம் மிகைத் திரவத் தன்மையைக் கொண்டிருப்பதைக் குறித்துக் காட்டியது. மே இறுதியளவில் உயர்வடைந்த அழைப்பு; பணச் சந்தை வீதங்களினால் எடுத்துக் காட்டப்பட்ட சந்தையின் தற்காலிக திரவத் தன்மைப் பற்றாக்குறையினை நீக்குவதற்காக கழிவு; வீதத்திற்கும் மீள்கழிவு; வீதத்திற்குமிடையிலான மிகை 1997 மே இறுதி வாரத்திலிருந்து ஓகத்து இறுதிக்கு 1.25 சதவீதப் டுள்ளிக்குக் குறைக்கப்பட்டது. 1997 யூனில் இரண்டாந்தரத் திறைசேரி உண்டியல்கள் சந்தையில் இலங்கை மத்திய வங்கி தேறிய கொள்வனவாளனாக விளங்கி சந்தைக்குள் திரவத் தன்மையினை உட்பாய்ச்சியது. இதனையடுத்து சந்தைத் திரவத் தன்மை மேம்பாடடைந்ததினைத் தொடர்ந்து முன்றாம் காலாண்டின் இறுதியளவில் மத்திய வங்கி இரண்டாந்தரச் சந்தையில் மீண்டும் தேறிய கொள்வனவாளராக மாறியதுடன் செப்டெம்பரில் கழிவு; வீதத்திற்கும் மீள்கழிவு; வீதத்திற்குமிடையிலான மிகை முன்னைய மட்டமான 1.75 சதவீதப் டுள்ளிக்கு அதிகரிக்கப்பட்டது.

கிழக்காசிய நாடுகளின் நிதி நெருக்கடி மற்றும் இப்பிராந்தியத்தின் குறிப்பிட்ட சில

நாணயங்களின் முனைப்பான பெறுமானத் தேய்வு; என்பன இலங்கை ரூபாவிலும் அதனையொத்த பெறுமானத் தேய்வு; ஏற்படக் கூடுமென்ற அக்கறையினை விளைவித்ததாகத் தோற்றுசின்றது. இது ஏற்றுமதியாளர்கள் அவர்களின் ஏற்றுமதி வருவாயினை இலங்கைக்குள் அனுப்புவதில் தாமதத்தினை யும் இறக்குமதியாளர்கள் அவர்களின் இறக்குமதிப் பட்டியலின் கொடுப்பனவிற்காக முன்னோக்கிய பாதுகாப்பினைப் பெறுவதற்கும் வழிவகுத்தது. உள்நாட்டு வட்டி வீதங்களில் ஏற்பட்ட குறைப்பும் ரூபா நிதிகளைப் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பச் செலவினைக் குறைவடையச் செய்தது. இதனால் கொடுக்கல் வாங்கல்களுக்காக வெளிநாட்டுச் செலாவணிப் பற்றாக்குறையினை எதிர்கொண்ட வர்த்தக வங்கிகள் மத்திய வங்கியிடமிருந்து செலாவணிகளைக் கொள்வனவு; செய்தன. மத்திய வங்கிக்கு திறைசேரி உண்டியல்களை விற்பனை செய்வதன் மூலம் இக்கொள்வனவிற்கான ரூபா நிதிகளை வங்கிகள் பகுதியளவில் பெற்றுக்கொண்டன. எனவே ஊக அடிப்படையிலான நடவடிக்கையினை ஊக்கமிழக்கச் செய்யவும் ஆண்டின் இறுதியளவில் பணவீக்கத்தில் ஓரளவு; அதிகரிப்பு; ஏற்பட்டமையினாலும் மத்திய வங்கி அதன் மீள்கொள்வனவு; வீதத்தினையும் மீள்கழிவு; வீதத்தினையும் குறைத்தது. கழிவு; வீதத்திற்கும் மீள்கழிவு; வீதத்தினையிலான 1.75 சதவீதப் டுள்ளி மிகை இறுதியில் 2.25 சதவீதத்திற்கு அதன் மீள்கழிவு; வீதத்தினையிலான 1.00 சதவீதப் டுள்ளியில் அதிகரித்து 1997 இறுதியில் 3.25 சதவீதத்தினையடைந்து ஓரிரு; மீள்கொள்வனவு; வீதத்தினை 12.85 சதவீதத்திற்கு உயர்த்தியது.

ஆண்டுத் தொடக்கத்தில் 12.75 சதவீதமாக விருந்த மத்திய வங்கியின் ஓரிரு; மீள்கொள்வனவு; வீதம் சந்தைப் போக்குகளிற்கு இணைந்ததாகவும் சந்தையின் திரவத் தன்மையினைக் கருத்திற்கொண்டும் 1997 பெப்டுரவரி இறுதியில் 11.00 சதவீதத்திற்கும் ஏப்பிறலில் 7.00 சதவீதத்திற்கும் குறைக்கப்பட்டது. இதன் பின்னர் நவம்பர் இறுதி வரையிலும் மீள்கொள்வனவு; வீதம் 8.00-9.00 சதவீத குறுகிய வீச்சினுள் பேணப்பட்டது. மேலே குறிப்பிடப்பட்ட காரணங்களுக்காக திசெம்பரில் அது படிப்படியாக அதிகரித்து ஆண்டிறுதியில் 11.00 சதவீதத்தினை அடைந்தது.

வைப்பு வீதங்கள்

வர்த்தக வங்கிகளின் வைப்பு; வீதங்களானது அவற்றின் நிதிகளுக்கான செலவினையும் வங்கியில் வைப்புக்களை வைத்திருப்போருக்கான வருவாயி

னையும் நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கொன்றினை ஆற்றுகின்றது. திறைசேரி உண்டியல் வீதங்களில் ஏற்பட்ட குறைப்பிற்கு இசைந்ததாகவும், சந்தையில் திரவத் தன்மை நிதிகள் கிடைக்கத் தக்கதாயிருந்தமையினாலும் இவ்வாண்டில் பல வைப்புக்களுக்கான வர்த்தக வங்கி வைப்பு வீதங்கள் 4.00-7.00 சதவீதப் டுள்ளிகளினால் வீழ்ச்சியடைந்தன. 1996 இல் 4.50-13.00 சதவீத வீச்சிலிருந்து வர்த்தக வங்கிகளின் சேமிப்பு வைப்பு வீதங்கள் 1997 இறுதியில் 3.00-11.00 சதவீதத்திற்கு வீழ்ச்சியுற்றன. வர்த்தக வங்கிகளின் நிலையான வைப்பு வீதங்கள் 9.00-17.75 சதவீதத்திலிருந்து 1997 இல் 8.50-15.25 சதவீதத்திற்கு வீழ்ச்சியுற்றன. வர்த்தக வங்கிகளின் அனைத்து சேமிப்புக்கள், தவணை மற்றும் ஏனைய வைப்பு வீதங்கள் என்பவற்றினைப் பயன்படுத்தி மதிப்பீடு செய்யப்பட்ட நிறையேற்றப்பட்ட சராசரி வைப்பு வீதம் 1996 திசம்பர் இறுதியின் 12.3 சதவீதத்திலிருந்து 1997 திசம்பர் இறுதியில் 10.00 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. நிறையேற்றப்பட்ட சராசரி நிலையான வைப்பு வீதம் இக்காலப் பகுதியில் 14.3 சதவீதத்திலிருந்து 11.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

சந்தைப் போக்குகளைப் பின்பற்றி தேசிய சேமிப்பு வங்கியானது கடந்த காலத்தைவிட அதன் வட்டி வீதங்களில் பாரிய நெகிழ்ச்சியினைக் காட்டி 12 மாத நிலையான வைப்புக்கள் மீதான அதன் வைப்பு வீதங்களை 1997 இறுதியின் 15.00 சதவீதத்திலிருந்து மார்ச்சில் 14.00 சதவீதத்திற்கும் மே இல் 13.20 சதவீதத்திற்குக் கீழ்நோக்கித் திருத்தியமைத்தது. இவ்வீதமானது 1997 ஓகத்தில் 12.00 சதவீதத்திற்கும் நவம்பரில் 11.00 சதவீதத்திற்கும் மேலும் வீழ்ச்சியடைந்தது. மேலும் குறுகிய கால வீதங்களின் வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கிற்கு இசைந்ததாக சேமிப்பு வைப்புக்கள் மீதான வட்டியும் 12 சதவீதத்திலிருந்து 1997 மே இல் 10.80 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

கடன்வழங்கல் வீதங்கள்

இவ்வாண்டில் வங்கிகளின் கடன் வழங்கல் வீதங்கள் சராசரியாகக் கிட்டத்தட்ட 1-2 சதவீதப் டுள்ளிகளினால் வீழ்ச்சியடைந்தன. இக்குறைப்பினை முக்கியமாக முன்னுரிமைத் துறைகளில் அவதானிக்கலாம். வங்கி முற்பணங்கள் தொடர்பான காலாண்டு அளவீட்டினை அடிப்படையாகக் கொண்ட நிறையேற்றப்பட்ட சராசரி கடன் வழங்கல் வீதம் 1996 செத்தெம்பரின் 21.1 சதவீதத்திலிருந்து 1997 செத்தெம்பரில் 20.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. நியதி ஒதுக்குத் தேவையைக்

குறைத்ததினால் பெற்றுக் கொள்ளப்பட்ட நன்மைகளை வங்கிகள் இன்னும் அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக மாற்றம் செய்யவில்லை என்பதனை இது எடுத்துக் காட்டுகின்றது. ஆகையினால் 1997 இன் பெரும்பகுதி முழுவதும் மொத்த வட்டி வீச்சு முன்னைய ஆண்டினைவிட உயர்வாகக் காணப்பட்டது.

எனினும் வர்த்தக வங்கிகளினால் அவற்றின் முதன்மை வாடிக்கையாளர்களுக்கென கடன்களின் மீது பிரயோகிக்கப்படும் வீதமான சராசரி முதன்மை கடன் வழங்கல் வீதம் 1996 திசம்பர் இறுதியின் 20.2 சதவீதத்திலிருந்து 1997 திசம்பர் இறுதியில் 14.5 சதவீதத்திற்கு முனைப்பாக வீழ்ச்சியடைந்தது. சராசரி முதன்மை கடன் வழங்கல் வீதத்தின் மாதாந்த சராசரி 4.6 சதவீதப் டுள்ளிகளினால் வீழ்ச்சியடைந்தது. (1996 திசம்பரின் 18.4 சதவீதத்திலிருந்து 1997 திசம்பரில் 14.2 சதவீதத்திற்கு). வர்த்தக வங்கிகளின் முதன்மை வாடிக்கையாளர்களே இவ்வாண்டில் வட்டி வீதத்தில் செய்யப்பட்ட குறைப்பினால் முக்கியமாகப் பயன்பெற்றனர் என்பதனை இது வெளிப்படுத்துகின்றது.

வர்த்தக வங்கிகளுக்கு குறுகிய காலத் தொழிற் பாட்டு மூலதனத்தை வழங்கும் வங்கிகளுக்கிடையே யான அழைப்புப் பணச் சந்தையானது 1996 இனைவிட 1997 இல் வங்கிகளுக்கு மலிவான நிதிகளை வழங்கியது. 1996 இன் 9.00-35.00 சதவீத வீச்சுடன் ஒப்பிடுகையில் 1997 இன் பெரும்பாலான பகுதியில் அழைப்புப் பணச் சந்தை வீதங்கள் 9.00-28.00 சதவீத வீச்சில் காணப்பட்டன. பெட்டிரவரி, ஏப்பிறல், மே ஆகிய மாதங்களில் சில நாட்கள் இவ்வீதம் 20 சதவீதத்திற்கு மேலாக உயர்வடைந்தது. வெளிநாட்டு செலாவணி சந்தையில் காணப்பட்ட நிச்சயமற்ற தன்மை மற்றும் மத்திய வங்கியிடமிருந்து வர்த்தக வங்கிகள் வெளிநாட்டு செலாவணிகளைக் கொள்வனவு செய்தமை என்பவற்றின் விளைவாக சந்தையில் திரவத் தன்மை குறைவடைந்தமை என்பவற்றினைத் தொடர்ந்து ஆண்டின் கடைசி 3 வாரங்களில் மீண்டும் அதிகரிக்கும் போக்குக் காணப்பட்டது. பருவகாலக் காரணிகள் மற்றும் பிராந்திய நெருக்கடிகளுக்கு பதிலிறுக்கும் வகையிலான ஏற்றுமதியாளர்களினதும் இறக்குமதியாளர்களினதும் நடத்தை என்பவற்றிலிருந்து எழுந்த திரவத் தன்மை பற்றாக்குறையின் காரணமாக அழைப்பு வீதங்கள் ஆண்டிறுதியில் 20 சதவீதத்தினை அடைந்தன.

வெளிநாட்டு நாணய வங்கித் தொழில்

அலகுகளினால் அறவிடப்படும் வட்டி வீதங்கள் இலண்டன் வங்கிகளுக்கிடையேயான வழங்கல் வீதத்தினை அடிப்படையாகக் கொண்டனவாகும். பெரும்பாலான வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் அலகுகள் இலண்டன் வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதத்துடன் மேலதிகமாக 1-4 சதவீதப் டௌளிகளுடன் குறிக்கப்பட்ட வீதமொன்றில் அவற்றின் வாடிக்கையாளர்களுக்குப் பணத்தினைக் கடனாக வழங்கின. வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் அலகுகளின் வைப்பு வீதங்கள் ஐ அடொலர்களுக்கு 5-6 சதவீதமாகவும், ஸ்ரேலிங் பவுண்டுகளுக்கு 6-7 சதவீதமாகவும், டியூச் மார்க்கிற்குக் கிட்டத்தட்ட 5 சதவீதமாகவும் அமைந்து காணப்பட்டன. முதலீட்டுச் சபை சாராத ஏற்றுமதியாளர்களுக்கான வெளிநாட்டு நாணயக் கடன் வசதியைப் பொறுத்தமட்டில் கடன் வழங்கல் வீதங்கள் ஓரளவு உயர்வானதாக அமைந்து 6.26-10.50 சதவீதத்திற்கு இடைப்பட்ட வீச்சில் காணப்பட்டன.

கம்பனித் துறை மற்றும் வர்த்தக வங்கித் தொழில் துறை என்பனவற்றில் அண்மைய ஆண்டுகளில் பிரபலம் பெற்ற நிதியியல் கருவியாக பிணையளிக்கப்படாத வாக்குறுதிப் பத்திரங்களான வர்த்தகப் பத்திரங்கள் விளங்குகின்றது. இவ்வாண்டில் வர்த்தகப் பத்திரங்கள் மீதான வீதம் 12-24 சதவீதத்திற்கு இடைப்பட்ட வீச்சில் காணப்பட்டதுடன் இவ்வாண்டில் பல வங்கிகள் இவ்வாணிபத்தில் ஈடுபட்டிருந்தன.

1990 இன் 6 ஆம் இலங்கைக் குடியியல் நடவடிக்கைக் கோவை (திருத்தச்) சட்டம் மற்றும் 1990 இன் 2 ஆம் இலக்க தனிசு அறிவிடல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் பிரிவு 23 இன் நியதிகள் என்பனவற்றின் கீழ் மத்திய வங்கியினால் வெளியிடப்படும் சட்டபூர்வ வீதம் மற்றும் சந்தை வீதம் என்பன 1997 இல் முறையே 12.7 சதவீதமாகக் காணப்பட்டன. (1996 இல் 18.0 சதவீதம்)

நீண்டகால வீதங்கள்

நீண்டகால வீதங்களானது அரசு பிணையங்கள் மற்றும் திறைசேரி முறிகள் என்பனவற்றின் மீதான வருவாய்கள், சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளின் கடன்வழங்கல் வீதங்கள் மற்றும் ஏனைய நீண்டகால கொடுகடன் நிறுவனங்களின் வீதங்கள் என்பனவற்றை உள்ளடக்குகின்றது. நிருவாக ரீதியாக நிர்ணயம் செய்யப்படும் அரசு பிணையங்கள் (ரூபாக் கடன்கள்) மீதான வட்டி வீதம் 1997 இல் வீழ்ச்சியடையும் போக்கினைக் காட்டியது.

முதல் ஐந்து மாதப் பகுதியில் வழங்கப்பட்ட 2-4 ஆண்டுகள் முதிர்ச்சிகளுடனான ரூபாக் கடன்கள் மீதான வீதம் 14.5 சதவீதத்திலிருந்து 12.25 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 1996 இல் 14 சதவீதமாக இருந்த 5-7 ஆண்டுகள் மற்றும் 6-7 ஆண்டுகள் முதிர்ச்சிகளுடனான ரூபாக் கடன்கள் மீதான வட்டி வீதங்கள் 1997 இல் 11.25-12.25 சதவீதத்திற்கு இடைப்பட்ட வீச்சிற்கு வீழ்ச்சியடைந்தன.

1997 இல் டுதிய சந்தை சார் நடுத்தர கால நிதியியல் கருவியான திறைசேரி முறிகளை அரசு சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. வழங்கப்பட்ட திறைசேரி முறிகளின் முதிர்வுக் காலம் 2 இலிருந்து 4 ஆண்டுகள் வரை வேறுபட்டுக் காணப்பட்டது. இப்புதிய கருவி மீதான நிறைவேற்றப்பட்ட சராசரி வருவாய் வீதம் மாச்சில் 2 ஆண்டு முறிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 14 சதவீதத்தில் ஆரம்பித்து செத்தெம்பரில் 11.56 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. ஒத்தோபரில் வழங்கப்பட்ட இறுதி வழங்கலான 4 ஆண்டு முறி மீதான வருவாய் ஆண்டொன்றிற்கு 11.36 சதவீதமாகக் காணப்பட்டது. இவ்வருவாய் சந்தையில் நிர்ணயம் செய்யப்பட்டதோடு நீண்டகால வீதங்களின் அசைவு தொடர்பான சில அறிகுறிகளையும் வழங்கியது. திறைசேரி முறி வருவாய்களின் இக்கிடைப்பனவானது நிதிச் சந்தையில் நீண்டகால வருவாய் வளைகோட்டினைக் கட்டியெழுப்புவதற்கு உதவுவதோடு தனியார் துறைக்கு இடரற்ற குறியீட்டு வீதங்களை வழங்குகின்றது.

சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளினாலும் ஏனைய நீண்டகால கொடுகடன் நிறுவனங்களினாலும் அறவிடப்படும் வட்டி வீதமும் இவ்வாண்டில் வீழ்ச்சியடைந்தன. டி எப் சீ சீ வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி ஆகியன வட்டி வீதங்களை 1996 திசெம்பரின் 16.40-24.00 சதவீதத்திலிருந்து 1997 திசெம்பரில் 13.00-22.00 சதவீதத்திற்குக் குறைவடையச் செய்தன. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கடன் வழங்கல் வீதங்கள் இவ்வாண்டில் 10-15 சதவீதத்திற்கு இடைப்பட்ட வீச்சில் மாற்றமின்றி இருந்தன. தேசிய சேமிப்பு வங்கியின் நீண்ட காலக் கடன் வழங்கல் வீதங்கள் 1996 திசெம்பரின் 17.00-20.00 சதவீதத்திலிருந்து 1997 திசெம்பரில் 15.50-16.50 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தன. அரசு ஈட்டு முதலீட்டு வங்கியினால் ஓராண்டு வைப்புக்களுக்கு வழங்கப்பட்ட வீதம் 1997 தொடக்கத்தின் ஆண்டொன்றிற்கான 17 சதவீதத்திலிருந்து மே இல் 14 சதவீதத்திற்கும் 1997 திசெம்பரில் 11 சதவீதத்திற்கும் குறைவடைந்தது.

இவ்வாண்டில் நிரலிடப்பட்ட பொதுக் கம்பனியொன்று கொழும்பு பங்கு பரிவர்த்தனையில் விலைக் குறிப்பீடு செய்யப்பட்ட நீண்டகால படு கடன் கருவிகளை (தொகுதிக் கடன்கள்) வழங்கியது. 1996 இல் வழங்கப்பட்ட தொகுதிக் கடன்களுக்கான 17.5-20.9 சதவீதத்திற்கு இடைப்பட்ட வட்டி வீத வீச்சுடன் ஒப்பிடுகையில் தொகுதிக் கடன் வட்டி வீதம் ஆண்டு தொடக்கத்தின் 18 சதவீதத்திலிருந்து 1997 இறுதியில் 15 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

10.4 வர்த்தக வங்கித் தொழில்

1997 இல் பொருளாதாரம் மீட்சியடைந்ததைத் தொடர்ந்து வர்த்தக வங்கிகள் மேம்பட்ட செயலாற்றத்தைக் காட்டின. நியதி ஒதுக்குத் தேவையில் செய்யப்பட்ட குறைப்பு; வர்த்தக வங்கிகளின் கடனாக வழங்கத்தக்க நிதிகளை அதிகரித்து அவற்றின் கடன் வழங்கல் வீதங்களைக் குறைப்பதற்கு வழிவகுத்தது. அதேவேளை சந்தையில் திரவத் தன்மை வாய்ந்த நிதிகள் கிடைக்கத் தக்கதாக இருந்தமை மற்றும் அரசு படுகடன் கருவிகள் மீதான வருவாய் வீதங்களின் வீழ்ச்சி என்பன அவற்றின் வைப்பு; வீதங்களில் குறைப்பினை ஏற்படுத்தின. வர்த்தக வங்கிகள் தனியார் துறைக்குத் தீவிரமாகக் கடன் வழங்குவதைவிட இடர்குறைந்த அரசு பிணையங்களில் முதலீடு செய்வதில் விருப்பம் கொண்டிருந்தன. வருவாய்களில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு மத்தியிலும் திறைசேரி உண்டியல் மற்றும் அரசு பிணையங்கள் என்பவற்றிலான வர்த்தக வங்கிகளின் முதலீடுகள் 1996 இன் 33 சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் 1997 இல் 41 சதவீத அதிகரிப்பொன்றினைக் காட்டின. வெளி நாட்டு நாணய வங்கித் தொழில் அலகுகளிலிருந்தான தனியார் துறைக்கான கொடுகடனும் விரிவடைந்தது. 1997 சனவரியிலிருந்து தொழிற் பாட்டுக்கு வந்த டுதிய வெளிநாட்டு நாணயக் கடன் வசதியிலிருந்து முதலீட்டுச் சபை சாராத ஏற்றுமதியாளர்கள் பயனடைந்தனர். இவ்வசதியின் கீழான மொத்தக் கடன் வழங்கல் ஏறத்தாள ஐ அ டொலர்கள் 254 மில்லியனாக விளங்கியது. வர்த்தக வங்கிகளின் மொத்தச் சொத்துக்கள் 1996 இன் 16 சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் 1997 இல் 14 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தன. முன்னைய ஆண்டில் ஏற்பட்ட வீழ்ச்சியினைத் தொடர்ந்து வெளிநாட்டுச் சொத்துக்களை முன்னைய நிலைக்குக் கொண்டுவரும் முயற்சியாக தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் ரூ 11,281 மில்லியனால் அதிகரித்தன. உள்நாட்டு வட்டி வீதங்களில் ஏற்பட்ட வீழ்ச்சி, மூலதனக் கணக்கினூடான வெளிநாட்டு நிதிகளின்

உட்பாய்ச்சல், கிழக்காசிய நாடுகளின் செலாவணிச் சந்தைகளில் நிலவிய நிச்சயமற்ற தன்மை ஆகிய அனைத்தும் வர்த்தக வங்கிகள் அவற்றின் தேறிய வெளிநாட்டுச் சொத்து இருப்பினைக் கணிசமாக அதிகரிப்பதற்குப் பங்களிப்புச் செய்தன.

சொத்துக்களினதும் பொறுப்புக்களினதும் கட்டமைப்பு

கடன்களும் முற்பணங்களும் மற்றும் வெளி நாட்டு நாணய உடைமைகள் என்பனவற்றின் வளர்ச்சியில் முக்கியமாகப் பிரதிபலித்து வர்த்தக வங்கிகளின் மொத்த மூலவளங்கள் 1997 இல் ரூ 52,994 மில்லியன் அல்லது 13.6 சதவீதத்தினால்

அட்டவணை 10.4

வர்த்தக வங்கிகளின் தெரிந்தெடுக்கப்பட்ட சொத்துக்களும் பொறுப்புக்களும் 1995-1997

விடயம்	மாற்றம்		மாற்றம்	
	96 திசெம்/ 95 திசெம்	97 திசெம்/ 96 திசெம்	96 திசெம்/ 95 திசெம்	97 திசெம்/ 96 திசெம்
	தொகை (ரூ. மில்.)	சதவீதம்	தொகை (ரூ. மில்.)	சதவீதம்
சொத்துக்களின் வகை				
1. திரவச் சொத்துக்கள்	14,059	16.8	21,428	21.9
கையிலுள்ள பணம்	2,429	54.1	540	7.8
மத்திய வங்கியிலிருந்து வரவேண்டியவை	3,310	10.7	-5,228	-15.3
கையிலுள்ள வெளிநாட்டு நாணயம்	411	1.9	19,385	87.1
திறைசேரி உண்டியல்கள்	3,978	34.4	4,960	31.9
வர்த்தக உண்டியல்கள்	3,931	26.6	1,771	9.5
உள்நாட்டு உண்டியல்கள்	-80	-36.6	-61	-44.4
இறக்குமதி உண்டியல்கள்	3,416	38.1	1,072	8.7
ஏற்றுமதி உண்டியல்கள்	594	10.6	760	12.2
2. முதலீடு	7,686	39.9	8,454	31.4
திறைசேரி உண்டியல்கள்	3,978	34.4	4,960	31.9
அரசு பிணைகள்	88	11.7	1,776	211.3
ஏனைய முதலீடுகள்	3,620	52.0	1,718	16.2
3. மொத்தக் கடன்களும்				
முற்பணங்களும்	15,430	8.3	27,766	13.7
கடன்கள்	10,075	9.4	19,968	17.0
மேலதிகப் பற்றுக்கள்	1,424	2.2	6,027	9.1
வர்த்தக உண்டியல்கள்	3,931	26.6	1,771	9.5
4. நிலையான மற்றும் ஏனைய சொத்துக்கள்	24,459	42.5	2,937	3.6
வைப்புக்களின் வகை				
1. மூலதனக் கணக்குகள்	5,778	17.3	5,131	13.1
2. மொத்த வைப்புக்கள்	33,675	14.8	40,340	15.4
கேள்வி வைப்புக்கள்	6,291	14.8	3,837	7.9
தவணை சேமிப்பு; வைப்புக்கள்	27,384	14.7	36,502	17.1
3. எடுப்பனவுகள்	11,152	65.4	-786	-2.8
உள்நாட்டு எடுப்பனவுகள்	11,949	83.8	-2,037	-7.8
வெளிநாட்டு எடுப்பனவுகள்	-797	-28.6	1,251	63.0
4. ஏனைய பொறுப்புக்கள்	3,678	6.5	8,310	13.7
மொத்த சொத்துக்கள்/ பொறுப்புக்கள்	54,283	16.2	52,994	13.6

மூலம் இலங்கை மத்திய வங்கி

அதிகரித்தன. 1997 இல் பொருளாதாரம் மீட்சியடைந்ததனைப் பிரதிபலிக்கும் வகையில் அரசுக்கான முற்பணங்கள் நீங்கலாக வர்த்தக வங்கிகளின் மொத்தக் கடன்களும் முற்பணங்களும் 13.7 சதவீதத்தினால் விரிவடைந்து அவற்றின் சொத்துக்களின் வளர்ச்சியில் 51 சதவீதத்திற்குப் பங்களிப்புச் செய்தன. வெளிநாட்டுச் சொத்துக்களில் ஏற்பட்ட அதிகரிப்பானது மொத்த சொத்துக்களின் வளர்ச்சிக்கு 38 சதவீதம் பங்களிப்புச் செய்ததோடு வங்கிகளின் திரவத் தன்மையினையும் மேம்படுத்துவதற்கு உதவியது. மொத்தச் சொத்துக்களுக்கு மொத்தத் திரவத் தன்மைச் சொத்து விகிதம் 1996 இன் 25 சதவீதத்திலிருந்து 1997 இல் 27 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஏற்றுமதி உண்டியல்கள், இறக்குமதி உண்டியல்கள், உள்நாட்டு உண்டியல்கள் என்பவற்றை உள்ளடக்கிய வர்த்தக வங்கிகளின் உடைமைகள் 1996 இன் 26.6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 1997 இல் 9.5 சதவீத மந்தமான வீதத்தில் வளர்ச்சியடைந்தன. எனினும் ஏற்றுமதி உண்டியல்களிலான முதலீடுகள் 1996 இன் 10.6 சதவீத அதிகரிப்பொன்றுடன் ஒப்பிடுகையில் 12.2 சதவீதத்தினால் அதிகரித்தன. இறக்குமதிகளின் மெதுவான வளர்ச்சிக்கு இணைந்ததாக இறக்குமதி உண்டியல்களின் முதலீடுகள் 8.7 சதவீத தாழ்வான வீதத்தில் அதிகரித்தன.

பொறுப்புக்கள் பக்கத்தில், நியதி ஒதுக்குத் தேவையில் செய்யப்பட்ட குறைப்பினைத் தொடர்ந்து வங்கிகளின் திரவத் தன்மை கணிசமாக மேம்பாடடைந்தமையினால் உள்நாட்டு வங்கிகளுக்கிடையேயான கடன்பாடுகள் 7.8 சதவீதத்தினால் குறைவடைந்தமை முக்கிய நிகழ்வாக விளங்கியது. அத்துடன் கடன்களினதும் முற்பணங்களினதும் ஓரளவு தாழ்ந்த வீத விரிவாக்கத்துடன் ஒப்பிடுகையில் வைப்புக்களில் 15.4 சதவீத வளர்ச்சியொன்றும் காணப்பட்டது. குறிப்பிடத்தக்க இந்நிகழ்வானது வட்டி வீதங்களை நிலைப்படுத்துவதற்கு உதவியது.

முலதனக் கணக்கு நிலுவைகள் 1996 இன் 17.3 சதவீத (ரூ 5,778 மில்லியன்) அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் 1997 இல் 13.1 சதவீதத்தினால் (ரூ 5,131 மில்லியன்) அதிகரித்திருந்தன. 1997 இல் வங்கிகள் மொத்தச் சொத்துக்களுக்கு பங்குதாரர்களது நிதிகள் விகிதத்தினை மாற்றமெதுவும் இன்றித் தொடர்ந்து 10 சதவீதத்தில் பேணி.

1996 இன் 4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டுச் சொத்துக்கள் இவ்வாண்டின் 70.2

சதவீத பாரிய அதிகரிப்பினைப் பதிவு செய்தன. வெளிநாடுகளிலுள்ள வங்கிகளுடனான சொத்துக்கள் 1996 இறுதியின் ரூ 8,736 மில்லியனில் இருந்து 1997 இறுதியில் ரூ 18,260 மில்லியனிற்கு அதிகரித்தன. வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் அலகுகளுடனான வெளிநாட்டுச் சொத்துக்கள் 1996 இறுதியின் ரூ 12,935 மில்லியனிலிருந்து 1997 இறுதியில் ரூ 22,817 மில்லியனிற்கு 76.4 சதவீதத்தினால் அதிகரித்தன. தனியார் மயமாக்கல் செயல்முறையினால் விளைந்த முலதன உட்பாய்ச்சல்கள் மற்றும் குவைத்தில் தொழில் செய்தவர்களுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவு; என்பனவற்றுடன் கிழக்காசிய நாடுகளின் நாணயச் சந்தைகளின் நெருக்கடியுடன் இணைந்த நிச்சயமற்ற தன்மையும் இணைந்து உயர்ந்த மட்டத்திலான வெளிநாட்டுச் சொத்துக்களைப் பேணுவதற்கு வர்த்தக வங்கிகளை ஊக்குவித்தன. மேலும், உள்நாட்டு வட்டி வீதங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியானது வர்த்தக வங்கிகள் அவற்றின் முதலீட்டுப் பட்டியல் உடைமைகளை வெளிநாட்டு நாணயத்திலிருந்து நகர்த்துவதனை மிகக் குறைந்த இலாபமீட்டும் செயலாக மாற்றியுள்ளது. வதிவற்ற வெளிநாட்டு நாணய வைப்பு, வதிவுள்ள இலங்கையரல்லாத வெளிநாட்டு நாணய வைப்பு, வதிவுள்ள வெளிநாட்டு நாணய வைப்பு; என்பனவற்றை முக்கியமாக உள்ளடக்கும் வெளிநாட்டுப் பொறுப்புக்கள் 1996 இன் 15 சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் 1997 இல் 21.7 சதவீதத்தினால் அதிகரித்தன. ரூபாவில் பாரிய பெறுமானத் தேய்வு; மேற்கொள்ளப்படலாம் என்ற ஊகத்துடன் இணைந்ததாக உள்நாட்டு வட்டி வீதங்களில் ஏற்பட்ட வீழ்ச்சி குறிப்பாக திறைசேரி உண்டியல் வருவாய்களில் ஏற்பட்ட குறைப்பானது உள்நாட்டு நாணயத்திலான வைப்புக்களுக்கான வட்டி வீத வேறுபாட்டில் குறைப்பினை விளைவித்தமையானது இவ்வைப்பீட்டாளர்கள் அவர்களின் சேமிப்புக்களை ரூபாவிற்கு மாற்றுவதிலும் பார்க்க வெளிநாட்டு நாணயக் கணக்குகளிலேயே தொடர்ந்து வைத்திருப்பதற்கு ஊக்குவிக்கின்றது.

வர்த்தக வங்கிகள் அவற்றின் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறியுடைமைகளை 1996 இன் ரூ 15,530 மில்லியனிலிருந்து 1997 இல் ரூ 22,266 மில்லியனிற்கு (43.4 சதவீத அதிகரிப்பு) அதிகரிப்பதன் வாயிலாக அவற்றின் முதலீட்டுப் பட்டியல்கள் கட்டமைப்பினை மாற்றியமைத்தமையினால் வர்த்தக வங்கிகளிலிருந்தான அரசிற்கான தேறிய கொடுகடன் ரூ 11,819 மில்லியனிற்கு அதிகரித்தது.

நிதியங்களின் மூலங்களும் பயன்பாட்டாளர்களும்

பொருளாதாரத்தின் வலிமையான மீட்சியினையும் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட அதனையொத்த அதிகரிப்பினையும் பிரதிபலித்து வர்த்தக வங்கிகளுக்கான மூலவளங்களின் மொத்த தேறிய கிடைப்பனவு, 1996 இன் ரூ 20,945 மில்லியன் அதிகரிப்பொன்றுடன் ஒப்பிடுகையில் 1997 இல் ரூ 30,074 மில்லியனால் அதிகரித்தது. கடந்த காலத்தினைப் போன்றே உள்நாட்டு தனியார் துறையானது நிதியங்களுக்கான முக்கிய மூலமாக விளங்கி 1997 இன் அதிகரிப்பில் அரைப்பங்கிற்கும் மேல் பங்களிப்புச் செய்தது. அத்துடன் மத்திய வங்கியும் ஏனைய சொத்துக்களும் பெற்றுப்டுக்களும் நிதியங்களுக்கான முக்கிய மூலங்களாக விளங்கின. அரசு துறையும் வெளிநாட்டுத் துறையும் நிதியங்களின் முக்கிய பயன்பாட்டாளர்களாக விளங்கின.

உள்நாட்டு தனியார் துறையானது ரூ 15,081 மில்லியன் நிதிகளை வழங்கி வர்த்தக வங்கிகளுக்கான மூலவளங்களின் பாரிய மூலமாகத் தொடர்ந்து விளங்குகின்றது. இந்நிதிகள் முக்கியமாக வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள வைப்புக்களிலிருந்து பெறப்பட்டன. நியதி ஒதுக்குத் தேவையை விதிப்பதினூடாக வழமையான நிதிகளை ஈர்த்துக்கொள்ளும் மத்திய வங்கி நியதி ஒதுக்குத் தேவையை 15 சதவீதத்திலிருந்து 12 சதவீதிற்குக் குறைவடையச் செய்ததன் மூலம் வங்கிகளுக்கு நிதிகளை விடுவித்தமை 1997 இன் குறிப்பிடத்தக்க தொரு அம்சமாக அமைந்து காணப்பட்டது. முன்னைய ஆண்டினைப் போன்றே வங்கித் தொழில் முறைக்கான மூலவளங்களின் தேறிய வழங்குநராகக் கூட்டுறவுத் துறை விளங்கியது. வங்கிகளினால் வைத்திருக்கப்படும் மூலதனத்திலும் ஒதுக்கங்களிலும் செய்யப்பட்ட குறைப்பு; மற்றும் ஏனைய பொறுப்புக்களில் ஏற்பட்ட குறைப்பு; என்பன ஏனைய சொத்துக்களும் பொறுப்புக்களும் துறை 1996 இல் நிதிகளின் தேறிய பயன்பாட்டாளராக விளங்கியமைக்கு எதிர்மாறாக வங்கிகளுக்கான நிதிகளின் தேறிய வழங்குநராக அத்துறை மாற்றமடைவதற்கு வழிவகுத்தன.

நிதிகளின் முக்கியப் பயன்பாட்டாளர்களாக அரசு துறையும் வெளிநாட்டுத் துறையும் விளங்கின. வர்த்தக வங்கிகள் அவற்றின் அரசு பிணையங்கள் உடைமைகளை அதிகரித்தமையினாலும் இறக்குமதி உண்டியல்களை கழிவிடல் மற்றும் குறுங்கால கொடுகடன் வழங்கல் என்பவற்றினூடாக அரசிற்கு மேலதிக கொடுகடன் வழங்கப்பட்டமையினாலும் 1997 இல் வர்த்தக வங்கி மூலவளங்களில் ஏற்பட்ட

அட்டவணை 10.5

வர்த்தக வங்கிகளின் மூலவளங்களின் மூலங்களும் பயன்பாடுகளும்

வகை	ம. மில்லியன்			
	மாற்றம் (அ)			
	1996		1997	
மூலங்கள்	பயன்பாடுகள்	மூலங்கள்	பயன்பாடுகள்	
1. அரசு துறை	2,471		12,797	
அரசு பிணைகளின்				
உடைமைகள்	4,066		6,736	
வைப்புக்கள்	3,419		827	
இறக்குமதி உண்டியல்கள்		1,631		1,920
குறுங்காலக் கொடுகடன்		619		406
மேலதிகப் பற்றுக்கள்	427			4,562
2. மத்திய வங்கி	5,227		5,413	
கடன்பாடுகள்	425		725	
ஒதுக்குகள்		3,310		5,228
மத்திய வங்கிப் பிணைகள்				
லான முதலீடுகள்	88			
சையிலுள்ள பணம்		2,429		540
3. அரசு கூட்டுத்தாபனங்கள்	383		973	
வைப்புக்கள்	1,794			573
முற்பணங்கள்		1,411		400
4. கூட்டுறவுகள்	1,639		425	
வைப்புக்கள்		835		621
முற்பணங்கள்	2,474			196
5. ஏனைய உள்நாட்டுத் தனியார்துறை	12,598		15,081	
வைப்புக்கள்(ஆ)	23,721		32,455	
உள்நாட்டு உண்டியல்கள்		1,025		248
இறக்குமதி உண்டியல்கள்		693		490
மேலதிகப் பற்றுக்கள்		3,483		1,731
கடன்கள்		8,329		17,323
பிணைகளிலும் முறிகளிலும் முதலீடு				1,718
தொகுதிக் கடன்கள்	6,115	3,708	3,640	
6. வங்கிகளுக்கிடையில்	2,169		5,023	
வாங்கல்கள்				
உள்நாட்டு வங்கிகளுடனான நிலுவை	1,012		535	
உள்நாட்டு வங்கிகளுடனான வைப்புக்களும் கடன்பாடுகளும்	3,181		5,558	
7. வெளிநாட்டுத்துறை	4,157		11,281	
கடன்பாடுகள்		797	1,251	
வைப்புக்கள்	6,057		7,515	
வெளிநாட்டு நிலுவைகள்				
ஏற்றுமதி உண்டியல்கள்		1,103		20,047
உட்பட				
8. ஏனைய சொத்துக்களும்	13,247		9,155	
பொறுப்புக்களும்				
மூலதனமும் ஒதுக்குகளும்	5,778		5,131	
நிலையான சொத்துக்கள்		1,495		1,436
நீண்டகால அரசு முறிகள்		19,883		1,000
மீளமைப்பு முறிகள்	491			
ஏனைய சொத்துக்கள்		3,571		2,501
ஏனைய பொறுப்புக்கள்	5,433			6,962
மொத்த தேறிய மூலங்கள்	20,945	20,945	30,074	30,074
பயன்பாடுகள்				

மூலம்: இலங்கை மத்திய வங்கி

(அ) தடித்த எழுத்திலுள்ள எண்தொகைகள் ஒவ்வொரு துறைக்குமான தேறிய மூலங்களை அல்லது தேறியபயன் பாட்டினை அவை பொருந்துமிடங்களைப் பொறுத்துக் குறிக்கின்றன.

(ஆ) சிறப்புச் சேமிப்புத் திட்டத்தின் கீழ் இரு அரசு வங்கிகளாலும் சேகரிக்கப்பட்ட நீண்டகால வைப்புக்களை உள்ளடக்கும்

மொத்த அதிகரிப்பில் 43 சதவீதத்தினை அரசு துறை ஈர்த்துக்கொண்டது. உள்நாட்டு வட்டி வீதங்களுக்கும் வெளிநாட்டு வட்டி வீதங்களுக்கு மிடையிலான வேறுபாட்டில் ஏற்பட்ட பாரிய குறைப்பு; மற்றும் ஆண்டின் இறுதிப் பாகத்தில் கிழக்காசிய நாடுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடிகளின் காரணமாக வெளிநாட்டு செலாவணிச் சந்தைகளில் நிலவிய நிச்சயமற்ற தன்மை என்பன வங்கிகள் அவற்றின் வெளிநாட்டுப் பொறுப்புக்களை மிகவும் சிறிய தொகையினால் அதிகரிக்கும் வேளையில் அவற்றின் வெளிநாட்டுச் சொத்துக்களை அதிகரிப்பதற்கு வங்கிகளை ஊக்குவித்தன. வர்த்தக வங்கிகளின் தேறிய வெளிநாட்டுச் சொத்து இருப்பில் ஏற்பட்ட கணிசமான மேம்பாட்டினைப் பிரதிபலித்து வெளிநாட்டுத் துறையானது வெளிநாட்டு முலவளங்களின் தேறிய பயன்பாட்டாளராக விளங்கியது. இதற்கு மாறாக இத்துறை 1996 இல் நிதிகளின் தேறிய வழங்குநராக அமைந்து காணப்பட்டது. அரசு கூட்டுத்தாபனங்கள் முன்னைய ஆண்டில் தேறிய வழங்குநர்களாகக் காணப்பட்ட போதிலும் 1997 இல் அவையும் நிதிகளின் தேறிய பயன்பாட்டாளர்களாக விளங்கின.

வர்த்தக வங்கிக் கடன்களும் முற்பணங்களும் ¹

வர்த்தக வங்கிகளின் கடன்கள் மற்றும் முற்பணங்கள் தொடர்பான காலாண்டு அளவீடானது கடன்களினதும் முற்பணங்களினதும் உள்ளடக்கத்தில் சிறிய மாற்றத்தினைக் காட்டியது. நுகர்வுக் கொடுகடனின் பங்கு மொத்தத்தின் 7.5 சதவீதத்திலிருந்து 8.8 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்துள்ளது. 1996 இன் 13.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் நுகர்வுக் கடன்கள் 20.2 சதவீதத்தினால் அதிகரித்தன. நுகர்வுக் கொடுகடனின் இவ்வதிகரிப்பிற்கு 1997 இல் வட்டி வீதங்களில் ஏற்பட்ட குறைப்பு; மற்றும் உறுதியான பொருளாதார வளர்ச்சியினால் வருமானத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு; என்பன காரணமாக அமைந்தன.

வர்த்தக வங்கித் தொழிலிற்கான வர்த்தக நடவடிக்கையின் முக்கியத்துவத்தினை உறுதிப்படுத்தும் வகையில் இத்துறை தொடர்ந்தும் பாரிய வங்கிக் கொடுகடன் தொகையினை ஈர்த்தது. 1997 செத்தெம்பர் இறுதியில் வெளிநின்ற மொத்தக் கொடுகடனின் 42.4 சதவீதத்திற்கு வர்த்தகத் துறை வகைகூறியது.

இரண்டாவது பெரிய கொடுகடன் பெறுநராக கைத்தொழில் துறை விளங்கியது. 1996 இன் 13.7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் மொத்த கொடுகடனில் அதன் பங்கு மொத்தத்தின் 12.3 சதவீதத்திற்கு வகைகூறியது. கைத்தொழில் துறைக்கான கொடுகடனின் பெரும் பங்கானது தற்பொழுது வெளிநாட்டு நாணய வங்கித்தொழில் அலகுகளிலிருந்தும் இரு அபிவிருத்தி நிதி நிறுவனங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ளப் படுகின்றது.

முன்னைய காலப்பகுதியின் 27 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் வீடமைப்பு; மற்றும் சொத்து அபிவிருத்திக்கான குறைவடைந்த முதலீட்டினைப் பிரதிபலிக்கும் வகையில் 1997 செத்தெம்பரில் முடிவடைந்த 12 மாதப் பகுதியில் இத்துறைக்கான கடன் 0.6 சதவீதத்தினால் சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது. இதன் விளைவாக மொத்தக் கடன்களில் அதனது பங்கு 1996 செத்தெம்பர் இறுதியின் 12.8 சதவீதத்திலிருந்து 1997 செத்தெம்பர் இறுதியில் 12.4 சதவீதத்திற்கு சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது.

பிணைகளை நோக்கப்பட்டிலிருந்து பார்க்கும்போது கடன்களில் 89 சதவீதமானவற்றிற்கு காப்பளிக்கப்பட்டிருந்த வேளையில் மொத்தக் கடன்களில் 25 சதவீதமானவை அசையாச் சொத்து, பொறிகள் எந்திரங்கள் என்பவற்றிற்கெதிராக வழங்கப்பட்டிருந்தன. கடன்களில் கிட்டத்தட்ட 16 சதவீதமானவை தனிப்பட்ட உத்தரவாதங்களினாலும் வாக்குறுதிப் பத்திரங்களினாலும் பிணையிடப்பட்டிருந்தன.

குறுங்காலக் கொடுகடன்களின் மொத்தத்தில் 64.4 சதவீதத்திலிருந்து 65.2 சதவீதத்திற்கான அதிகரிப்பொன்றினை முதிர்ச்சி அமைப்பு; முறை பிரதிபலித்தது.

வெளிநாட்டு நாணய வங்கித்தொழில் அலகுகள்

1997 இல் வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் அலகுகள் 1996 இனைவிட மிக உறுதியாக விரிவடைந்தன. 1996 இனைப் போன்றே 1997 இலும் 26 வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் அலகுகள் தொழிற்பாட்டிலிருந்தன. எனினும் மொத்தச் சொத்துக்கள்/பொறுப்புக்கள் 1996 இன் 1.6 சதவீதம் மாத்திரமேயான அதிகரிப்பொன்றுடன் ஒப்பிடுகையில் 26 சதவீதத்தினால் அதிகரித்தன. வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் அலகுகளின் நடவடிக்கைகள் ஒப்பீட்டளவில் தாழ்வான மட்டத்தில் காணப்பட்ட 1996 உடன் ஒப்பிடுகையில்

¹ இப்பகுப்பாய்வு 1997 இன் முதல் மூன்று காலாண்டுகளுக்கான தரவுகளை அடிப்படையாகக் கொண்டது.

அட்டவணை 10.6

நோக்கங்களின்படியும் முதிர்ச்சிக் காலங்களின்படியும் வர்த்தக வங்கிகளின் முற்பணங்கள்(அ)

வகை	குறுங்காலம்		நடுத்தரக்காலம்		நீண்ட காலம்		மொத்தம்	
	(1) தொகை ரூ.மில்	(2) (7) இன்% ஆக (1)	(3) தொகை ரூ.மில்	(4) (7) இன்% ஆக (3)	(5) தொகை ரூ.மில்	(6) (7) இன்% ஆக (5)	(7) தொகை ரூ.மில்	(8) மொத்தத் தின் சதவீத மாக (7)
1. வர்த்தகம்								
செத்தெம்பர் 1996	69,658	78.5	15,089	17.0	3,981	4.5	88,728	43.8
திசெம்பர் 1996	68,762	77.6	15,836	17.9	4,006	4.5	88,603	45.1
செத்தெம்பர் 1997	70,429	75.7	17,839	19.2	4,708	5.1	92,976	45.1
2. நிதியியல்								
செத்தெம்பர் 1996	4,975	58.7	2,709	32.0	793	9.4	8,476	4.2
திசெம்பர் 1996	4,895	58.8	2,248	27.0	1,179	14.2	8,322	4.2
செத்தெம்பர் 1997	4,346	57.5	2,563	33.9	655	8.7	7,563	3.7
3. வேளாண்மை								
செத்தெம்பர் 1996	7,178	65.9	2,753	25.3	959	8.8	10,890	5.4
திசெம்பர் 1996	7,127	66.7	2,666	24.9	898	8.4	10,691	5.4
செத்தெம்பர் 1997	6,974	64.7	2,808	26.1	996	9.2	10,778	5.2
4. கைத்தொழில் (ஆ)								
செத்தெம்பர் 1996	18,112	65.2	6,508	23.4	3,144	11.3	27,764	13.7
திசெம்பர் 1996	18,633	72.4	4,883	19.0	2,212	8.6	25,727	13.1
செத்தெம்பர் 1997	18,333	72.0	4,407	17.3	2,706	10.6	25,445	12.3
5. சுற்றுலா								
செத்தெம்பர் 1996	1,753	54.7	625	19.5	824	25.7	3,202	1.6
திசெம்பர் 1996	1,776	53.2	641	19.2	919	27.5	3,336	1.7
செத்தெம்பர் 1997	1,470	45.0	663	20.3	1,131	34.7	3,264	1.6
6. வீடமைப்பு;								
செத்தெம்பர் 1996	5,525	21.4	9,507	36.8	10,800	41.8	25,832	12.8
திசெம்பர் 1996	5,543	23.0	8,711	36.2	9810	40.8	24,064	12.3
திசெம்பர் 1997	6,498	25.3	10,014	39.0	9159	35.7	25,761	12.4
7. நுகர்வு;								
செத்தெம்பர் 1996	8,847	58.3	3,216	21.2	3,122	20.6	15,184	7.5
திசெம்பர் 1996	9,870	60.5	3,439	21.1	3,004	18.4	16,314	8.3
செத்தெம்பர் 1997	11,483	62.9	3,631	19.9	3,140	17.2	18,254	8.8
8. ஏனைய கடன்கள்								
செத்தெம்பர் 1996	14,192	63.6	5,903	26.5	2,210	9.9	22,304	11.0
திசெம்பர் 1996	12,933	67.4	4,001	20.8	2,263	11.8	19,196	9.8
செத்தெம்பர் 1997	15,037	67.1	4,828	21.5	2,558	11.4	22,423	10.9
9. மொத்தம்								
செத்தெம்பர் 1996	130,239	64.4	46,307	22.9	25,833	12.8	202,379	100.0
திசெம்பர் 1996	129,539	66.0	42,424	21.6	24,290	12.4	196,253	100.0
செத்தெம்பர் 1997	134,570	65.2	46,753	22.7	25,052	12.1	206,375	100.0

(அ) முற்பணங்கள், சேகரிப்பு; நிலையிலுள்ள பண விடயங்களை நீக்கி ஏனைய கடன்கள், மேலதிகப் முலம்: இலங்கை மத்திய வங்கி பற்றுக்கள் சுழிவு; செய்யப்பட்ட உண்டியல்கள் ஆகியவற்றை உள்ளடக்கும்.

(ஆ) பொறியியல், கட்டடவாக்கம், சுரங்கம் அகழ்தல், கடற்றொழில் ஆகியதிறைக்கு வழங்கப்பட்ட முற்பணங்களை உள்ளடக்கும்.

வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் அலகுகளின் பன்னாட்டு நடவடிக்கைகள் மற்றும் உள்ளாட்டுப் பொருளாதாரத்துடனான ஒருங்கிணைப்பு; ஆகிய இரண்டும் 1997 இல் வளர்ச்சியடைந்து காணப்பட்டன. வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் அலகுகள் வதிவுள்ள மூலங்களிலிருந்தும் வதிவற்ற மூலங்களிலிருந்தும் கணிசமான மூலவளங்களைப் பெற்றுக்கொண்டன. உள்ளாட்டு வங்கித்தொழில் அலகுகளுடனான வெளிநாட்டு நாணய வைப்புக்கள் மற்றும் முதலீட்டுச் சபை தொழில் முயற்சிகளின் வைப்புக்கள் என்பவையே

வதிவுள்ள மூலங்களிலிருந்து நிதிகளைப் பெற்றுக்கொள்ளும் முக்கிய வழிகளாகும். வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாதவை என்பனவே வதிவற்ற மூலங்களாகும். வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் அலகுகளினால் இந்நிதிகள் வதிவற்ற தொழில் முயற்சிகளிலான முதலீடுகள் மற்றும் முதலீட்டுச் சபை தொழில் முயற்சிக்கான கடன்களும் முற்பணங்களும் ஆகிய இரு முக்கிய விடயங்களாகப் பயன்படுத்தப்பட்டன. வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் அலகுகளின் தேறிய வெளிநாட்டுப் பொறுப்புக்கள் (அதாவது

அட்டவணை 10.7

பிணைகளின்படி முற்பணங்கள் (அ)

1996 செப்டெம்பர் - 1997 செப்டெம்பர்

விடயம்	1996 செப்டெம்பர் 30		1996 திசெம்பர் 31		1997 செப்டெம்பர் 30	
	தொகை (ரூ.மில்)	மொத்தத் தின் %	தொகை (ரூ.மில்)	மொத்தத் தின் %	தொகை (ரூ.மில்)	மொத்தத் தின் %
1. ஆவண உண்டியல்கள்	6,038	3.0	6,132	3.1	6,032	2.9
2. அரசு பிணைகள்	9,007	4.5	3,330	1.7	2,684	1.3
3. கூட்டுப்பங்கு நிலையங்களின் பங்குகள், முறிகள் தொகுதிக்கடன்கள், ஆயுட்காப்பு;றுதியின் காசுப்பெறுமதியை உள்ளடக்கிய விடயங்கள்	2,906	1.4	2,793	1.4	2,139	1.0
4. நிலையான சேமிப்பு வைப்பு;ச்சான்றிதழ்கள்	18,406	9.1	18,485	9.4	20,860	10.1
5. வர்த்தக இருபட்டிக்கள்	16,493	8.1	16,107	8.2	16,597	8.0
6. அசைவற்றசொத்து, பொறித்தொகுதி, பொறி 7. தனியாள் உத்தரவாங்குகள், வாக்குறுதிப்பத்திரங்கள்	50,476	24.9	52,823	26.9	52,384	25.4
8. நம்பிக்கைப் பற்றுச்சீட்டுக்கள்	32,005	15.8	30,555	15.6	31,543	15.3
9. கொள்வனவு; உடன்படிக்கைகள்	10,510	5.2	13,101	6.7	11,407	5.5
10. உழவுப் பொறிகளும், உந்து ஊராதிகளும்	1,991	1.0	2,076	1.1	1,301	0.6
11. ஏனைய பிணைகள்	2,935	1.5	2,988	1.5	2,791	1.4
12. பிணைகளற்றவை	28,731	14.2	28,144	14.3	32,046	15.5
	22,880	11.3	19,719	10.0	26,591	12.9
மொத்தம்	202,379	100.0	196,253	100.0	206,375	100.0

(அ) சேகரிப்பு; நிலையிலுள்ள காசு விடயங்களும் உத்தரவாத விலைத்திட்டத்தின் கீழ் கொள்வனவுகளை நிதியிடுதற்காக வழங்கப்பட்ட முற்பணங்களும் நீங்கலாக.

முலம்: இலங்கை மத்திய வங்கி

வதிவற்றோருக்கான தேறிய பொறுப்பு;க்கள்) 1996 இறுதியின் ஐ அ டொலர்கள் 109.5 மில்லியனிலிருந்து 1997 இறுதியில் ஐ அ டொலர்கள் 20.4 மில்லியனிற்கு வீழ்ச்சியடைந்தன. இது குறிப்பிடத்தக்க ஒரு மேம்பாடாகும். 1997 இன் இறுதியில் வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் அலகுகளின் 41 சதவீத சொத்துக்கள் வதிவற்றோரிடம் வைக்கப்பட்டிருந்த வேளையில் 42 சதவீதப் பொறுப்பு;க்கள் வதிவற்றோருக்கானதாக இருந்தது.

வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் அலகுகளின் மொத்தச் சொத்துக்கள் ஐ அ டொலர்கள் 233.8 மில்லியனிலிருந்து ஐ அ டொலர்கள் 1,663.4 மில்லியனுக்கு அதிகரித்தன. இவ்வதிகரிப்பு;க்களின் 63 சதவீதமானவை வதிவற்றோர் மீதான அதிகரித்த உரிமைகோரல்களின் காரணமாக ஏற்பட்டதாகும். வதிவற்றோர் மீதான உரிமைகோரல்களில் ஏற்பட்ட அதிகரிப்பில் 80 சதவீதத்தினை வெளிநாடுகளிலுள்ள வங்கிகளுடனான வைப்பு;க்கள் பிரதிநிதித்துவப்படுத்திய வேளையில் எஞ்சிய 20 சதவீதமானவை வங்கியல்லாதவை மீதான கோரல்களாக அமைந்திருந்தன. குறிப்பாக வதிவற்றோர்களுடனான வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் அலகுகளின் தேறிய பொறுப்பு;க்கள் (அல்லது தேறிய தடைகாப்பின்மை)

மற்றும் சொத்தின் தரம் என்பனவற்றில் ஏற்படும் மாற்றங்களைக் கவனமாகக் கண்காணிப்பது அத்தியாவசியமானதாகும். மேலும், வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் அலகுகள் உள்ளாட்டுப் பொருளாதாரத்துடன் அதிகரித்தளவில் ஒருங்கிணைந்து கொண்டிருப்பதனாலும் பெருமளவு தொழில் முயற்சிகள் வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் அலகுகளின் வசதிகளைப் பெறுவதற்கு உரிமையைக் கொண்டிருப்பதனாலும் அவற்றின் செயலாக்கத்தினை மேம்படுத்த உதவுவதற்காக முன்மதிகரமான விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.

வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் அலகுகளை நிறுவ;வதற்கு அனுமதியளிக்கப்பட்ட நோக்கங்களில் ஒன்றினைப் பூர்த்தி செய்யும் வகையில் முதலீட்டுச் சபை தொழில் முயற்சிகளுக்கான நிதிகளில் குறிப்பிடத்தக்கதொரு முலமாக வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் அலகுகள் தொடர்ந்து விளங்குகின்றன. முதலீட்டுச்சபை தொழில் முயற்சிகளுக்கு வழங்கப்பட்ட கொடுகடன்கள் 1997 இல் 28.4 சதவீதத்தினால் (ஐ.அ.டொலர் 117.9 மில்லியன்) அதிகரித்தது. எனினும் பொதுக் கூட்டுத் தாபனங்களுக்கான குறைவடைந்த கொடுகடனின் முக்கிய காரணத்தினால் ஒப்பு;தல் வழங்கப்பட்ட

ஏனைய தொழில் முயற்சிகளுக்கு வழங்கப்பட்ட கொடுகடன் 1997 இல் 13.3 சதவீதத்தினால் (ஐ அ டொலர்கள் 31.4 மில்லியன்) வீழ்ச்சியடைந்தது. முதலீட்டுச் சபை சாராத தொழில் முயற்சிகளுக்கு வெளிநாட்டு நாணயக் கடன்களை விரிவுபடுத்தும் 1997 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதனைத் தொடர்ந்து 1997 சனவரியில் தொடங்கிய சிறப்புத் திட்டத்தின் கீழ் முதலீட்டுச் சபை சாராத ஏற்றுமதியாளர்களுக்கு வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் அலகுகளினால் ஐ அ டொலர் 4.2 மில்லியன் தொகையொன்று வழங்கப்பட்டிருந்தது. எனினும், இவ்வசதியின் கீழான பெரும்பாலான கடன்கள் வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் அலகுகளினூடாக அன்றி உள்நாட்டு அலகுகளினூடாகவே வழங்கப்பட்டன.

பொறுப்புக்கள் பக்கத்தில் 39 சதவீதமான அதிகரிப்பு வதிவற்றோருக்கானதாகவும் எஞ்சிய அதிகரிப்பு பெரும்பாலும் உள்நாட்டு அலகுகளினால் வைப்பிலிடப்பட்ட நிதிகளின் காரணமாகவும் ஏற்பட்டதாகும். இவ்வதிகரிப்பானது ஐ அ டொலர்கள் 141 மில்லியனாகக் காணப்பட்டது. முதலீட்டுச் சபை தொழில் முயற்சிகளுக்கான பொறுப்புக்கள் ஐ அ டொலர்கள் 60.2 மில்லியனால் அதிகரித்த வேளையில் ஒப்புதலளிக்கப்பட்ட ஏனைய அமைப்புக்களுக்கான (முதலீட்டுச் சபை சாராத) பொறுப்புக்கள் ஐ அ டொலர்கள் 18 மில்லியனால் வீழ்ச்சியடைந்தன.

10.5 மத்திய வங்கித் தொழில்

ரூபாவின் உள்நாட்டு வெளிநாட்டு உறுதிப்பாட்டினைப் பேணல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகிய அதனது குறிக்கோள்களை எய்துவதற்காக இலங்கை மத்திய வங்கி 1997 முழுவதும் தொடர்ந்து அதன் கருமங்களை ஆற்றியது. குறிப்பாகத் தேசிய ரீதியிலான பேரண்டப் பொருளாதாரக் குறிக்கோள்களுக்கு இசைந்து செல்லும் விதத்தில் பொருளாதாரத்தில் பணம் மற்றும் கொடுகடன் என்பனவற்றின் கிடைப்பனை உறுதிப்படுத்தவும் அவற்றிற்கான செலவினை உறுதிநிலைப்படுத்தவும் வங்கி 1997 முழுவதும் தொழிற்பட்டது. இவ்விடயத்தில் பணத்திற்கான செலவினை (வட்டி வீதங்கள்) கணிசமாகக் குறைவடையச் செய்து அடிக்கடி மாறுந் தன்மையினை ஆக்குறைந்ததாக்கியமை மத்திய வங்கியின் முக்கிய சாதனையாகக் கருதப்பட முடியும்.

மத்திய வங்கியின் ஐந்தொகையில் இடம்பெற்ற முக்கிய மாற்றங்கள் இந்நிகழ்வுகளைப் பிரதிபலிக்கி

ன்றன. 1997இல் மத்திய வங்கியின் வைப்புப் பொறுப்புக்கள் 4.1 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன. இது மத்திய வங்கியினால் 1997 இன் முற்பகுதியில் நியதி ஒதுக்குத் தேவையில் மேற்கொள்ளப்பட்ட சில சீராக்கங்களின் முக்கிய காரணத்தினால் ஏற்பட்டதாகும். மேற்கூறப்பட்ட நிகழ்வுகளின் காரணமாக நாணயத் தளம் 1996 இன் 8.8 சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் 2.1 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது.

சொத்துக்கள் பொறுப்புக்களின் அமைப்பு

மத்திய வங்கியின் மொத்த மூலவளங்கள் 1997 டிசெம்பர் இறுதியில் ரூ 183,895 மில்லியனாக விளங்கி 1996 இன் 4.6 சதவீத (ரூ 8,053 மில்லியன்) மிதமான அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் 1.3 சதவீத (2,332 மில்லியன்) சிறிதளவு அதிகரிப்பினை இவ்வாண்டில் பதிவு செய்தன.

சொத்துக்கள் பக்கத்திலிருந்து நோக்கம்போது அதிகரிப்பானது முழுமையாக மத்திய வங்கியின் வெளிநாட்டுச் சொத்துக்களிலேயே ஏற்பட்டது. சென்மதி நிலுவையில் ஏற்பட்ட சாதகமான மேம்பாட்டினைப் பிரதிபலிக்கும் வகையில் வங்கியின் வெளிநாட்டுச் சொத்துக்கள் 1997 இல் ரூ 15,755 மில்லியன் (15.3 சதவீதம்) அதிகரிப்பினைப் பதிவு செய்து ரூ 118,999 மில்லியனை அடைந்தன. 1996 இல் வெளிநாட்டுச் சொத்துக்கள் ரூ 2,652 மில்லியனால் (2.5 சதவீதம்) வீழ்ச்சியடைந்தன. வெளிநாட்டுச் சொத்துக்களில் ஏற்பட்ட வளர்ச்சியானது முக்கியமாக அரசாங்கத்தின் தனியார் மயமாக்கல் நிகழ்ச்சித் திட்டங்களிலிருந்தான பணப் பெறுகைகளைப் பிரதிபலித்தது.

1996 இன் ரூ 10,710 மில்லியன் (15.8 சதவீதம்) அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் மத்திய வங்கியின் உள்நாட்டுச் சொத்துக்கள் 1997 இல் ரூ 1,423 மில்லியன் (77 சதவீதம்) வீழ்ச்சியினைப் பதிவு செய்தன. இறைப் பற்றாக்குறையில் ஏற்பட்ட குறைப்பு திறைசேரியின் சிறந்த காசு முகாமைத்துவம் மற்றும் அரசின் தனியார் மயமாக்கல் நிகழ்ச்சித் திட்டங்களிலிருந்தான பணப்பெறுகைகள் என்பன 1997 இல் மத்திய வங்கியிடமிருந்தான அரசின் கடன்பாடுகளைக் குறைவடையச் செய்து பொருளாதாரத்தில் பணவீக்க அமுக்கத்தினைக் குறைப்பதற்கு உதவியளித்தன. அரசுக்கான கடன்களும் முற்பணங்களும் 1997 இல் 2.2 சதவீதத்தினால் (ரூ 614 மில்லியன்) அதிகரித்தன. மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல் உடைமைகள் 1996 இன் 37 சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் 58 சதவீதத்தினால்

(ரூ 9,878 மில்லியன்) வீழ்ச்சியடைந்தன. இவ்வீழ்ச்சியானது முக்கியமாகத் தனியார் மயமாக்கலின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்ட பணப்பெறுகைகளைப் பயன்படுத்தி அரசு ரூ 10,000 மில்லியன் பெறுமானங் கொண்ட உண்டியல்களைத் தீர்ப்பனவு செய்து ரத்துச் செய்தமையின் காரணமாக ஏற்பட்டதாகும்.

பொறுப்புக்கள் பக்கத்தில் வர்த்தக வங்கி வைப்புக்கள் 15 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்த மையினைப் பிரதிபலிக்கும் வகையில் மத்திய வங்கியின் மொத்த வைப்புப் பொறுப்புக்கள் 1997 இல் 4 சதவீத (ரூ 3,277 மில்லியன்) வீழ்ச்சியைப் பதிவுசெய்தன. 1997 இல் வர்த்தக வங்கிகளுடனான வாடிக்கையாளர் வைப்புக்களில் அதிகரிப்பு ஏற்பட்டதற்கு மத்தியிலும் 1997 இன் முற்பாகத்தில் நியதி ஒதுக்குத் தேவையில் மேற்கொள்ளப்பட்ட குறைப்பின் விளைவாக இவ்வங்கிகளினால் மத்திய வங்கியில் வைத்திருக்கப்படும் நியதி ஒதுக்குகளில் வீழ்ச்சி ஏற்பட்டது. பணச் சந்தையின் உறுதிப்பாடு சீர்குலைவதை நிவர்த்திக்கும் பொருட்டு அரசினால் பெற்றுக்கொள்ளப்பட்ட தனியார் மயமாக்கல் பணப்பெறுகைகளில் ஒரு பகுதியைத் தொடர்ந்து வைப்புக்களாகப் பேணியமையினால் மத்திய வங்கியுடனான அரசின் வைப்புக்கள் ரூ 2,910 மில்லியனால் அதிகரித்தன.

1996 இன் 6 சதவீத (ரூ 2,796 மில்லியன்) அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டில் வங்கியினால் வெளியீடு செய்யப்பட்ட மொத்த நாணயம் 7.4 சதவீதத்தினால் (ரூ 3,655 மில்லியன்) அதிகரித்தது. பொது மக்களினால் நாணயத் தாள்கள் பாரியளவில் பயன்படுத்தப்பட்டமை 1997 இல் அவதானிக்கப்பட்டது. 1996 இன் 6.0 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 1997 இல் நாணயத் தாள்களின் வழங்கல் 7.5 சதவீதத்தினால் அதிகரித்தது. நாணயக் குத்திகளுக்கான கேள்வி 1996 இன் 6.4 சதவீதத்துடன் (ரூ 115 மில்லியன்) ஒப்பிடுகையில் 1997 இல் 7.8 சதவீத (ரூபா 150 மில்லியன்) அதிகரிப்பினைப் பதிவு செய்தது.

10.6 வங்கித் தொழில் அபிவிருத்தி

சொசயிட்டி ஜனராலே என்ற டுதிய வெளிநாட்டு வங்கி கொழும்பில் அதன் தொழிற்பாட்டினைத் தொடங்கிய வேளையில் வரையறுக்கப்பட்ட இந்நோக்கியல் வங்கியின் தொழிற்பாடுகள் முடிவுறுத்தப்பட்டு வரையறுக்கப்பட்ட அட்டன் நெசனல் வங்கியினால் பொறுப்பேற்றுக் கொள்ளப்பட்டது. 2 அரசு வங்கிகள், 6 உள்ளாட்டு தனியார் வங்கிகள் மற்றும் 18 வெளிநாட்டு வங்கிகள்

என்பனவற்றை உள்ளடக்கி 1997 இறுதியில் நாட்டில் தொழிற்பாட்டிலிருந்த வர்த்தக வங்கிகளின் மொத்த எண்ணிக்கை 26 ஆக விளங்கியது. சேமிப்பிலும் அபிவிருத்தி வங்கித் தொழிலிலும் ஈடுபடுவதற்காக சனச அபிவிருத்தி வங்கி மற்றும் பிரமுக சேமிப்பு அபிவிருத்தி வங்கி ஆகிய இரு உரிமை பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் நிறுவப்பட்டமையானது வங்கித் தொழில் துறையில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வாகத் திகழ்கின்றது.

கிளை விரிவாக்கம்

1997 இல் வங்கிக் கிளை விரிவாக்கத்தில் திடீர் எழுச்சியொன்று காணப்பட்டது. நிதியியல் துறையின் வாய்ப்புக்களில் ஏற்பட்ட உறுதியான வளர்ச்சி மற்றும் வர்த்தக வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களில் ஏற்பட்ட விரிவாக்கம் என்பன வங்கிகளுக்கிடையேயான அதிகரித்த போட்டிக்கு வழிவகுத்தன. முதன்மைக் கிளைகள் (171 அடகு பிடிக்கும் நிலையங்கள் நீங்கலாக) வேளாண்மைப் பணி நிலையங்கள், கச்சேரிக்கிளைகள், விரிவாக்க அலுவலகங்கள் மற்றும் கடல் கடந்த கிளைகள் என்பனவற்றை உள்ளடக்கிய வர்த்தக வங்கிக் கிளைகளின் மொத்த எண்ணிக்கை 1996 இறுதியின் 958 இலிருந்து 1997 இறுதியில் 996 இற்கு அதிகரித்தது. வங்கி வலையமைப்பின் அதிகரிப்பானது முக்கியமாக உள்ளாட்டு தனியார் வங்கிகளினால் 26 கிளைகள் திறக்கப்பட்டதினூடாக ஏற்பட்டதாகும். வரையறுத்த அட்டன் நசனல் வங்கியினால் 12 கிளைகளும், வரையறுக்கப்பட்ட இலங்கை வர்த்தக வங்கியினால் 8 கிளைகளும் திறக்கப்பட்டமையினால் அவற்றின் முதன்மைக் கிளைகள் முறையே 84 இற்கும் 28 இற்கும் அதிகரித்தன. இவ்வாண்டில் வரையறுக்கப்பட்ட சம்பத் வங்கி 3 கிளைகளைத் திறந்ததன் மூலம் அதனது கிளை வலையமைப்பை 2 விரிவாக்க அலுவலகங்களையும் உள்ளடக்கி 30 இற்கு உயர்த்தியது. இவ்வாண்டில் வரையறுக்கப்பட்ட யூனியன் வங்கி இரு கிளைகளை நிறுவிய வேளையில் வரையறுத்த பான் ஆசியா வங்கி ஒரு கிளையை நிறுவியது. எனினும் மக்கள் வங்கியினதும் இலங்கை வங்கியினதும் முதன்மைக் கிளைகள் முறையே 325 ஆகவும் 275 ஆகவும் மாற்றமின்றி இருந்தன. கொங்கொங் அன்ட் சங்காய் பாங்கிங் கோப்பரேசன் கிளையொன்றினைத் திறந்தமை, சொசயிட்டி ஜனராலே வங்கி நிறுவப்பட்டமை, வெளிநாட்டு வங்கிகளினால் இரு விரிவாக்க அலுவலகங்கள் திறக்கப்பட்டமை மற்றும் இந்நோக்கியல் வங்கி மூடப்பட்டமை என்பதனைத் தொடர்ந்து விரிவாக்க/துணை அலுவலகங்களையும்

உள்ளடக்கிய வெளிநாட்டு வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 39 இலிருந்து 42 இற்கு அதிகரித்தது. அத்துடன் மக்கள் வங்கி இவ்வாண்டில் 70 அடகு பிடிக்கும் நிலையங்களைத் திறந்தது. கிளை வலையமைப்பில் ஏற்பட்ட விரிவாக்கத்தினைத் தொடர்ந்து வர்த்தக வங்கியின் கிளையொன்றினால் (அடகு பிடிக்கும் நிலையங்கள் நீங்கலாக) பணியாற்றப்பட்ட ஆட்களின் எண்ணிக்கை 1996 இன் 19,182 இலிருந்து 1997 இல் 18,780 ஆட்களுக்கு வீழ்ச்சியடைந்தது.

பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கிகளின் மொத்த எண்ணிக்கை 17 ஆக மாற்றமின்றிக் காணப்பட்ட வேளையில் பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கிகளின் கிளைகள் 1997 இல் கிளை ஒன்று திறக்கப்பட்டமையினால் 176க்கு அதிகரித்தன. தேசிய சேமிப்பு வங்கி 2 டுதிய கிளைகளை நிறுவியதன் மூலம் கிளைகளின் மொத்த எண்ணிக்கையை அதனது வெள்ளி விழா ஆண்டில் 99 க்கு உயர்த்தியது.

அட்டவணை 10.8

வங்கிக் கிளைகளின் பரம்பல்

வகை	1996	1997(அ)
1. நிறுவனங்களின் எண்ணிக்கை	44	44
வர்த்தக வங்கிகள்	26	26
உள்நாட்டு வங்கிகள்	8	8
வெளிநாட்டுவங்கிகள்	18	18
சேமிப்பு வங்கிகள்	1	1
பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கிகள் (ஆ)	17	17
2. வங்கிக்கிளைகளின் எண்ணிக்கை (இ)	1,230	1,271
வர்த்தக வங்கிக் கிளைகள்	958	996
உள்நாட்டு வங்கிக்கிளைகளின் எண்ணிக்கை	919	954
முதன்மைக் கிளைகள்	828	857
வேளாண்மைப் பணி நிலையக் கிளைகள்	17	14
கச்சேரிக் கிளைகள்	23	23
விரிவாக்க/கொடுப்பனவு; அலுவலகங்கள்	47	56
கடல் கடந்த கிளைகள்	4	4
வெளிநாட்டு வங்கிக்கிளைகள் (இ)	39	42
முதன்மைக்கிளைகள்	37	38
விரிவாக்க அலுவலகங்கள்/துணைக்கிளைகள்	2	4
அடைவுபிடிக்கும் நிலையங்கள்	101	171
தேசிய சேமிப்பு வங்கிக் கிளைகள்	97	99
பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கிக் கிளைகள்	175	176

முலம்: இலங்கை மத்திய வங்கி

(அ) தற்காலிகமானவை

(ஆ) 1985 இன் 15 ஆம் இலக்க பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கிச் சட்டத்தின் கீழ் பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கி நிறுவப்பட்டது.

(இ) தலைமை அலுவலகங்கள் உட்பட.

வங்கித் தொழில் வசதிகள்

வர்த்தக வங்கிகளினால் வாடிக்கையாளர் களுக்கு வழங்கப்படும் வசதிகளின் தரத்தினை மேலும் உயர்வடையச் செய்து தன்னியக்கமாக்கலும் டுதிய கண்டுபிடிப்புக்களும் வங்கித் தொழிற் துறையில் அதிகரித்தன. வைப்புக்கான பலதரப் பட்ட டுதிய கருவிகளையும் கடன் வழங்கல் வசதிகளையும் வழங்குவதற்கு மேலாகக் டுறக்குறிப்பீடு செய்தல், வர்த்தகப் பத்திரங்களுக்கு உத்தரவாதமளித்து மீள்காப்புறுதி வழங்கல், குத்தகை, அடகு பிடித்தல், தொலைபேசியூடான வங்கிச் சேவை, தன்னியக்க கூற்றுப் பொறிகள், கொடுகடன் அட்டைகள் மற்றும் வரவு அட்டைகள் போன்ற வசதிகள், மின்னியல் பண மாற்றல்கள் ஆகிய விடயங்களுக்கு வர்த்தக வங்கிகள் அவற்றின் பணிகளை விரிவுபடுத்தின.

பெரும்பாலான வர்த்தக வங்கிகள் அவற்றின் நடவடிக்கைகளைக் கணனி மயப்படுத்தியுள்ளன. உடன் காசு முகாமைத்துவப் பணிகளை வழங்கும் 'கொம் சேவ்' எனப் பெயரிடப்பட்ட நிகழ்ச்சித் திட்டமொன்றினை இலங்கை வர்த்தக வங்கி நடைமுறைப்படுத்தியது. தமது அலுவலகங்களில் நிறுவப்பட்டுள்ள கணனிகளினூடாக நாளின் எந்நேரத்திலும் தமது கணக்குகளைக் கையாளுவதற்கு வாடிக்கையாளர்களுக்கு இது உதவுகின்றது. பரந்தளவிலான அடிப்படை வங்கித் தொழில் பணிகளைப் பெற்றுக் கொள்வதற்காக வங்கிகளுடன் தொடர்பு கொள்வதற்கு வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் தொலைபேசியூடான வங்கித் தொழில் வசதிகளை ஸ்ராண்டட் சாட்டட் வங்கி வழங்கியது.

தன்னியக்க கூற்றுப் பொறி வலையமைப்பு; விரிவடைந்த வேளையில் தன்னியக்க கூற்றுப் பொறிகளினூடாக வழங்கப்படும் பணிகளும் இவ்வாண்டில் அதிகரித்தன. ஓவசீஸ் டிரஸ்ட் வங்கி தன்னியக்க கூற்றுப் பொறியொன்றினை நிறுவி அதனது பணிகளை விரிவுபடுத்தியது. இவ்வாண்டில் 38 டுதிய தன்னியக்க கூற்றுப் பொறிகள் நிறுவப்பட்டமையினால் பத்து வர்த்தக வங்கிகளினாலும் நிறுவப்பட்டுள்ள தன்னியக்க கூற்றுப் பொறிகளின் மொத்த எண்ணிக்கை 197 இற்கு உயர்வடைந்தது. காசினைக் கையாளாத சமூகத்தினை நோக்கி மேலுமொருபடி நகர்ந்து பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்திய ஏற்கனவேயுள்ள அதன் செட் அட்டையின் மேம்பட்ட வடிவமைப்பான செட்/சைரஸ்/மெஸ்ரோ வரவு அட்டையினை வரையறுக்கப்பட்ட சம்பத் வங்கி அறிமுகப்படுத்தியது. இது வைப்புக் கணக்குகளைக்

கையாள்வதற்கான வசதியான வழிமுறையாகும். வர்த்தக நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள பொறிகளில் விற்பனை இடம்பெற்ற வேளையிலேயே அட்டையை வைத்திருப்பவரின் வங்கிக் கணக்கில் நேரடியாகவே பற்று வைப்பதன் மூலம் பொருட்களுக்கும் பணிகளுக்கும் உடனடியான கொடுப்பினை மேற்கொள்வதற்காக இந்த அட்டைகள் பயன்படுத்தப்படலாம். ஏதேனும் நாட்டில் "சைரஸ் மெஸ்ரோ" உடனான இத்தொடர்பினைத் தொடர்ந்து வரையறுக்கப்பட்ட சம்பத் வங்கியினால் நிறுவப்பட்டுள்ள தன்னியக்க கூற்றுப் பொறிகளும் அவர்களின் உலகளாவிய வலையமைப்பில் சேர்ந்துகொண்டன. அத்துடன் "சைரஸ் மெஸ்ரோ" வசதியினைக் கொண்டுள்ள வெளிநாட்டவர்கள் இலங்கையிலுள்ள வசதிகளைப் பயன்படுத்த முடியும்.

1997 இறுதியில் ஒன்பது வர்த்தக வங்கிகள் கொடுகடன் அட்டைகளை வழங்கின. உள்நாட்டிலும் பன்னாட்டு மட்டத்திலும் பயன்படுத்தப்படக் கூடிய மாஸ்ரர் கார்ட், வீசா கார்ட், அமெரிக்கன் எக்ஸ்பிரிஸ் ஆகிய மிகவும் பிரபல்யம் பெற்ற வர்த்தக இலச்சினை; உடனான அட்டைகளை இவ்வங்கிகள் வழங்கின. 9 வங்கிகளினாலும் வழங்கப்பட்ட கொடுகடன் அட்டைகளின் மொத்த எண்ணிக்கை 1997 இறுதியில் 53,000 ஆக விளங்கியதுடன் இவற்றுள் 30,000 உள்நாட்டு கொடுக்கல் வாங்கல் களுக்காக மட்டுமே பயன்படுத்தக் கூடியதாயிருந்த வேளையில் எஞ்சியவை உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கொடுக்கல் வாங்கல்களுக்குப் பயன்படுத்தப்படக் கூடியதானதாக அமைந்திருந்தது. 1997 இறுதியில் வெளிநின்ற மொத்தக் கடன் ரூ 875 மில்லியனாகவும் கடன் அட்டைகளின் மீது அறவிடப்பட்ட வட்டிவீதம் கிட்டத்தட்ட 30 சதவீதமாகவும் அமைந்திருந்தது. கொடுகடன் அட்டைக்கும் வரவு அட்டைக்கும் இடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. அத்தியாவசியமாகவே கணக்கு வைத்திராத அட்டை உடமையாளர்களினால் பெற்றுக் கொள்ளக்கூடிய மட்டுப்படுத்தலுடனான குறுங்காலக் கொடுகடன் வடிவிலான வசதியொன்றே கொடுகடன் அட்டையாகும். கொடுகடன் அட்டையினை உடமையாக வைத்திருக்கும் ஒருவர் கடனிற்குக் கொள்வனவுகளைச் செய்யவும் வங்கிகளிலிருந்து காசு முற்பணங்களைப் பெற்றுக்கொள்ளவும் முடியும்; மென்பதுடன் அத்தகைய வசதிகளுக்காக வங்கிகளினால் வட்டியும் அறிவிடப்படும். கணக்கொன்றினை வைத்திருப்பவரே வரவு அட்டையைப் பெற உரித்துடையவராவார். இந்த அட்டையை உடமையாக வைத்திருப்பவர்களினால் வியாபார நிலையங்களில் செய்யப்பட்ட கொள்வனவுகளுக்குக்காக அவர்களது கணக்கில்

அக்கணக்கிலேயே வரவிடுவதன் மூலம் பணம் செலுத்துவதற்கு இது அனுமதியளிக்கின்ற வேளையில் கடனை வழங்காது.

மரட; வழியிலான நடவடிக்கைகளிலிருந்து நழுவிச் சென்று வர்த்தக வங்கிகள் அவற்றின் குத்தகை மற்றும் நகை அடகு பிடித்தல் வசதிகளை விரிவுபடுத்தின. முதலீட்டுச் சபை தொழில் முயற்சிகளின் தேவைகளை ஈடுசெய்வதற்காக அட்டன் நசனல் வங்கி 1997 இல் வெளிநாட்டு நாயைத்திலான குத்தகை வசதிகளை அறிமுகப்படுத்தியது. ஐ அ டொலர், ஸ்ரேலிங் படிண், டியூச் மார்க், பிரான்சிய பிராங்க், என்பனவற்றில் குத்தகை வசதிகள் வழங்கப்பட்டன. வாடிக்கையாளர்களினால் வைப்பிலிடப்பட்டுள்ள தங்க ஆபரணங்களின் பெறுமானத்திற்கெதிராக "தங்கத்திற்கான வைப்புச் சான்றிதழ்" ஒன்றினையும் அட்டன் நசனல் வங்கி அறிமுகப்படுத்தியது. சான்றிதழின் உடைமையாளர்கள் சான்றிதழின் பெறுமானத்தில் 75 சதவீதத்தினைக் கடனாகப் பெறுவதற்கு உரித்துடையவராவார். இவ்வாண்டில் வரையறுக்கப்பட்ட பான் ஆசியா வங்கி நகை அடகு பிடிக்கும் தொழிலில் ஈடுபடத் தொடங்கியது. 70 டுதிய நகை அடகு பிடிக்கும் நிலையங்களை நிறுவுவதனுடாக மக்கள் வங்கி அதனது அடகு பிடிக்கும் நடவடிக்கைகளை விரிவுபடுத்தியது.

வர்த்தக வங்கிகள் அவற்றின் மரட; வழியிலான தொழிற்பாட்டினையும் விரிவுபடுத்தின. கொடுகடன் திட்டங்களுடன் பிணைக்கப்பட்டுள்ள அல்லது பிரத்தியேகமான மக்கள் குழுக்களுக்கென இலக்கிடப்பட்ட டுதிய வீடமைப்பு, வேளாண்மை மற்றும் சுய தொழில்வாய்ப்பு; போன்ற பல்வேறு நோக்கங்களுக்கான டுதிய கடன் திட்டங்கள் தொடங்கின. சிறுகைத்தொழில்கள், கைவினைப் பொருள் தயாரிப்பு; விலங்கு வளர்ப்பு; வேளாண்மை என்பன போன்றவற்றில் சிறிய அளவிலான தொழில் முயற்சிகளை நிறுவுவதற்கு, மேம்படுத்துவதற்கு அல்லது விரிவுபடுத்துவதற்கென "காந்தா ரண்கிணம்" என்ற சேமிப்பு; நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைக்கப்பட்ட காந்தா ரண திவிமக விசேட கொடுகடன் திட்டமொன்று வரையறுக்கப்பட்ட செலான் வங்கியினால் தொடக்கி வைக்கப்பட்டது. டுருணை அல்லது சீசெல்ஸ் இற்கு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கென மற்றுமொரு விசேட கடன் திட்டமொன்று மக்கள் வங்கியினால் தொடங்கப்பட்டுள்ளது. "செளபாக்ய" எனப் பெயரிடப்பட்ட டுதிய வைப்புத் திட்டமொன்றினை அட்டன் நசனல் வங்கி அறிமுகப்படுத்தியது. வைப்பாளர்கள் அறுபது மாதங்கள் கொண்ட

காலப்பகுதிக்குத் தொடர்ச்சியாக வைப்புக்களை இடுவதனை இயலச் செய்யும் வகையில் டுதிய திட்டம் வரையப்பட்டு கடன் வசதியொன்றுடன் பிணைக்கப்பட்டுள்ளது. "டிக்கிரி" சேமிப்புக் கணக்குகளை வைத்திருக்கும் சிறுவர்களுக்கு உயர் கல்விக்காகவும் சுயதொழில் வாய்ப்புக்காகவும் கொடுகடன் வசதிகளை வழங்குவதற்காக "டிக்கிரி" கடன் திட்டம் என அழைக்கப்படும் மற்றுமொரு கடன்திட்டமொன்று அட்டன் நசனல் வங்கியினால் தொடக்கி வைக்கப்பட்டது.

"றிவாட்ஸ் பிளஸ் 3" எனப் பெயரிடப்பட்ட டுதிய வைப்புத் திட்டமொன்றினை வரையறுக்கப்பட்ட செலான் வங்கி அறிமுகப்படுத்தியது. வங்கியினால் குறித்துரைக்கப்படும் குறிப்பிட்ட சில தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்யும் கணக்கு வைப்பாளர்கள் அதிர்ஸ்ட சீட்டிழுப்புக்களுக்குத் தகைமை பெறுவதுடன் றிவாட்ஸ் பிளஸ் அட்டைகளைப் பெறுவதற்கும் உரித்துடையவராவர். றிவாட்ஸ் பிளஸ் அட்டைகளை உடைமையாகக் கொண்டுள்ளவர்கள் பயணிகள் காசோலை மற்றும் வங்கிக் கட்டளைகள் என்பன தொடர்பாக அறவிடப்படும் தரகுகள் மீதான சலுகைகள் கடன்கள் மீதான வட்டி வீதத்தின் தள்ளுபடி, இலவச காசோலைப் டுத்தகங்கள் என்பன போன்ற வசதிகளைப் பெறுவார்கள். கொங்கொங் வங்கியினால் ஒப்புதலளிக்கப்பட்ட தொழில் வழங்குநர்களினால் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள அதனது வாடிக்கையாளர்களுக்கு வெளிநாட்டுப் பயணம், குடும்ப திருமண வைபவங்கள், வீட்டின் மேம்பாடு மற்றும் ஏனைய வீட்டுச் செலவுகள் என்பன தொடர்பாக ஏற்படும் செலவுகளுக்கு நிதியளிக்கும் நோக்கத்துடன் வரையறுக்கப்பட்ட கொங்கொங் அண்ட் சங்காய் வாங்கிங் கோப்பரேசன் தனியார் கடன் திட்டமொன்றினை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் கடன் பெறுநர் 3 ஆண்டுகள் மீள்கொடுப்பனவு; காலமொன்றுடன் மாதாந்தச் சம்பளத்தின் ஆறு மடங்குகள் வரையில் கடன்பெறக் கூடியதாகவிருக்கும். மக்கள் வங்கி இருகடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. ஒன்று நுகர்வு; நோக்கங்களுக்கானதாகவும் மற்றையது ஓய்வூதியம் பெறுவோருக்கான ஒரு கடன் திட்டமாகவும் அமைந்திருந்தது. பான் ஆசியா வங்கி "சவரின் கணக்குகள்" என்ற டுதிய சேமிப்புத் திட்டத்தினை நடைமுறைப்படுத்திய வேளையில் மக்கள் வங்கி கடன் திட்டமொன்றுடன் இணைக்கப்பட்டுள்ள "பிரணாம" எனப் பெயரிடப்பட்ட டுதிய வைப்புத் திட்டமொன்றினை அறிமுகப்படுத்தியது. இதேவேளை ஆடை ஏற்றுமதியாளர்களின் இறக்குமதிகளுக்கு நிதியிடுவதற்காக வென்டர்

"பைனான்சிங்" எனப் பெயரிடப்பட்ட டுதிய கடன் திட்டமொன்றினை சிட்டிபேங் என்.ஏ. அறிமுகப்படுத்தியது.

வர்த்தக வங்கி "நிவாஹன்" வீடமைப்புக் கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியது. வீடமைப்பு; நோக்கங்களுக்குக் கொடுகடன் வசதிகளை வழங்குவதற்கான "பியச" வீடமைப்புக் கடன் திட்டம் எனப் பெயரிடப்பட்ட கடன் திட்டமொன்று செலான் வங்கியினால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆக்கூடிய தொகை ரூ 10 மில்லியனாக விளங்குவதுடன் அது 17-19 சதவீதத்திற்கு இடைப்பட்ட வீச்சிலான வட்டிவீதமொன்றினையும் கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் மீளக் குடியமர்ந்த மக்களுக்கு வீடமைப்பு; நோக்கங்களுக்காக மக்கள் வங்கி கடன் வசதியினை வழங்கிய வேளையில் இன்பிரச்சினைகளினால் பாதிப்படைந்துள்ள வீடுகளைப் டுனருத்தானம் செய்வதற்காக மக்கள் வங்கி இன்னுமொரு வீடமைப்புக் கடன் திட்டத்தினை ஆரம்பித்தது.

அனுராதபுரம் மற்றும் பதுளை மாவட்டங்களில் சோளம் பயிரிடுவதற்கும் நாட்டின் தெரிந்தெடுக்கப்பட்ட சில பிரதேசங்களில் முந்திரிக் கொட்டை பதனிடலுக்குமென வரையறுக்கப்பட்ட செலான் வங்கியினால் குறுங்கால கடன் வசதிகள் வழங்கப்பட்டன. இலங்கை வங்கியினால் வேளாண்மையாளர்களின் சேமிப்பு; மற்றும் சிக்கனப் பழக்கங்களை ஊக்குவிக்கும் நோக்கில் வடமத்திய மாகாணத்தில் "ரண் கொவிதன்பத் கிணும்" என்ற வேளாண்மையாளர்களுக்கான சிறப்பு; வைப்புத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. இது ஏனைய மாகாணங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சோயா அவரை பயிர்ச் செய்கைக்காக அவற்றின் அங்கத்துவ வேளாண்மையாளர்களுக்குக் கடன் வழங்குவதற்காக வேளாண்மை அமைப்புக்களுக்கும் சனசமுதகத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்புக்களுக்கும் நிதி உதவியினை வழங்குவதற்காக அனுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இலங்கை வங்கியினால் கொடுகடன் திட்டமொன்று தொடக்கி வைக்கப்பட்டது. நெல் மற்றும் ஏனைய துணைப் பயிர்களின் பயிரிடலுக்குக் கொடுகடன் வசதிகளை வழங்குவதற்காக யாழ்ப்பாணத்திலுள்ள வேளாண்மையாளர்களுக்கென சிறப்பு; கடன் திட்டமொன்று இலங்கை வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கும் மேலதிகமாக இலங்கை வங்கி தேயிலை சக்தி சேமிப்புத் திரட்டல் நிகழ்ச்சித் திட்டத்தினை

நடைமுறைப்படுத்திய வேளையில் அட்டன் நசனல் வங்கி கரும்பு பயிர்ச் செய்கைக்காக கொடுகடன் திட்டமொன்றினை அறிமுகப்படுத்தியது.

வரையறுக்கப்பட்ட செலான் வங்கியினால் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதேசங்களில் சுயேதாழில் வாய்ப்பு; செயற்றிட்டக் கடன்களும், சிங்கர் தையல் இயந்திர செயற்றிட்டக் கடன்களும் தொடக்கி வைக்கப்பட்டன. தனியார் உத்தரவாதங்களுக்கு கெதிராக இக்கடன்கள் வழங்கப்படுவதுடன் 23 சதவீத வட்டி வீதத்தினையும் கொண்டுள்ளன. மேலும் செலான் வங்கி இவ்வாண்டில் மட்பாண்ட உற்பத்தியாளர் கடன் திட்டத்தினையும் செலான் "சருசர கடன்" திட்டத்தினையும் அறிமுகப்படுத்தியது.

10.7 கொடுகடன் தகவல் பணியகம்

1996 இல் கொடுகடன் தகவல் பணியகத்திற்கு அதிகூடிய நிதிச் செலவுகள் ஏற்பட்ட போதிலும் 1997 பணியகத்திற்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது. 1997 இல் பணியகம் அதன் பங்குதாரர்களுக்கு 102,175 கொடுகடன் அறிக்கைகளை வழங்கியது. கடன்களுக்கான ஆகக் குறைந்த அறிவிக்கும் மட்டங்களான ஒழுங்கற்ற கடன்கணக்குகள் தொடர்பாக ரூ 100,000 ஆகவும் ஒழுங்கான கடன் கணக்குகள் தொடர்பாக ரூ 500,000 ஆகவும் மாற்றமின்றி காணப்பட்டன. ஒழுங்கற்ற கடன்களின் டுதுப்பித்தல் தொடர்ந்து மாதாந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. மேல் மாகாணமல்லாத அரசு வங்கிகளின் ஒழுங்கான கடன்களின் டுதுப்பித்தலானது காலாண்டு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட வேளையில் மேல் மாகாண அரசு வங்கிகளின் ஒழுங்கான கடன்களின் டுதுப்பித்தலானது மாதாந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. தரவுகளின் உள்ளடக்கத்தினை மேம்படுத்தி சிறந்த கொடுகடன் மதிப்பீட்டினை மேற்கொள்ளும் நோக்கில் உரிமம் வழங்கப்பட்ட வர்த்தக வங்கிகளின் வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் அலகுகளினால் வழங்கப்படும் கடன்கள்/வசதிகள் மீதான தகவல்களையும் வர்த்தக வங்கிகளினதும் நிதிக் கம்பனிகளினதும் குத்தகை அலகுகளினால் வழங்கப்படும் நிதிக் குத்தகைகள் மீதான தகவல்களையும் 1997 இன் பிற்பாகத்திலிருந்து பணியகம் சேகரிக்கத் தொடங்கியது. உத்தேச குத்தகைச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட குத்தகைக் கம்பனிகளைப் பணியத்தின் அங்கத்தவராகச் சேர்த்துக்கொள்வதற்கான அவசியம் குறித்து பணியகம் ஆலோசித்து வருகின்றது.

கடன் அட்டை நிலையங்களின் பாதுகாப்பு; மற்றும் இடர் முகாமைத்துவத்திற்கான செயலணிக் குழுவினால் கேட்டுக்கொள்ளப்பட்டவாறு பணியகம் தவறிழைக்கும் அட்டை வைத்திருப்போருக்கான தரவுத் தளமொன்றினைப் பேணத் தொடங்கியதுடன் விண்ணப்பங்களைச் செயல் முறைப்படுத்தும் போது கடன் வழங்கும் நிறுவனங்கள் பணியகத்திலிருந்து தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள இயலுமாக இருக்கும்.

இவ்வாண்டில் உரிமம் பெற்ற இன்னுமொரு வர்த்தக வங்கியொன்று பணியகத்தின் பங்குதாரராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டதுடன் பங்குதாரர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆகியது.

10.8 கிராமிய வங்கித் தொழிலும் கிராமியக் கொடுகடனும்

1989 இல் கிராமிய வறிய மக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட முன்னோடித் திட்டமாகிய சிறுவேளாண்மையாளர் காணியற்றோர் கொடுகடன் செயற்றிட்டத்தின் (இசுறு செயற்றிட்டம்) வெற்றிகரமான முற்றுப்பெறலுடன் கிராமிய வறிய மக்களிடையே சுயதொழில் வாய்ப்புக்களின் உருவாக்கத்துக்கான நிகழ்ச்சித் திட்டம் முழுமை பெற்றது. இவ்வேற்பாடுகளின் கீழ், தங்களுக்கிடையில் சுய உதவிக் குழுக்களை அமைத்துப் பயன்பெறுதலை ஊக்குவித்தல், கட்டாய சேமிப்பு; நிகழ்ச்சித் திட்டம் அத்துடன் அவர்களுடைய வியாபார மற்றும் தொழில் தேர்ச்சியினை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துதல் போன்ற பிரதான கூறுகளைக் கொண்ட சமூக ஒருங்கிணைப்புத் திட்டம், கொடுகடன் வழங்கல்களை முந்திச் சென்றது. கிராமியத் துறைக்குக் கடன் வழங்கும் போது கடன் வழங்கலின் இடர்நேர்வுகளையும் தமது சமூக பொறுப்புக்களையும் முறைசார்ந்த கடன் வழங்கும் நிறுவனங்கள் சமப்படுத்த வேண்டியுள்ளமையினால் சமூக ஒன்று திரட்டல் செயல் முறையின் முற்றுப்பெறலானது வங்கித் தொழிலை எய்தமுடியாத கிராமிய வறிய மக்களைக் கடன் பெறத்தகுதியுள்ளவர்களாகவும் கடன் வழங்குவதற்கு ஒத்துக்கொள்ளக் கூடியவர்களாகவும் ஆக்கியுள்ளது. இந்த இசுறு செயற்றிட்டம், பிரேதச கிராமிய அபிவிருத்தி வங்கிகளினது பங்குடமையுடனும், அபிவிருத்தியை நோக்காக் கொண்ட அரசு துறை சாரா நிறுவனங்களின் அனுசரணையுடனும் தொழிற்பட்டதோடு, இது கிராமப்புற வறியவர்களுக்கான செலவினை மீதப்படுத்தும் கொடுகடன் திட்டத்தினை நிறுவுவதில் வெற்றி கண்டுள்ளது.

அட்டவணை 10.9

புதிய அனைத்தையும் உள்ளடக்கிய கிராமிய கொடுகடன் திட்டத்தின் கீழ் பயிர்ச்செய்கைக்குட்பட்ட கடன்கள்
(31 திசம்பர் 1997 இல் உள்ளவாறு) சூ. மில்லியன்

போகம்	அரசு வங்கிகள்			உள்நாட்டுத்தனியார் வங்கிகள் (ஆ)			பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கிகள்			மொத்தக் கடன்கள் (ஆ)		
	நெல்	துணை உணவுப் பயிர்கள்	மொத்தம்	நெல்	துணை உணவுப் பயிர்கள்	மொத்தம்	நெல்	துணை உணவுப் பயிர்கள்	மொத்தம்	நெல்	துணை உணவுப் பயிர்கள்	மொத்தம்
1992/93 பெரும்போகம்	315	89	404	17	15	32	87	81	168	418	185	603
1993 சிறுபோகம்	140	76	216	2	6	8	43	51	94	185	132	317
பயிர்ச்செய்கை ஆண்டு1993	455	165	620	19	21	40	130	132	262	603	317	920
1993/94 பெரும்போகம்	308	85	393	23	22	45	122	73	195	453	180	633
1994 சிறுபோகம் (இ)	136	64	200	8	35	43	62	38	100	207	136	343
பயிர்ச்செய்கை ஆண்டு1994	444	149	593	31	57	88	184	111	295	660	316	976
1994/95 பெரும்போகம்	516	182	698	18	18	36	37	22	59	571	222	793
1995 சிறுபோகம்	179	131	310	8	23	31	34	22	56	221	176	397
பயிர்ச்செய்கை ஆண்டு1995	695	313	1,008	26	41	67	71	44	115	792	398	1,190
1995/96 பெரும்போகம்	265	76	341	18	28	46	25	33	58	308	137	445
1996 சிறுபோகம்	71	33	104	3	12	15	14	8	22	88	53	141
பயிர்ச்செய்கை ஆண்டு1996	336	109	445	21	40	61	39	41	80	396	190	586
1996/97 பெரும்போகம்	233	59	292	18	28	46	24	36	60	275	123	398
1997 சிறுபோகம்	72	35	107	20	32	52	16	13	29	108	80	188
பயிர்ச்செய்கை ஆண்டு1997	305	94	399	38	60	98	40	49	89	383	203	586

(அ) அட்டன் நசனல் வங்கி, வர்த்தக வங்கி, செலான் வங்கி மட்டுமே

மூலம் : இலங்கை மத்திய வங்கி

(ஆ) 1992 ஆம் ஆண்டுக்கான மொத்தம் ப.நோ. கூ. சங்கத்தினால் வழங்கப்பட்ட சிறுதொகைக் கொடுகடனையும் உள்ளடக்கும்.

(இ) 1994 ஏப்பிரலில் மீள்திற்ப்புரிமையும் திட்டம் அகற்றப்பட்டு வட்டி உதவு தொகைத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

இச்செயற்றிட்டத்தின் பெறுபெறுகளைக் கிராமியத் துறையில் கொடுகடன் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மற்றைய நிறுவனங்களும் மற்றும் முகவரான மைகளும் தற்போது பின்பற்றி ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது.

அரசு நிதியிடப்பட்ட கிராமிய கொடுகடன் திட்டங்களில் இருந்து சுய நிதியிடல் கொடுகடன் திட்டமுறைக்குப் படிப்படியாக நகரும் அரசின் உபாயம் 1997 காலப்பகுதியில் மேலும் வலுப்படுத்தப்பட்டது. அரசினால் வழங்கப்பட்ட வட்டி உதவு கொடுப்பனவுகளின் ஆதரவுடன் சொந்த நிதியினைப் பயன்படுத்தி கடன் வழங்கும் வங்கிகளின் நெல் மற்றும் உப உணவுப் பயிர்களை உள்ளடக்கிய விவசாய கொடுகடன் திட்டம் தொடர்ந்தது. அதேபோல ஆண்டுக்காலப் பகுதியில் சுரதர திட்டம் கட்டம் I வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ 350 மில்லியன் நிதியிடல் மூலம் வேலையற்றோர்களுக்கிடையே சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கான நுண்பாக நிதியிடல் திட்டமானது, வட்டி உதவிக் கொடுப்பனவுகளுடனான வங்கி நிதியிடப்பட்ட

திட்டமாக கட்டம் II ற்கு மாற்றப்பட்டது.

1997 இல் பல நிறுவன ரீதியாக மாற்றங்கள் செயற்படுத்தப்பட்டன. மாவட்ட மட்ட பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கிகளை இணைத்து மாகாண மட்ட பிரதேச அபிவிருத்தி வங்கியாக மாற்றுவதற்கான பிரதேச அபிவிருத்தி வங்கிச் சட்டம் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இந்த மறுசீரமைப்பு; பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கிகளை மீள் மூலதனவாக்கம் செய்தல், அதனது மூலவளங்கள் மற்றும் தொழிற்பாட்டு அடிப்பையை விரிவாக்கல், உள்ளகக் கட்டுப்பாட்டு முறை களை வலுப்படுத்தல், முகாமைத்துவம் மற்றும் பரந்த உடமை உரிமை, தொழிற்துறைத் தேர்ச்சியைப் டுக்குத்தல் போன்றவற்றை எதிர்பார்க்கின்றது. இதற்கு மேலதிகமாக 1997 காலப்பகுதியில் மத்திய வங்கி இரண்டு தனியாருக்கு உடமையான கிராமிய மட்ட சிறப்பியல்வு; வங்கிகளை அமைப்பதற்கு அனுமதி வழங்கியது. அவை சனச அபிவிருத்தி மற்றும் சேமிப்பு; வங்கி, பிரமுக அபிவிருத்தி மற்றும் சேமிப்பு; வங்கி என்பன ஆகும்.

இசுறு செயற்றிட்டத்தின் முறைசாராத சுய உதவிக் குழுக்கள், இசுறு அபிவிருத்தி சங்கங்கள் உருவாக்கப்படுவதன் மூலம் முறைசார்ந்த தாக்கப் பட்டதோடு இவை கம்பனிப் பதிவாளரின் சங்கங்கள் சட்டத்தின் கீழ் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கட்டமைப்புக்களாகப் பதிவு செய்யப்பட்டது. 1997 காலப்பகுதியில் ரூ 1.3 மில்லியன் வழங்கப்பட்ட பங்கு மூலதனம் மற்றும் 3,500 பங்குதாரர்களுடன் இவ்வாறான அபிவிருத்தி சங்கங்கள் உருவாக்கப் பட்டது. அதேபோல சமுர்த்தி வங்கிச் சங்கங்களின் எண்ணிக்கை 1996 இன் இறுதியில் இருந்த 125 இலிருந்து 1997 இன் இறுதியில் 261 க்கு அதிகரித்தது. தனியார் வர்த்தக வங்கியான அட்டன் நசனல் வங்கி அரசுதுறை சாரா நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் என்பவற்றுடன் இணைந்து அதன் "கெமி டி.டி.துவ" திட்டத்தின் விரிவாக்கலைத் தொடர்ந்தது. மக்கள் சார்ந்த மற்றொரு அமைப்பாக பெண்களின் தனிப்பட்ட கூட்டான அம்பாந் தோட்டை சனசக்தி வங்கித் தொழில் சங்கங்கள் ஆண்டுக்காலப் பகுதியில் அவர்களது நடவடிக்கை களைக் கணிசமான அளவு விரிவுபடுத்தின. ஒரு பக்கத்தில் கிராமிய கொடுகடன் முறையில் அரசின்

நேரடி பங்கேற்பு டுறக்கீடு செய்யப்பட்டமையின் காரணமாக வெற்றிடத்தைப் பூர்த்தி செய்வதற்காகவும் எதிர்காலத்தில் கொடுகடன் வழங்கலின் போது முறை சார்ந்த கடன் வழங்கும் வங்கிகளுடன் இணைந்து கடன் வழங்கக்கூடிய வகையில் அடிமட்டத்தில் ஆற்றல் மிக்க நிறுவன முறையொன்றினை நிறுவுவதனாலும் அடிமட்டத்தில் மக்களை அடிப்படையாகக் கொண்டே நிறுவனங்களின் விரிவாக்கமானது நலம் மிக்க அபிவிருத்தியொன்றாகக் கருதப்படலாம்.

புதிய அனைத்தையும் உள்ளடக்கிய கிராமிய கொடுகடன் திட்டம்

1997 இல் புதிய அனைத்தையும் உள்ளடக்கிய கிராமிய கொடுகடன் திட்டத்தின் கீழ் பகிர்தள எரிக்கப்பட்ட அளவு கிட்டத்தட்ட 1996 இல் இருந்த அதே மட்டத்தில் ரூ 586 மில்லியனாகக் கணிக்கப்பட்டிருந்தது. பகிர்தள எரிக்கப்பட்ட மொத்தக் கொடுகடன் 1996/97 பெரும்போகத்திற்கு ரூ 398 மில்லியனாக இருக்கையில் மிகுதி ரூ 185 மில்லியன் 1997 இன் சிறுபோகம் தொடர்பானதாகும். 1997

அட்டவணை 10.10

வைப்புக்களும் முற்பணங்களும் தெரிந்தெடுக்கப்பட்ட - கிராமியத்துறை நிறுவனங்கள்

ரூ. மில்லியன்

	கூட்டுறவு கிராமிய வங்கிகள்		வேளாண்மைப்பணி நிலையங்களிலுள்ள இலங்கை வங்கியின் துணை அலுவலகம்		பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கிகள்		கொடு கடன்கூட்டுறவுச் சங்கம்		சர்வோதய		சனசக்தி வங்கி அம்பாந்தோட்டை		சமுர்த்தித் திட்டம்	
	1996	1997	1996	1997	1996	1997(ஆ)	1996	1997	1996	1997	1996	1997	1996	1997
1. மொத்தச்														
சேமிப்புக்கள்(ஆ)	7,616	9,607	242	305	2,035	2,404	2,422	2,807	145	212	28	45	-	132
சேமிப்புக்கள்	6,457	7,851	194	257	1,596	1,696	1,164	1,278	108	159	6	9	-	24
சிறப்புச் சேமிப்புக்கள்	-	-	11	10	22	-	640	772	37	53	8	21	-	25
நிலையானவைப்புக்கள்	1,159	1,756	37	37	417	708	271	364	-	-	1	1	-	-
பங்குகள்	-	-	-	-	-	-	347	393	-	-	13	14	-	83
2. வழங்கப்பட்ட														
மொத்தக்கடன்(இ)	1,066	1,271	177	223	2,295	1,781	1,913	2,181	214	261	50	269	-	28
வேளாண்மை	94	139	81	95	267	167	261	314	49	49	23	157	-	6
விலங்கு வளர்ப்பு	35	48	4	5	24	20	38	38	5	10	-	-	-	-
மீன்பிடி	-	-	-	-	25	21	-	-	2	5	1	6	-	-
சிறு கைத்தொழில்கள்	43	93	15	14	201	149	99	99	7	9	-	-	-	-
விடமைப்பு மின்னூட்டல்														
நிர் வழங்கல்	584	599	13	23	-	-	182	208	-	-	2	11	-	-
செயற்றிட்ட/வர்த்தம்	158	193	48	62	1,064	1,424	542	645	11	21	5	88	-	21.4
எனையவை	154	198	17	24	714	-	791	877	140	168	19	6	-	0.2

(ஆ) 1997 செத்தெம்பர் 30இல் மதிப்பிடப்பட்ட தரவு

(ஆ) 31 திசெம்பர் 1997 இல் சேமிப்புக்கள் (இ) 1996, 1997 இல் வழங்கப்பட்ட கடன்கள்

மூலங்கள்: மக்கள் வங்கி இலங்கை வங்கி பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கிகள் இலங்கை சமுர்த்தி மேலாண்மைச்சபை சனச சர்வோதய மகளிர் அபிவிருத்தி கூட்டமைப்பு; அம்பாந்தோட்டை.

இல் வழங்கப்பட்ட கடன்களின் அளவு; முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதேயளவாக இருந்ததோடு வழங்கப்பட்ட கடன்களின் எண்ணிக்கை 1996 இன் 30,816 இலிருந்து 1997 இல் 28,643 இற்கு வீழ்ச்சியடைந்தது. வழமைபோலவே கொடுகடன்களின் பெரும்பகுதி (70 சதவீதம்) நெல்லிற்கு ஈர்த்துக்கொள்ளப்பட்டதோடு மிகுதி உப உணவுப் பயிர்களுக்கு விடப்பட்டிருந்தது.

அரசாங்கம் ஆண்டொன்றுக்கு 7.5 சதவீதப் புள்ளிகளைக் கொண்ட வட்டி உதவிக் கொடுப்பனவுகளைத் தொடர்ந்து செலுத்தி வந்தது. புதிய அனைத்தையும் உள்ளடக்கிய கிராமிய கொடுகடன் திட்டத்தின் கீழ் பயிர்ச்செய்கை கடன்களுக்காக கடன் வழங்கும் வங்கிகளுக்கு தமது சொந்த நிதியில் இருந்து விவசாயிகளுக்கு ஆண்டு 16 சதவீத வட்டியில் கடன் வழங்க இயலுமாசுவிருந்தது. 1994 சிறுபோகம் மற்றும் 1996 சிறுபோக காலத்தில் வழங்கப்பட்ட கடன்கள் தொடர்பாக 1997 இல் வங்கிகளுக்குக் கொடுக்கப்பட்ட வட்டி உதவிக் கொடுப்பனவின் பெறுமதி ரூ 3 மில்லியனாகக் கணக்கிடப்பட்டிருந்தது.

1994 இல் அறிமுகப்படுத்தப்பட்ட வேளாண் மையாளர் நிவாரணத் திட்டத்தின் கீழ் வங்கிகளுக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் ஆய்வுக்குரிய ஆண்டுக் காலப்பகுதியிலும் தொடர்ந்திருந்தது. இத்திட்டத்தின் கீழ் 1986 சிறுபோகத்திற்கும் 1993/94 பெரும்போகத்திற்கும் இடையில் கடன்களைச் செலுத்தத் தவறிய விவசாயிகளுக்கு அரசின் நிவாரணத் தொகுதியின் கீழ் விவசாயிகள் செலுத்தத் தவறிய தொகையில் 25 சதவீத ஆரம்பக் கொடுப்பனவைக் குறிப்பிட்ட கடன் வழங்கிய வங்கிக்குச் செலுத்த உடன்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. கொடுகடன் உத்தரவாதத்தின் முழுமையான தொகைக்கும் தகைமை பெறுவதற்காக வேண்டி வங்கிகள் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற தேவைப்பட்டினை அகற்றுவதன் மூலம் தனது கொடுகடன் உத்தரவாத விதிகள் தளர்த்தப்பட வேண்டுமென அரசாங்கத்தின் நிவாரணத் தொகுதி மத்திய வங்கியைத் தேவைப்படுத்துகின்றது. இத்தளர்த்தலுக்கு அமைவாக, விவசாயிகளிடமிருந்து 25 சதவீதமான முற்பணங்கள் திரட்டப்பட்ட பின் எஞ்சியிருக்கும் முதன்மைத் தொகை நடடத்தில் அரைப்பங்கினைச் செலுத்துவதற்கு மத்திய வங்கி இணங்கியுள்ளது. 1997 காலப்பகுதியில் நிவாரணத் திட்டத்தின் கீழ் மத்திய வங்கி அதன் பங்கான ரூ 83.3 மில்லியனை பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கிகளுக்குச் செலுத்தியுள்ளது. இத்திட்டத்தின்

கீழ் பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கிகளினால் பதிவழிக்கப்பட்ட கடன்கள் தொடர்பில் அரசாங்கம் அதன் பங்கான ரூ 33.2 மில்லியனை ஈர்த்துக் கொண்டது.

பயிர்க் காப்புறுதித் திட்டங்கள்

ஆய்வுக்குரிய ஆண்டுக்காலப் பகுதியில் விவசாய காப்புறுதிச் சபை நெல் ஏனைய விவசாய உணவுப் பயிர்கள் மற்றும் கால்நடை தொடர்பாக விவசாய காப்புறுதித் திட்டங்களைத் தொடர்ந்தும் வழங்கியது. மகாவலி பகுதிகளில் உள்ள விவசாயிகள் அமைப்புக்களின் நெல் உற்பத்தி விவசாயிகளுக்காக ஒரு விசேட காப்புறுதித் திட்டம் அமுல்படுத்தப்பட்டது. அரச மற்றும் அரச துறை சாரா அமைப்புக்களின் உதவியுடன் ஒவ்வொரு தொகுதியிலும் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் "சருபிம திட்டம்" எனப் பெயரிடப்பட்ட மற்றுமொரு காப்புறுதித் திட்டம் அமுல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கங்களில் ஒன்று தெரிந்தெடுக்கப்பட்ட கிராமங்களின் விவசாய ஓய்வூதியத் திட்டத்தில் 18 இற்கும் 59 வயதிற்கும் உட்பட்ட எல்லா விவசாயிகளையும் உறுப்பினராக்கிக் கொள்வதுடன் அவர்களுக்கு 60 வயதிற்குப் பின் நிரந்தர மாதாந்த வருமானத்தை உழைத்துக் கொள்ளக் கூடியதாகவும் மற்றும் ரூ 50,000 பெறுமதியான காப்புறுதியை வழங்குவதாகவும் இருக்கும். இதற்கு மேலதிகமாக இக்கிராமங்களில் நெல், கால்நடை, தெங்கு, பழங்கள் (அன்னாசி) மற்றும் பூக்கள் (அந்தூரியம்) போன்றவற்றிற்கு ஏனைய காப்புறுதித் திட்டங்களும் அமுலாக்கப்படும். இத்துறையில் தொழிற்பட்ட ஒரேயொரு தனியார் துறை காப்புறுதி கம்பனியான வரையறுத்த சிலிங்கோ காப்புறுதி கம்பனி. ஆய்வுக்குரிய ஆண்டில் விவசாயத் துறைகளுக்குத் தொடர்ந்தும் காப்புறுதித் திட்டங்களை வழங்கியது.

1997 இல் விவசாயக் காப்புறுதி சபையினால் காப்புறுதி செய்யப்பட்ட நெற்காணிகளின் பரப்பு; 21,000 எக்டேயர்களாக விளங்கியதோடு முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19 சதவீத வீழ்ச்சியைப் பதிவு செய்தது. அதேவேளையில் வரையறுத்த சிலிங்கோ காப்புறுதி கம்பனியினால் காப்புறுதி செய்யப்பட்ட பிரதேசம் இரண்டாண்டுகளுக்கிடையில் 34 சதவீதத்தினால் அதிகரித்தது. 1997 இல் விவசாயக் காப்புறுதி சபையினால் சேகரிக்கப்பட்ட கட்டுப்பணங்கள் ரூ 12.8 மில்லியனாகக் கணக்கிடப்பட்டிருந்த வேளையில் இழப்புக்களுக்காக வழங்கிய தொகை ரூ 5.6 மில்லியனாகும். வரையறுத்த சிலிங்கோ காப்புறுதி கம்பனி

நெற்செய்கைத் துறையில் ரூ 0.46 மில்லியனைக் கட்டுப்பணமாகச் சேகரித்து ரூ 0.10 மில்லியன் தொகையை இழப்பீடாக வழங்கியிருந்தது. 1997 இல் ஏனைய பயிர்கள் தொடர்பில் விவசாயக் காப்டுறுதிச் சபை ரூ 0.79 மில்லியன் கட்டுப்பணத்தைச் சேகரித்து ரூ 0.36 மில்லியனை இழப்பீடுகளுக்காக வழங்கியிருந்தது. வரையறுத்த சிலிங்கோ காப்டுறுதி கம்பனியின் ஒப்பிடத்தக்க எண்தொகைகளாக முறையே ரூ 1.5 மில்லியன் மற்றும் ரூ 0.14 மில்லியனாக அமைந்தது. விவசாயக் காப்டுறுதிச் சபையின் கால்நடை தொடர்பான காப்டுறுதியில் பசுக்கள், ஆடுகள் மற்றும் பசுக்கன்றுகள் போன்ற விலங்குகள் உள்ளடங்குகின்றன. கால்நடைகளுக்குச் சேகரிக்கப்பட்ட மொத்தக் கட்டுப்பணம் ரூ 1.8 மில்லியனாக அமைந்ததோடு ரூ 0.80 மில்லியன் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. முழுமொத்தமாகப் பார்க்கையில், விவசாய மற்றும் கால்நடைத் துறைகளுக்காக விவசாய காப்டுறுதி சபை மற்றும் வரையறுத்த சிலிங்கோ காப்டுறுதி கம்பனி ஆகிய இரு நிறுவனங்களினாலும் வழங்கப்பட்ட காப்டுறுதித் திட்டங்கள் அண்மைய காலங்களில் உள்ளடக்கப்பட்ட விடயங்களில் தொடர்ந்து விரிவடைந்தது.

நுண்பாக நிதியிடல் மற்றும் சேமிப்புத் திட்டங்கள்

சிற்றளவு தொழில் முயற்சி கடன் திட்டத்தின் ஊடாக சுயதொழில் மேம்பாடு (சுரதூர திட்டம்)

சுயதொழிலை மேற்கொண்டு வருமானம் உழைக்கும் நடவடிக்கைகளுக்காக படித்த, தொழில் நுட்ப இளைஞர்களுக்கு சிற்றளவு நிதியளித்தலை இலக்காகக் கொண்டு அரசாங்கத்தினால் 1996 செப்டெம்பரில் சுரதூர நிகழ்ச்சித் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது. இலங்கை வங்கி, மக்கள் வங்கி, அட்டன் நசனல் வங்கி போன்ற முன்று பங்குபற்றும் கொடுகடன் நிறுவனங்களினால் வழங்கப்பட்ட சுரதூர கடன்களுக்கு மீள்நிதியிடல்களுக்காக அரசாங்கம் ரூ 350 மில்லியனை ஒதுக்கியுள்ளது. இத்திட்டம் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டது.

ஆண்டுக் காலப்பகுதியில் இலக்கிடப்பட்ட குழுக்களுக்கிடையில் வழங்கப்பட்ட 9,059 கடன்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ 350 மில்லியனின் முழுத்தொகையும் முன்று பங்குபற்றும் கொடுகடன் நிறுவனங்களினாலும் முழுதும் பயன்படுத்தப்பட்டது. ஆண்டுக்கு 10 சதவீத வட்டி மற்றும் 3 வருட முதிர்வு காலத்தைக் கொண்ட இப்பிணையற்ற கடன்கள் இளைஞர்களுக்குப் புதிய செயற்றிட்ட

ங்களைத் தொடங்குதல், அவர்களுடைய தற்போது தொழிற்பட்டுக்கொண்டிருக்கும் பிரதானமாக வர்த்தக மற்றும் வாணிப நடவடிக்கைகள் விரிவாக்கம், சிற்றளவு கைத்தொழில் நடவடிக்கைகள், விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி போன்றவற்றிற்குப் பெற்றுக்கொள்ள இயலுமாகவுள்ளது. 1997 ஏப்பிரல் மாதத்தில் மத்திய வங்கியினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி அளவீட்டின் படி 88 சதவீதமான கடன்பாட்டாளர்கள் உத்தேசிக்கப்பட்ட செயற்றிட்டங்களில் கடனை முன்னெடுத்துச் சென்றுள்ளதோடு 12 சதவீதமான கடன்பாட்டாளர்கள் நிதியினைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர்.

அவ்வகையான சிற்றளவு கடன்களுக்காக உயர்ந்த கேள்வி தொடர்ந்தும் குறைவின்றிக் காணப்பட்டதனால் ரூ 500 மில்லியன் பெறுமதியான மேலும் 10,000 கடன்களை வழங்கும் இலக்கோடு 1997 செப்டெம்பரில் அரசாங்கத்தினால் சுரதூர திட்டத்தின் கட்டம் II அறிமுகப்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும் அவ்வாறான அரசு நிதியிடப்பட்ட கொடுகடன் திட்டங்களில் இருந்து படிப்படியாக சுயநிதியிடப்பட்ட திட்டங்கள் அரசின் கொள்கைக்கு மாற்றம் பெறலோடு 3 பங்குபற்றும் கொடுகடன் நிறுவனங்களினாலும் தங்களது சொந்த மூலவளங்களின் மூலம் நிதியிடப்படும் கட்டம் II வடிவமைக்கப்பட்டது. ஆண்டுக்கு 10 சதவீத சலுகை வட்டி வீதம் மற்றும் கொடுக்கல் வாங்கல் களுக்கான உயர் செலவு மற்றும் சிற்றளவு கடன் தொடர்பில் உள்ள இடர்நேர்வுகள் என்பனவற்றைக் கவனத்தில் கொண்டு ஒவ்வொரு செயற்படுகடன் தொடர்பிலும் பங்குபற்றும் கொடுகடன் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 10 சதவீத வட்டி உதவிக் கொடுப்பனவுகளை வழங்கி உதவுவதற்கு அரசாங்கம் உடன்பட்டுள்ளது. 1997 இறுதியில் சுரதூர திட்டம் கட்டம் II இன் கீழ் பங்குபற்றும் கொடுகடன் நிறுவனங்களினால் ரூ 171 மில்லியன் பெறுமதியான 4,542 கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

சமுர்த்தி அபிவிருத்திக் கடன் திட்டம் அல்லது "சசனா" திட்டம்

சமுர்த்தி நன்மை பெறுனர்களுக்கிடையே வருவாய் உருவாக்கும் சுயதொழில் வாய்ப்புக்களை மேம்படுத்துவதன் மூலம் அவர்களுடைய வருமான மட்டங்களை உயர்த்தி அதனுடாக அவர்களைத் தன்னிலை தங்கியிருப்பவர்களாகவும் மற்றும் சுய உதவியாளர்களாகவும் உருவாக்கும் இலக்கினை 1996 இல் ஆரம்பித்து வைக்கப்பட்ட சசனா திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி நன்மை பெறுநர்களுக்கு டுதிய வருவாய் உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அல்லது ஏற்கனவே உள்ள வியாபாரத்தை விரிவாக்குவதற்கு ரூ 10,000 வரையில் கடன்களைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது. ஆரம்ப கட்டத்தில் உள்ள பாரிய ஆடைத் தொழிற்சாலைகளின் வெட்டுத் துண்டுகளைப் பயன்படுத்தி சிறிய அளவு ஆடைக் கைத்தொழில்களைத் தொடங்குவதற்கு 1997 காலப்பகுதியில் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி குடும்பங்களுக்கிடையில் 4,990 தையல் இயந்திரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

சேமிப்பை மேம்படுத்தவும் மற்றும் கடன் பகிர்ந்தளிக்கவும் சமுர்த்தி திட்டத்தின் ஒரு பாகமாக சமுர்த்தி வங்கிச் சங்கங்கள் நாடு முழுவதிலும் நிறுவப்பட்டன. 1997 ஆம் ஆண்டின் இறுதியில் 68,577 சுய உதவிக் குழுக்களை இணைத்து மொத்தம் 404,738 அங்கத்தவர்களைக் கொண்ட 261 சமுர்த்தி வங்கிச் சங்கங்கள் நிறுவப்பட்டன. வாராந்த ரீதியில் சேகரிக்கப்பட்ட சேமிப்புக்களான சொந்த சேமிப்பு நிதியினை ஒவ்வொரு சுய உதவிக் குழுக்களும் பராமரித்தன. 1997 இன் இறுதியில் சமுர்த்தி வங்கிச் சங்கங்களில் வைப்பிலிடப்பட்ட இச்சேமிப்புக்கள் ரூ 49.2 மில்லியனாக இருந்தது.

ஒழுங்கு முறைப்படுத்தப்படாததும், மேற்பார்வை செய்யப்படாததுமான முறைசேரா சங்கங்களில் அத்தகைய சேமிப்புக்களை வைப்பிலிடுவதால் ஏற்படக்கூடிய விடயமொன்று என்னவெனில் சேமிப்பாளர்கள் தொடர் விளைவான இடர்நேர்வுக்கு உள்ளாக்கப்படக் கூடியது ஆகும். எனவே, இந்த சமுர்த்தி வங்கிச் சங்கங்களை அரசு வங்கிகளுடன் இணைத்து இந்த நிதிகளை அத்தகைய வங்கிகளில் வைப்புச் செய்வதன் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

கெமி புதுவ திட்டம் : இணைப்பு வங்கித் தொழிலில் ஒரு பரீட்சார்த்த நடவடிக்கை

இணைப்பு வங்கித் தொழிலானது வங்கிகளுடன் கடன்படுநர்களை இணைப்பதற்கு இடைநிலையாளராகத் தொழிற்பட்டு சேவை டுரிதலில் ஈடுபட்டுள்ள சமூக மட்டத் தன்னிச்சை அமைப்புக்களின் மூலம் அதிகளவு சில்லறை கடன்படுநர்களுக்கு சிற்றளவு கடன் வழங்கும் வங்கிகளினால் அபிவிருத்தி செய்யப்பட்ட டுதுமுறையாகும். இது கடன் வழங்கும் வங்கிகளுக்குக் கொடுக்கல் வாங்கல்களுக்கான செலவினைக் குறைத்தல், இடர்நேர்வுகளைக் குறைத்தல் மற்றும் கிராமியத் துறையில்

வங்கித் தொழில் வசதிகளை அடையமுடியாத வாடிக்கையாளர்களுக்கு எட்டச் செய்வதற்கும் உதவியாக உள்ளது. பொருளாதாரத்தின் பலதரப்பட்ட துறைகளின் சமமான அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்வதற்கும் வாணிப வளத்தை வெளிக்கொணர்வதற்கும் இதன் மூலம் கடன் வழங்கும் வங்கிகளுக்கு முடியுமானதாக இருந்தது.

அட்டன் நசனல் வங்கி 1989 இல் கெமி டுதுவ திட்டத்தை ஆரம்பித்ததன் மூலம் இணைப்பு வங்கித் தொழிலின் கலப்புத் தொடர்பாகப் பரீட்சித்துப் பார்த்தது. வங்கிக்கு வளமுள்ள கடன்படுநர்களை அறிமுகப்படுத்தல், கடன்களை அவதானித்தல், மற்றும் வங்கிகளுக்கு உரிய திகதிகளில் கடனை மீள்பு பெற்றுக்கொள்வதற்கு உதவுதல் மற்றும் பின்தொடர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்தல் போன்றவற்றிற்கு பல அரசு துறைசாரா நிறுவனங்கள் மற்றும் சமுர்த்தி சுய உதவிக் குழுக்கள் என்பவற்றின் இணைப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தினை அட்டன் நசனல் வங்கி வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கின்றது. குறிப்பிட்ட வங்கிக் கிளைகளில் கடமை டுரியும் விசேட பயிற்சி பெற்ற நிரந்தர அலுவலர்களினால் கெமி டுதுவ திட்டம் செயற்படுத்தல் மற்றும் நெறிப்படுத்தப்படுகின்றது. 1997 ஆம் ஆண்டிறுதியில் கெமி டுதுவ திட்டம் 93 கிராமங்களை உள்ளடக்கி 23,011 கடன்படுநர்களைச் சென்றடையும் வகையில் மொத்தக் கடனளவு ரூ 608.5 மில்லியனாக இருந்தது. நாட்டின் கிராமக் கடன் வழங்கலில் வங்கிகளின் சாதாரண அறிவீட்டுச் செயலாற்றத்தை விட கெமி டுதுவ திட்டத்தின் கடன் மீட்டி வீதம் 97 சதவீதமாக மிக முன்னேற்றகரமாக இருந்தது.

சிக்கனக் கடன் கூட்டுறவுச் சங்கங்கள் கொடுகடன் திட்டம்

அபிவிருத்தி நோக்கங்களுக்காக கிராமிய சனத்தொகையைத் திரட்டுதல், கிராமிய சேமிப்புக்களைத் திரட்டுதல், அங்கத்தவர்களுக்கு சிற்றளவு மற்றும் சிறு கடன்களை வழங்கல் போன்ற கிராமியத் துறையில் பிரயோசனமான தொழிற்பாடுகளை நிறைவேற்றும் சிக்கனக் கடன் கூட்டுறவுச் சங்கங்கள், சனச சங்கங்கள் என பிரபல்யமாக அழைக்கப்படுகின்றன. பல எண்ணிக்கையான தேசிய மற்றும் பிராந்திய கொடுகடன் திட்டங்களின் பங்கேற்பாளராகச் சேர்ந்து கிராமியக் கடன் வழங்கல்களில் இணைப்பு முகவராக அது மேலும் தொழிற்படுகின்றது. சனச சேமிப்பு மற்றும் அபிவிருத்தி வங்கி விசேட வங்கித் தொழில் நிறுவனமாக நிறுவப்பட்டதன் மூலம் 1997 இல்

சனச நடவடிக்கைகளின் முழுமை பெறல் அவதானிக்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டின் இறுதியில் சனச ரூ 2,181 மில்லியன் கடன்களைப் பகிர்ந்தளித்ததோடு ரூ 2,807 மில்லியனை சேமிப்பாகத் திரட்டியிருந்தது. இவ்விரண்டும் கடந்த சில ஆண்டுகளை விட குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தன. கடன் அவதானிப்புக்கள் மற்றும் பின்தொடர் நடவடிக்கை எடுத்தல் போன்ற உறுதியான முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் சனச 85 சதவீதமான மிக உயர் கடன் மீட்டி; வீதங்களைப் பேணுவதில் வெற்றி கண்டுள்ளது.

அம்பாந்தோட்டையில் சனசக்தி வங்கித் தொழில் சங்கங்கள்

சனசக்தி வங்கித் தொழில் சங்கங்களாவன பிரதேசத்தில் உள்ள வறிய குடும்பப் பெண்களின் சமூக மற்றும் பொருளாதாரத் துறை இரண்டிலும் தன்னிலை தங்கியிருக்கும் உரிமையை வழங்கும் நோக்கில் அம்பாந்தோட்டை மகளிர் அபிவிருத்தி கூட்டமைப்பினால் 1989 இல் நிறுவப்பட்ட முறை சாரா சேமிப்பு மற்றும் கடன் சங்கங்களாகும். இதனை அடையும் நோக்கில் சுகாதார, போசாக்கு, சிக்கனம் மற்றும் வளம் வாய்ந்த பொருளாதார செயற்பாடுகளின் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்கும் பெண்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். சிற்றளவு; வருவாய் உழைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளலை இயல்பு செய்யும் வகையில் இந்நிகழ்ச்சித் திட்டத்தின் உள்ளார்ந்த வளமாக சேமிப்புக்கள் திரட்டப்பட்டு பெண் அங்கத்தவர்களுக்கு சந்தை வீதத்திற்கு மேலாக (ஆண்டுக்கு 36 சதவீதம்) மீள்கடன் வழங்கப்பட்டது. 1997 இன் இறுதியில் அம்பாந்தோட்டையில் 5 பிரதேச செயலகங்களில் 463 கிராமங்களில் 26,000 அங்கத்தவர்களைக் கொண்ட 67 சனசக்தி வங்கித் தொழில் சங்கங்கள் காணப்பட்டன.

1997 காலப்பகுதியில் சனசக்தி வங்கித் தொழில் சங்கங்களினால் திரட்டப்பட்ட சேமிப்புக்கள் ரூ 10.6 மில்லியனாக உயர்ந்தது. மொத்த சேமிப்பு; ரூ 44.6 மில்லியனாக இருந்தது. ஆண்டுக் காலப் பகுதியில் முதன்மையாக விவசாயம், வியாபாரம், மீன்பிடி மற்றும் கால்நடை போன்ற நடவடிக்கைகளுக்காகப் பகிர்ந்தளிக்கப்பட்ட மொத்தக் கடனின் அளவு; ரூ 268.8 மில்லியனாகும். ஆண்டுக் காலப் பகுதியில் உறுதியான மேற்பார்வை மற்றும் பின்தொடரல் நடவடிக்கை என்பவற்றின் மூலம் சனசக்தி வங்கித் தொழில் சங்கங்களுக்கு 100 சதவீத கடன் மீட்டி; வீதத்தைப் பராமரிக்க முடிந்தது.

சர்வோதய பொருளாதார தொழில் முயற்சி அபிவிருத்தி பணிகள்

லங்கா ஜாதிக சர்வோதய சிரமதான சங்கத்தின் பொருளாதாரப் பிரிவான சர்வோதய பொருளாதார தொழில் முயற்சி அபிவிருத்திப் பணிகள் மக்களின் பங்கேற்றலின் ஊடாக கிராமிய பொருளாதார அபிவிருத்தியின் முன்னோடியாகும். 1986 இல் இது சர்வோதய சிரமதான சங்கத்தின் பிரத்தியேகப் பிரிவாக நிறுவப்பட்டது. சர்வோதய பொருளாதார தொழில் முயற்சி அபிவிருத்தி பணிகளின் குறிக்கோளானது சர்வோதய சிரமதான சங்கத்தின் பொருளாதார நிலைமைகள் மற்றும் அங்கத்தவர்களின் வருமான மட்டங்களை உயர்த்துதல், ஒவ்வொரு சர்வோதய சிரமதான சங்கங்களும் தன்னிலை தங்கியிருத்தலை உறுதப்படுத்தல், மாற்று அபிவிருத்தி நிறுவனங்கள் என்ற வகையில் சுய நிதியிடல் மற்றும் சுய முகாமை நிறுவனங்கள் என்ற வகையில் சுய நிதியிடல் மற்றும் சுய முகாமை நிறுவனங்களாக அதன் நிலைத்து நிற்கும் தன்மையை உறுதிப்படுத்தல் என்பவற்றின் மூலம் இலங்கையில் கிராமிய வறியவர்களின் வறுமையை ஒழித்தலாகும். இந்நிகழ்ச்சித் திட்டம் 2,083 சிரமதான சங்கங்களை உள்ளடக்கி 18 மாவட்டங்களில் செயற்படுத்தப்பட்டது.

சர்வோதய பொருளாதார, தொழில் முயற்சி அபிவிருத்தி பணிகள் மத்திய வங்கி, தேசிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் மற்றும் தேசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றினால் அமுல்படுத்தப்படுகின்ற கொடுகடன் திட்டங்களின் இணைப்பு; நிறுவனமாகவும் தொழிற்படுகின்றது. 1997 இன் இறுதியில் சர்வோதய பொருளாதார தொழில் முயற்சி அபிவிருத்திப் பணிகளானது 89 சதவீத கடன் மீட்டி; வீதத்தைப் பராமரித்து ரூ 1,010 மில்லியன் பெறுமதியான 17,246 கடன்களைப் பகிர்ந்தளித்துள்ளது.

தேயிலை சக்தி இயக்கம்

தேயிலை சிறு உடமையாளர் சங்கங்களின் நிதித் தளத்தை உயர்த்துவதற்கும் அதன் மூலம் அவர்கள் சுயமாகத் தங்கியிருத்தலை வலுறுத்தச் செய்வதற்குமாக இலங்கை வங்கியின் ஒத்துழைப்புடன் 1989 ஆம் ஆண்டில் தேயிலை சிறு உடமைகள் அபிவிருத்தி மேலாண்மைச் சபையினால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமே தேயிலை சக்தி இயக்கமாகும். இச்சங்கங்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியிடப்பட்ட சிறு உடமையாளர் தேயிலை அபிவிருத்திச் செயற்றிட்டத்தின் கீழ்

தேயிலை சிறு உடமைகள் அபிவிருத்தி அதிகார சபையினால் உருவாக்கப்பட்டன.

இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு தேயிலை சிறு உடமையாளர்களும் வாராந்தம் குறைந்தது 1 கி.கி பச்சைத் தேயிலையின் பெறுமதிக்குச் சமமான தொகையைச் சேமிப்பதற்கு ஊக்குவிக்கப்படுவர். அவர்களது சேமிப்புக்களில் ஒன்று சேரும் மொத்தத் தொகை வருமானங் குறைந்த ஆண்டுகளில் அவர்களுக்குத் திரும்ப வழங்கப்படும். இச்சேமிப்புக்கள் இத்திட்டத்தின் வங்கியாளரான இலங்கை வங்கியில் தேயிலை உடமையாளர் சங்கங்களினால் வைப்பிலிடப்பட்டன. தேயிலை சக்தி இயக்கம் நன்மைகளின் அளவினை மேலும் அதிகரிப்பதற்காக தேயிலை சிறு உடமையாளர்களுக்கு இலவசமான ஆயுள் மற்றும் விபத்து காப்புறுதித் திட்டம் மற்றும் ஓய்வூதியத் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. மேலும் பச்சைத் தேயிலை போக்குவரத்துடன் தொடர்பான செயற்றிட்டங்கள், தனியார் தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் தேயிலை பொாதியிடல் பொறிகள் என்பனவற்றில் ஈடுபட்டுள்ள தொடர்பான செயற்றிட்டங்களின் பங்குடமையில் பங்கேற்பதற்கும் அவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. 1997 இறுதியில் ரூ 75 மில்லியன் மொத்த சேமிப்புக்களுடன் 75,000 தேயிலை சிறு உடமையாளர்கள் தேயிலை சக்தி இயக்கத்தில் இணைந்திருக்கின்றன.

10.9 ஏனைய நிதியியல் நிறுவனங்கள்

சேமிப்பு நிறுவனங்கள்

இலங்கையின் முதன்மைச் சேமிப்பு நிறுவனமான தேசிய சேமிப்பு வங்கி 1997 இல் அதன் வெள்ளி விழாவினைக் கொண்டாடியது. இது அதன் வைப்புத் தளத்தினை ரூ 77,865 மில்லியனுக்கு 17 சதவீதத்தினால் அதிகரித்த வேளையில் இதன் மொத்த சொத்துக்கள் 1997 இறுதியில் ரூ 83,775 மில்லியனை அடைந்து அதன் நிதியியல் உறுதிப்பாட்டையும் போட்டி வங்கித் தொழில் சூழலில் அதன் வலுவையும் எடுத்துக் காட்டியது. பெருமளவு விளம்பர இயக்கங்கள் மற்றும் டுதிய வைப்பு அபிவிருத்தி/திட்டங்கள் என்பனவற்றின் நடைமுறைப்படுத்தலுடன் கவர்ச்சிகரமான வட்டி வீதங்களும் ஒன்று சேர்ந்து வங்கியின் வைப்புக்கள் வளர்ச்சியடைய உதவின. சேமிப்பு டுத்தக சேமிப்புக்கள், நிலையான வைப்புக்கள், ஓய்வூதியத் திட்டங்கள், நன்கொடைத் திட்டங்கள், பரிசூதியச் சேமிப்பு முறிகள் போன்ற ஏற்கனவேயுள்ள கருவிகளினூடாகவும் டுதிய வைப்புத் திட்டங்களான 'ரிதி ரேகா' மற்றும் தேசிய சேமிப்பு சான்றிதழ்கள் போன்ற



டுதிய வைப்புத் திட்டங்களுடாகவும் தேசிய சேமிப்பு வங்கி சேமிப்புக்களைத் திரட்டியது. இவ்வாண்டில் நிலையான வைப்புக்கள் ரூ 6,545 மில்லியனால் அல்லது 16 சதவீதத்தால் அதிகரித்த வேளையில் சேமிப்பு வைப்புக்கள் ரூ 3,788 மில்லியனால் அல்லது 15 சதவீதத்தால் அதிகரித்தன. இதனை, வர்த்தக வங்கிகளின் நிலையான வைப்புக்களில் காணப்பட்ட 9 சதவீத அதிகரிப்பிடலும் சேமிப்பு வைப்புக்களில் ஏற்பட்ட 26 சதவீத அதிகரிப்பிடலும் ஒப்பிடலாம். தேசிய சேமிப்பு சான்றிதழ்கள், சேமிப்பு சான்றிதழ்கள், பரிசூதிய சேமிப்பு முறிகள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் ஓய்வூதிய திட்டங்கள் என்பனவற்றை உள்ளடக்கிய தேசிய சேமிப்பு வங்கியின் மற்றைய வைப்புக்கள் ரூ 98 மில்லியனிலிருந்து ரூ 794 மில்லியனுக்கு உயர்வடைந்தன.

சந்தையில் காணப்பட்ட போக்குகளுடன் இணைந்து செல்லும் விதத்தில் தேசிய சேமிப்பு வங்கியின் வட்டி வீதங்கள் பல தடவைகள் கீழ்நோக்கித் திருத்தியமைக்கப்பட்டன. சேமிப்பு வைப்புக்கள் மீதான வட்டி வீதங்கள் 1997 இன் தொடக்கத்தில் 12 சதவீதத்திலிருந்து மே இல் 10.8 சதவீதத்திற்குக் குறைக்கப்பட்டன. ஓராண்டு நிலையான வைப்புக்களின் மீது முதிர்ச்சியில் செலுத்தப்படத்தக்க வட்டி வீதம் 1997 மார்ச்சில் 15 சதவீதத்திலிருந்து 14 சதவீதத்திற்குக் குறைக்கப்பட்டதுடன் மே இல் 13.2 சதவீதத்திற்கும் ஓகத்தில் 12.0 சதவீதத்திற்கும் நவம்பரில் 11.0 சதவீதத்திற்கும் குறைவடைந்தது.

தேசிய சேமிப்பு வங்கியின் சட்டத்திற்குச் செய்யப்பட்ட திருத்தங்கள் வங்கியின் முதலீட்டுப் பட்டியலைப் பன்முகப்படுத்த அனுமதித்தன. வங்கியின் சொந்த முதலீடுகள் ரூ 73,771 மில்லியனுக்கு அதிகரித்து இவ்வாண்டில் ரூ 10,241 மில்லியன் கொண்ட அதிகரிப்பு ஏற்பட்டமையினைப் பிரதிபலித்தது. அரசு, கடன் உத்தரவாதப் பிணைகளில் செய்யப்பட்ட முதலீடு முதலீட்டுப் பட்டியலில் தொடர்ந்தும் ஆதிக்கம் கொண்டிருந்ததுடன் ரூ 62,217 மில்லியனாக விளங்கி மொத்த முதலீடுகளில் 84 சதவீதத்தினைக் கொண்டிருந்தது. அரசு பிணைகளிடையே தேசிய சேமிப்பு வங்கி அதன் டுதிய முதலீடுகளில் சந்தை சார்ந்த பிணையங்களை நோக்கியே பெருமளவிற்கு (திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகள்) நகர்ந்தமையானது ரூபாப் பிணைகளிலான அதன் முதலீடுகளுக்கான ஒதுக்கினைக் குறைத்தது.

நாட்டின் மிகப் பெரிய ஓய்வூதிய நிதியமும் சந்தையில் தனிப்பெரும் முதலீட்டாளருமான

வரைபடம் 10.4 ஊழியர் சேமநிதியம்



ஊழியர் சேமநிதியம் இவ்வாண்டில் மின்னியல் முறைகளை அடக்க நவீனமயப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஊழியர் சேமநிதியத்தின் மொத்த உறுப்பினர் நிலுவைகள் ரூ 104 பில்லியன்களுக்கு ஏறத்தாள 20 சதவீதத்தினால் அதிகரித்தது. 1997 இல் ஊழியர் சேமநிதியத்தினால் பெறப்பட்ட மொத்த உதவுதொகை 1996 இன் ரூ 9,302 மில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ 9,763 மில்லியனாக விளங்கியது. உறுப்பினர்களுக்குச் செலுத்தப்பட்ட மீளளிப்புக்கள் ரூ 4,576 மில்லியனுக்கு 30 சதவீதத்தினால் அதிகரித்தன. நிதியத்தின் மொத்த முதலீடுகள் ரூ 23,212 மில்லியனால் அதிகரித்து 1997 இறுதியில் ரூ 137,584 மில்லியனாக விளங்கின. ஊழியர் சேமநிதியம் அரசு பத்திரங்களில் ரூ 135,104 மில்லியனை முதலீடு செய்துள்ளதுடன் இது மொத்த முதலீட்டில் 98 சதவீதத்திற்கு வகைகூறியது.

ஊழியர் நம்பிக்கை நிதியம் மேம்பட்ட மூலவளங்கள் மற்றும் நடவடிக்கைகளின் காரணமாக 1997 இல் குறிப்பிடத்தக்க வளர்ச்சியினைப் பதிவு செய்தது. 1997 இறுதியில் நிதியத்தின் மொத்தச் சொத்துக்கள் ரூ 19,676 மில்லியனை அடைந்து ரூ 2,552 மில்லியன் கொண்ட ஆண்டு அதிகரிப்பினைக் காட்டியது. 1997 இல் ஊழியர் நம்பிக்கை நிலையத்தினால் பெறப்பட்ட மொத்த உதவுதொகைகள் ரூ 263 மில்லியனால் உயர்வடைந்த வேளையில் நிதியத்தின் வெளிநின்ற உறுப்பினர் நிலுவைகள் ரூ 17,853 மில்லியனுக்கு 6 சதவீதத்தினால் அதிகரித்தன. 1997 இல் உறுப்பினர்களுக்குச் செலுத்தப்பட்ட மொத்த ஓய்வுகால நன்மைகள் ரூ 936 மில்லியனாக விளங்கின. ஊழியர் நம்பிக்கை

நிதிய உறுப்பினர் கணக்குகளின் மொத்த எண்ணிக்கை 2.2 மில்லியனாக விளங்கியதுடன் 1.7 மில்லியன் செயற்படும் கணக்குகளாகக் காணப்பட்டன. 1996 இன் 27,280 உடன் ஒப்பிடுகையில் 1997 இல் 26,427 தொழில் வழங்குனர்கள் நிதியத்திற்கு உதவு; தொகையினைச் செலுத்தினர். நிதியத்தின் மொத்த முதலீடுகள் 18 சதவீதத்தினால் அதிகரித்து 1997 இன் இறுதியில் ரூ 18,698 மில்லியனாக விளங்கின. முன்னைய ஆண்டுகளைப் போன்றே, முதலீடுகளின் முக்கிய பங்கு அரசு பத்திரங்களின் வகையிலேயே காணப்பட்டதுடன் 1997 இறுதியில் காணப்பட்ட மொத்த முதலீடுகளில் இது 66 சதவீதத்திற்கும் வகை கூறியது. ரூபாப் பிணைகளில் செய்யப்பட்ட முதலீடுகள் ரூ 2,254 மில்லியன் அல்லது 94 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்தவேளையில் திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி முறிகள் மீதான முதலீடுகள் 11 சதவீதத்தினால் உயர்வடைந்தமைக்குக் கீழ்நோக்கிய வட்டி வீதங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக நீண்டகால கருவிகளில் முதலீடு செய்வதற்கு நிதியம் தீர்மானித்துக் கொண்டமையே காரணமாகும். 1997 இன் மொத்த முதலீடுகளில் 16 சதவீதத்திற்கு வகைகூறும் பங்குகளில் செய்யப்பட்ட முதலீடுகள் முன்னைய ஆண்டுகளை விட ரூ 1,092 மில்லியனால் அல்லது 55 சதவீதத்தினால் கணிசமாக உயர்வடைந்த வேளையில் கூறு நம்பிக்கைகளில் செய்யப்பட்ட முதலீடுகள் இவ்வாண்டில் 12 சதவீதத்தினால் அதிகரித்தது. 1996 இறுதியில் மொத்த முதலீடுகளில் 8 சதவீதத்தினைக் கொண்டிருந்த தொகுதிக் கடன்கள் மீதான முதலீடுகள் ரூ 1,539 மில்லியனுக்கு

10 சதவீதத்தினால் உயர்வடைந்தன. அதேவேளை 1997 இறுதியில் சொத்துக்களைப் பாதுகாப்பாகக் கொண்ட தாள்கள் மற்றும் வர்த்தகப் பத்திரங்கள் மீதான முதலீடுகள் முறையே ரூ 99 மில்லியனாகவும் ரூ 24 மில்லியனாகவும் காணப்பட்டன.

நீண்டகாலக் கடன் வழங்கல் நிறுவனங்கள்

நீண்டகாலக் கடன் வழங்கல் நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கையானது இரு உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளான வரையறுக்கப்பட்ட சனச அபிவிருத்தி வங்கி, வரையறுக்கப்பட்ட பிரமுக சேமிப்பு; மற்றும் அபிவிருத்தி வங்கி என்பன நிறுவப்பட்டதுடன் 8 இற்கு அதிகரித்தது.

முக்கிய அபிவிருத்தி நிதி நிறுவனங்களில் ஒன்றான இலங்கை அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபன வங்கி நடுத்தர, நீண்டகால தொழில் முயற்சிகளுக்கு உத்வேகமளிக்கும் பொருட்டு, கைத்தொழில் அதிபர்களுக்கு நடுத்தர, நீண்டகாலக் கொடுகடன்களை வழங்கியதன் வாயிலாக அதன் அபிவிருத்தி வங்கித் தொழில் நடவடிக்கைகளை உயர்த்திக் கொண்டது. இலங்கை அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபன வங்கியினால் ஒப்புதலளிக்கப்பட்ட மொத்தக் கடன்கள் 1996 இன் 878 கடன்கள் தொடர்பான ரூ 4,259 மில்லியனிலிருந்து 1997 இல் 1,066 கடன்கள் தொடர்பாக ரூ 6,631 மில்லியன்களுக்கு அதிகரித்தது. இலங்கை அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபன வங்கியினால் வழங்கப்பட்ட மொத்தக் கடன்கள் ரூ 3,684 மில்லியனுக்கு 29 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தன. இலங்கை அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபன வங்கியினால் வழங்கப்பட்ட கடன் வசதிகளில் பெருந்தொகையினைக் கைத்தொழிற் துறையே பெற்றுக்கொண்டது. இவ்வாண்டுக் காலத்தில் 382 கடன்கள் தொடர்பாக கைத்தொழில் துறைக்கு ரூ 3,806 மில்லியனுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டன. வழங்கப்பட்ட மொத்தக் கடன்களிலிருந்து 53 சதவீதம் உணவு, குடிபானம் மற்றும் டுகையிலை, பொறியியல் மற்றும் கட்டட வர்த்தகம், அணியும் ஆடைகள் மற்றும் தோல் கைத்தொழில்கள், தாள் மற்றும் தாள் உற்பத்திகள், இறப்பர் மற்றும் பிளாத்திக்கு உற்பத்திகள், இரசாயனம், பெற்றோலியம், நிலக்கரி உற்பத்திகள் போன்றவற்றை உள்ளடக்கிய கைத்தொழில் துறையில் பகிர்நதளிக்கப்பட்டதுடன் வழங்கப்பட்ட மொத்தக் கடன்களில் 20 சதவீதத்திற்கு வகைகூறிய பெருந்தோட்ட வேளாண்மைத் துறைக்கான கடன்களில் ரூ 225 மில்லியனானது 1997 இறுதியில் ரூ 727 மில்லியனுக்கு அதிகரித்தன. அதேவேளை, இவ்வாண்டுக் காலத்தில் வர்த்தக நோக்கங்களு

க்காக 204 கடன்கள் தொடர்பாக வழங்கப்பட்ட கடன் தொகை ரூ 499 மில்லியனாக இருந்தது. எனினும் இவ்வாண்டில் நிதியியல் துறை மற்றும் சுற்றுலாத் துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள் முறையே ரூ 341 மில்லியனினாலும் ரூ 150 மில்லியனினாலும் வீழ்ச்சியடைந்தன. 1997 இறுதியில் வெளிநின்ற மொத்தக் கடன்கள் ரூ 11,275 மில்லியனாக விளங்கி முன்னைய ஆண்டினை விட 8 சதவீத அதிகரிப்பினைக் கொண்டிருந்தது. பதினொரு கம்பனிகளுக்கு பங்கு நிதியிடலாக ரூ 1,454 மில்லியன் வழங்கப்பட்டதுடன் இது ரூ 1,323 மில்லியன் கொண்டதொரு அதிகரிப்பாகும். இவ்வாண்டில், மொத்த பங்கு நிதியிடலில் 74 சதவீதம் நிதித் துறையிலுள்ள மூன்று கம்பனிகளுக்கானதாக இருந்தவேளையில் ரூ 260 மில்லியன் கைத்தொழில் துறையிலுள்ள ஐந்து கம்பனிகளிலுள்ள பங்கிற்காக நிதியிடப்பட்டது. வழங்கப்பட்ட மொத்தக் கடன்களில் 62 சதவீதம் நடுத்தர காலத்தினைக் கொண்டன வாகவும் 22 சதவீதம் நீண்டகாலத்தைக் கொண்டன வாகவும் 16 சதவீதம் குறுங்காலத்தைக் கொண்டன வாகவும் காணப்பட்ட வேளையில் 89 சதவீதமான கடன்கள் ரூ 1 மில்லியனுக்கும் மேற்பட்டவையாகக் காணப்பட்டன. பிணைய நியதிகளில், மொத்தக் கடன்களில் 53 சதவீதம் சொத்து அடமானப் பாதுகாப்பிற்கு எதிராகவே வழங்கப்பட்டன. வழங்கப்பட்ட மொத்தக் கடன்களில் 78 சதவீதம் 15.00-20.00 சதவீதமான வட்டி வீச்சுகளைக் கொண்டிருந்தன. முன்னைய ஆண்டினைப் போன்றே இலங்கை அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபன வங்கியின் நிதியிலான முக்கிய மூலங்களாக வாடிக்கையாளரினால் மீளச் செலுத்தப்பட்ட கடன்கள் (67 சதவீதம்) குத்தகைத் தீர்ப்பளவுகள் (12 சதவீதம்) பன்னாட்டு அபிவிருத்தி அமைப்பு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பனவற்றிலிருந்தான கடன்பாடுகள் (6 சதவீதம்) என்பன விளங்கின.

இன்னொரு முக்கிய அபிவிருத்தி வங்கியான தேசிய அபிவிருத்தி வங்கி விரிவடைந்த மூலவள அடிப்படை, உயர்வடைந்த கடன்வழங்கல் நடவடிக்கைகள் மற்றும் விரிவடைந்த கிளை வலையமைப்பு என்பனவற்றின் காரணமாக 1997 இல் அதன் நடவடிக்கைகளை வலுப்படுத்திக் கொண்டது. இலங்கை அரசிற்குச் சொந்தமான தேசிய அபிவிருத்தி வங்கியின் மாற்றத்தக்க தொகுதிக் கடன்கள் பங்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. மாற்றலில் ஒரு பகுதி அதாவது 16.5 மில்லியன் பங்குகள், பங்கொன்று ரூ 260 இல் பன்னாட்டு வழங்கல்களினூடாக விற்கப்பட்டன. 0.917 மில்லியன் பங்குகளைக் கொண்ட உள்ளூர் வழங்கல்

அட்டவணை 10.11

நீண்டகால கொடுகடன் நிறுவனங்களினால் ஒப்புதலளிக்கப்பட்டதும் வழங்கப்பட்டதுமான கடன்களின் நோக்க அடிப்படையிலான பகுப்பாய்வு ரூ.மில்லியன்

கடன்கள்	இ.அ.நி.கூ		தே.அ.வ.(அ)		தே.சே.வ		அ.ந.மு.வ		வீ.அ.நி.கூ		தே.வீ.அ.மே.ச		பி.சே.அ.வங்கி(ஆ)		மொத்தம்		மொத்தக் கடன்களின்%	
	1996	1997	1996	1997	1996	1997	1996	1997	1996	1997	1996	1997	1996	1997	1996	1997	1996	1997
1. வேளாண்மை	400	1,122	1,057	815	-	-	26	13	-	-	-	-	2	1,483	1,950	8.7	7.2	
2. கைத்தொழில்	2,223	3,806	3,979	6,679	-	-	-	-	-	-	-	-	19	6,202	10,485	36.4	38.5	
3. சுற்றுலா	447	181	301	307	-	-	-	-	-	-	-	-	59	748	488	4.4	1.8	
4. வர்த்தகம்	-	888	-	-	-	-	-	-	-	-	-	-	353	0	888	0.0	3.3	
5. நிதி	569	320	35	569	999	-	-	-	-	-	-	-	16	1,603	889	9.4	3.3	
6. வீடமைப்பு	-	-	199	-	1,328	1,812	1,081	1,329	544	484	1,276	1,463	5	4,428	5,088	26.0	18.7	
7. கடன்மீட்டி	-	-	-	-	-	-	-	17	-	-	-	-	2	0	17	0.0	0.1	
8. ஏனையகடன்கள்	620	314	1,831	3,276	78	3,808	57	-	-	-	-	-	161	2,586	7,398	15.2	27.2	
மொத்தம்																		
(ஒப்புதலளிக்கப்பட்டவை)	4,259	6,631	7,402	11,647	2,405	5,620	1,164	1,359	544	484	1,276	1,463	615	17,050	27,205	100	100	
வழங்கப்பட்ட கடன்கள்(இ)	2,851	3,684	5,537	4,674	2,405	5,167	1,164	1,359	468	362	519	386	449	9,848	20,805	-	-	
ஒப்புதலளிக்கப்பட்ட மொத்தக் கடன்களில் வழங்கப்பட்ட கடனின்%	67	56	75	40	100	92	100	100	86	75	41	26	73	58	76	-	-	

(அ) மீள் நிதியிடல் கடன்களையும் ஒப்பரவு; முதலீடுகளையும் உள்ளடக்கும்
 (ஆ) தனியார் சேமிப்புக்களும் அபிவிருத்தி வங்கிகளும்
 (இ) முன்னைய ஆண்டுகளில் ஒப்புதலளிக்கப்பட்டு ஆய்விற்றிரிய ஆண்டில் வழங்கப்பட்ட கடன்களை உள்ளடக்கும்

மூலங்கள்: இலங்கை அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கி வரையறுக்கப்பட்ட தேசிய அபிவிருத்தி வங்கி தேசிய சேமிப்பு; வங்கி அரசு ஈட்டு முதலீட்டு வங்கி வீடமைப்பு; அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் தேசிய வீடமைப்பு; அபிவிருத்தி அதிகாரசபை வரையறுக்கப்பட்ட சனச அபிவிருத்தி வங்கி வரையறுக்கப்பட்ட பிரமுகசேமிப்பு; மற்றும் அபிவிருத்தி வங்கி

பங்கொன்று ரூ 250 இற்கு விற்பனை செய்யப்பட்ட வேளையில் மீதி 0.917 மில்லியன் பங்குகள் ஊழியர் பங்கு சொத்துடமைத் திட்ட நம்பிக்கைக்கு மாற்றல் செய்யப்பட்டது. இப்பங்குக் கொடுக்கல் வாங்கல்கள் தேசிய அபிவிருத்தி வங்கியின் பங்கு மூலதனத்தினை ரூ 175 மில்லியனிலிருந்து ரூ 358 மில்லியனுக்கு அதிகரித்தது. மேலும், இவ்வாண்டுக் காலத்தில் வங்கி, ஐ அ டொலரினும் யென்னிலும் குறித்துரைக்கப்பட்ட ஐ அ டொலர் 55 மில்லியன் கூட்டுக் கடன்களினூடாகப் பன்னாட்டுச் சந்தையில் நிதிகளைத் திரட்டியது. அதிகரித்த மூலவள அடிப்படை வங்கி அதன் மொத்தச் சொத்துக்களை 1996 இறுதியின் ரூ 19,918 மில்லியன்களிலிருந்து 1997 இறுதியில் ரூ 26,275 மில்லியனுக்கு உயர்த்துவதனை இயல்பு செய்தது. 1997 இறுதியில் தேசிய அபிவிருத்தி வங்கியினால் 733 கடன்கள் தொடர்பாக ஒப்புதலளிக்கப்பட்ட மொத்தக் கடன்கள் ரூ 11,647 மில்லியனுக்கு அதிகரித்து முன்னைய ஆண்டின் ஒப்புதல்களை விட 57 சதவீத அதிகரிப்பினைக் கொண்டிருந்தது. 1996 இல் மொத்தக் கடன் ஒப்புதல்களில் ஏற்பட்ட

அதிகரிப்பு; 14 சதவீதமாக இருந்தது. முன்னைய ஆண்டினைப் போன்றே கைத்தொழில் துறை கொடுகடனில் பெரும் பங்கினை பெற்று மொத்தக் கொடுகடன் ஒப்புதல்களில் 57 சதவீதத்திற்கு வகைகூறியது. கைத்தொழில் துறைக்கான கடன் ஒப்புதல்கள் ரூ 3,979 மில்லியனிலிருந்து 1997 இல் ரூ 6,679 மில்லியனுக்கு அதிகரித்தன. சுற்றுலாத் துறைக்கான கடன் ஒப்புதல்கள் சிறிதளவு அதிகரித்த வேளையில் வேளாண்மைத் துறைக்கான கொடுகடன் ஒப்புதல்கள் 23 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்து 1997 இறுதியில் ரூ 815 மில்லியனாக விளங்கியது. இவ்வாண்டில் தேசிய அபிவிருத்தி வங்கி ஐந்து செயற்றிட்டங்களுக்கு ரூ 322 மில்லியன்களை வழங்கியது. நிதியின் முக்கிய மூலங்களாக வெளிநாட்டுக் கடன்பாடுகளும் (40 சதவீதம்) வாடிக்கையாளரினால் மீளச் செலுத்தப்பட்ட கடன்களும் (37 சதவீதம்) விளங்கின. வெளிநின்ற மொத்தக் கடன்களில் 57 சதவீதம் நடுத்தர நீண்டகால நிதியிடலுக்கானதாகவும், 29 சதவீதம் குறுங்கால நிதியிடலுக்கானதாகவும், 14 சதவீதம்

சிறப்புக் குறிப்பு 10

வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள்

வங்கியல்லா அல்லது "ஏனைய" நிதியியல் நிறுவனங்களின் வரைவிலக்கணம் நாட்டுக்குநாடு வேறுபடும். பொதுவாக, அவ்வாறான எல்லா நிறுவனங்களும் வங்கித் தொழில் வர்த்தகத்தை நடாத்தாத அல்லது நிறுவனங்களாக அவ்வாறான நிதியியல் நிறுவனங்கள் வங்கித் தொழில் நிறுவனங்கள் அல்லாதவையென எதிரானவொரு முறையில் வரையறுக்கப்படுகின்றன. எனினும், வர்த்தக வங்கிகளும் அவற்றின் தொழிற்பாடுகளை மரடரீதியான வங்கித்தொழில் நடைமுறைகளிலிருந்து குத்தகை, நேரடி செயற்றிட்ட நிதி மற்றும் மூலதன நிதியிடல் போன்ற நடைமுறைகளுக்கு பல்வகைப்படுத்தியமையினால் வர்த்தக வங்கிகளுக்கும் ஏனைய நிதியியல் நிறுவனங்களுக்கும் இடையேயான முக்கிய வேறுபாடுகள் படிப்படியாக குறைந்து செல்கின்றன.

இலங்கையின் தற்போதைய சூழலில் ஏனைய நிதியியல் நிறுவனங்கள், பரந்த அளவில் பின்வருமாறு இனங்காணப்படலாம்.

- வைபுக்களை ஏற்கும் நிறுவனங்கள் (தேசிய சேமிப்பு வங்கி, நிதிக் கம்பனிகள், பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கிகள்)
- நீண்டகால கடன் வழங்கும் நிறுவனங்கள் (அரசு ஈட்டு முதலீட்டு வங்கி, இலங்கை அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம், தேசிய சேமிப்பு வங்கி, தேசிய வீடமைப்பு அபிவிருத்திச் சபை, தனியார் சேமிப்பு மற்றும் அபிவிருத்தி வங்கிகள்)
- காப்புறுதி நிறுவனங்கள்
- ஒப்பந்த அடிப்படையிலான சேமிப்பு நிறுவனங்கள் (ஊழியர் சேம நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம்)
- குத்தகைக் கம்பனிகள்.
- துணிகர தொழில் முயற்சி மூலதனக் கம்பனிகள்.
- பணத் தரகர்கள்

ஏனைய நிதி நிறுவனங்களின் வரலாறு இலங்கை சேமிப்பு வங்கி (1832), தபாற்கந்தோர் சேமிப்பு வங்கி (1885), போன்ற சேமிப்பு நிறுவனங்கள் மற்றும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிறிய அளவு சிக்கன மற்றும் கொடுகடன்

கூட்டுறவுச் சங்கங்கள் (1906) என்பன நிறுவப்பட்ட 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு பின்னோக்கிச் செல்கின்றது. அதைகைய நிதி நிறுவனங்கள் ஆரம்பத்தில் கடன் வழங்கலுக்காக பொதுமக்களிடமிருந்து வட்டிகளைக் கொண்டிருக்கும் தவணை வைப்புக்களை ஏற்றுக்கொள்வதன் மூலமாக சேமிப்பை அதிகரிப்பதும் சிக்கன பழக்கவழக்கங்களை புகட்டுவதுமாக இருந்தபோதும், நிதியியல் வசதிகளின் நலினமயப்படுத்தலுடன் அவற்றின் செயற்பாடுகள் விரிவடைந்தன. உண்மையில் ஏனைய நிதியியல் நிறுவனங்கள் திறந்த பொருளாதாரத்தில் செழிப்பாக வளர்ச்சியுற்றன. 1960களிலும் 1970களிலும் பொருளாதாரத்தின் மீதான அதிகரித்த கட்டுப்பாட்டால், அவற்றின் தொழிற்பாடுகள் வீழ்ச்சியடைந்தன. எனினும், இக்காலப்பகுதியில் அரசும் சில அரசு துறை நிறுவனங்களும் கூட்டுறவு கிராமிய வங்கிகள், தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் போன்ற சில அரசு துறை ஏனைய நிதியியல் நிறுவனங்களை நிறுவின. 1977இன் பொருளாதாரக் கொள்கைச் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து, சமூகத்தின் பல்வேறுபட்ட தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக பல்வேறுவகைப்பட்ட நிதி நிறுவனங்களை நிறுவுவதற்கு தனியார்துறை ஆரம்ப முயற்சிகளை மேற்கொண்டது. நிதிக் கம்பனிகளின் விரிவாக்கம் மற்றும் வணிக வங்கிகள், துணிகர தொழில் முயற்சி மூலதனக் கம்பனிகள், குத்தகைக் கம்பனிகள், பணத் தரகர்கள் என்பனவற்றின் தோற்றம் இப்போக்கின் விளைவினால் ஏற்பட்டதாகும். இது பெருமளவு செயலாற்றம்மிக்க நிதியியல் முறைக்கு இட்டுச் சென்றதுடன், நிதியியல் இடையீட்டு செயல்முறையின் தரத்தையும் வினைத் திறனையும் மேம்படுத்தியது. குறிப்பாக திறந்த சந்தைத் தத்துவங்களைப் பின்பற்றும் ஒரு பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படுகின்றபொழுது அதனது பலதரப்பட்ட துறைகளின் தேவைகள் அதிகரித்து பெருமளவு சிக்கலானதாகவும் சிறப்புப்பெற்றதாகவும் அமையும். இவ்வனைத்து தேவைகளையும் வழங்குவதற்கு மரடரீதியான வங்கித்தொழில்முறை போதுமற்றதாக இருப்பதனால் வளர்ச்சியடைந்து வரும் இத் தேவைகளை ஈடுசெய்யும் பொருட்டு புதிய வசதிகளும் நிறுவனங்களும் தோற்றம் பெறல் வேண்டும். இது இலங்கையிலும் கூடக் காணப்படுகின்றது. கடன் பெறுநர்களின்

வியாபாரத்தின் தன்மை அல்லது அவர்களினால் வழங்கப்படும் பிணைகளின் ஏற்கத்தக்க தன்மை என்பனவற்றின் காரணமாக குறிப்பிட்ட சிலவகை கடன் பெறுநர்களுக்கு மரடுவழி நிதியியல் துறையிலிருந்தான கொடுகடனின் கிடைப்பின் வின்மையானது நிதிக் கம்பனிகளின் விரைவான வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தது. பணச் சந்தை, அரசு பிணையங்களிலான இரண்டாந்தரச் சந்தை, பங்குச் சந்தை என்பனவற்றின் அபிவிருத்தி வணிக வங்கிகள், துணிகர தொழில்முயற்சி மூலதனக் கம்பனிகள், பணத் தரகர்கள் மற்றும் பங்குத் தரகர்கள் என்பனவற்றின் தோற்றத்தினையும் விரிவாக்கத்தினையும் காட்டியது. அவை, வைப்புத் திரட்டல் கடன் வழங்கல் (குறுகிய, நடுத்தர, நீண்டகாலம்) வாடகைக் கொள்வனவு, மீள்நிதியிடலும் குத்தகையும், கிராமிய கொடுகடன் வழங்கல், செயற்றிட்ட நிதியிடல், கடன் வழங்கும் குழு, உண்டியல்களை கழிவிடல், சொத்து அபிவிருத்தி நிதியிடல், நிடினத்துவ மற்றும் மதியுரைப் பணிகள், முதலீட்டு நிதியத்தின் முகாமைத்துவம், காப்புறுதிப் பணிகள் போன்ற தொழிற்பாடுகளை நிறைவேற்றி பொருளாதாரத்தில் கணிசமான பங்கினை ஆற்றுகின்றன. இரு முக்கிய ஏனைய நிதியியல் நிறுவனங்களான தேசிய சேமிப்பு வங்கியும் ஊழியர் சேமலாப நிதியமும் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை நிதியிடுவதற்கான நிதியங்களின் முக்கிய மூலங்களாக விளங்குகின்றன. ஏனைய நிதியியல் நிறுவனங்களின் முக்கியத்துவத்தின் வளர்ச்சியினை நிதியியல் முறையின் மொத்தச் சொத்துக்களின் சார்பான பங்கு 1970இன் 28.5 சதவீதத்திலிருந்து 1996இல் 33.9 சதவீதத்திற்கு அதிகரித்ததிலிருந்து காணக்கூடியதாக இருக்கின்றது.

ஏனைய நிதியியல் நிறுவனங்களின் வளர்ச்சி பொருளாதாரத்திற்கு பல நன்மைகளைக் கொண்டு வரும் வேளையில், நாணயக் கொள்கையை உருவாக்குவதில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளுக்கு பல அறைகூவல்களையும் விடுகின்றது. நாணயக் கொள்கையை அமுல்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகளும் நாணயக் கொள்கையும் கடந்த காலத்தில் மரடுவழியான வர்த்தக வங்கித் தொழில் அமைப்பொன்றினுள் தொழிற்படுவதை மையமாகக் கொண்டிருந்தன. எனினும், ஏனைய நிதியியல் நிறுவனங்கள் வளர்ச்சியடைந்தமையால், பல நிதியியல் தொழிற்பாடுகள் வர்த்தக வங்கிகளுக்குப் புறம்பாக நடைபெறுகின்றன. எடுத்துக் காட்டாக, தொழில் முயற்சிகளுக்கான கொடுகட-

சிறப்புக் குறிப்பு 10 (தொடர்ச்சி)

னின் குறிப்பிடத்தக்களவு, தற்போது நிதிக் கம்பனிகளினாலும் இலங்கை அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம், தேசிய அபிவிருத்தி வங்கி மற்றும் அரசு ஈட்டு முதலீட்டு வங்கி ஆகிய நீண்டகாலக் கடன் வழங்கும் நிறுவனங்களாலும் வழங்கப்படுகின்றன. வைப்புக்களைப் பெற்றுக் கொண்டு நடுத்தர மற்றும் நீண்டகாலக் கடன் வழங்கலிலும் வர்த்தக வங்கிகளினால் மரடு ரீதியாக மேற்கொள்ளப்படும் சில குறுகிய கால வர்த்தக நிதியிடலும் ஈடுபடும் தனியார் சேமிப்பு மற்றும் அபிவிருத்தி வங்கிகள் நிறுவப்பட்டுள்ளன. நிரலிடப்பட்ட கம்பனிகள் வர்த்தக வங்கிகளிடமிருந்து கொடுகடன் பெறுவதைவிட பங்கு வழங்கல்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து நேரடியாக நிதியங்களைப் பெற ஆரம்பித்துள்ளன. இதன் விளைவாக, நாணய மேலாண்மையானது பொருளாதாரத் தொழிற்பாட்டில் செல்வாக்குச் செலுத்த நோக்கம் கொண்ட நாணயக் கொள்கைகளை தீர்மானிக்கையில் இவ் ஏனைய நிதியியல் நிறுவனங்களின்மீதும் கவனஞ்செலுத்த வேண்டும்.

இத்துடன் இந் நிறுவனங்களின் தோற்றமும் அவற்றின் தாக்கமும் நாட்டின் நிதியியல் முறையின் ஒழுங்குமுறைப் படுத்துனராகவும், மேற்பார்வையாளராகவும் தொழிற்படும் மத்திய வங்கியின் பொறுப்புக்களை அதிகரிக்கச் செய்துள்ளது. ஆசியாவிலும் வேறு பிரதேசங்களிலுமுள்ள பல நாடுகளின் அண்மைய அனுபவமானது நிதியியல் முறையின் உறுதிப்பாட்டின் முக்கியத்துவத்தைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. இதனால் நிதியியல் சந்தைக்கு பெரிதும் தேவைப்படும் விரிவாக்கத்தினையும் செயல் திறனையும் வழங்கி இவ் ஏனைய நிதியியல் நிறுவனங்கள் விரிவடைகின்ற வேளையில் நிதியியல் முறையின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தும் பொருட்டு அவை போதுமானளவிற்கு மேற்பார்வை செய்யப்பட்டு ஒழுங்குமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதே எதிர்வரும் ஆண்டுகளுக்கான முக்கிய சவாலாக விளங்கும்.

வங்கித் தொழிலினதும் ஏனைய நிதியியல் நிறுவனங்களினதும் மொத்தச் சொத்துக்கள்		சிறப்புக் குறிப்பு 10 (தொடர்ச்சி)						
		1950	1960	1970	1977	1980	1990	1996
(அ)	வங்கித் தொழில் துறை	1,445	2,184	6,454	21,781	53,229	245,103	652,434
	1. மத்திய வங்கி	587	987	3,332	11,529	22,832	77,400	181,564
	2. வர்த்தக வங்கிகள்	838	1,197	3,122	10,252	26,601	132,364	389,797
	3. வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் பிரிவுகள்	--	--	--	--	3,796	35,339	81,073
(ஆ)	வைப்புக்களை ஏற்கும் நிறுவனங்கள்	253	451	968	2,747	6,333	38,353	100,487
	1. நிதிக் கூட்டு நிலையங்கள்	வி.சி.	வி.சி.	171	வி.சி.	636	8,600	17,984
	2. சிராமிய வங்கிகள்	--	--	--	--	368	3,379	10,610
	3. பிரதேச சிராமிய அபிவிருத்தி வங்கிகள்	--	--	--	--	980	3,965	3,965
	4. ஏனைய சேமிப்பு நிறுவனங்கள்	253	451	780	2,747	5,329	25,394	67,928
	4.1 தேசிய சேமிப்பு வங்கி	253	451	780	2,747	5,329	25,145	67,700
	4.2 சிக்கன மற்றும் கொடுகடன் கூட்டுறவுச் சங்கங்கள்	--	--	--	--	--	249	228
(இ)	நீண்டகாலக் கடன் வழங்கும் நிறுவனங்கள்	26	24	62	265	405	19,310	52,128
	1. அபிவிருத்தி நிதி நிறுவனங்கள்	--	24	62	129	278	8,543	36,117
	1.1 இலங்கை அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம்	--	24	62	129	278	3,026	16,500
	1.2 தேசிய அபிவிருத்தி வங்கி	--	--	--	--	--	5,517	19,617
	2. வீடமைப்பு நிதி நிறுவனங்கள்	26	வி.சி.	வி.சி.	136	127	10,767	16,011
	2.1 அரசு ஈட்டு முதலீட்டு வங்கி	26	வி.சி.	வி.சி.	136	127	2,690	5,219
	2.2 தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை	--	--	--	--	--	7,886	8,957
	2.3 வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம்	--	--	--	--	--	191	1,835
	3. தனியார் சேமிப்பு மற்றும் அபிவிருத்தி வங்கிகள்	--	--	--	--	--	--	--
(ஈ)	ஒப்பந்த அடிப்படையிலான சேமிப்பு நிறுவனங்கள்	--	187	1,188	3,555	7,711	60,382	159,129
	1. காப்புறுதி நிறுவனங்கள்	--	வி.சி.	வி.சி.	941	2,660	7,435	19,627
	2. ஊழிய சேமநல நிதியம்	--	187	1,188	2,614	5,051	40,800	116,098
	3. ஊழியர் நம்பிக்கை நிதியம்	--	--	--	--	--	4,858	17,124
	4. தனியார் சேம நிதியங்கள்	--	வி.சி.	வி.சி.	வி.சி.	வி.சி.	7,289	6,280
(உ)	சிறப்பியல்புவாய்ந்த நிதியியல் நிறுவனங்கள்	--	--	--	--	--	2,149	24,040
	1. குத்தகைக் கூட்டு நிலையங்கள்	--	--	--	--	--	1,249	6,084
	2. வணிக வங்கிகள்	--	--	--	--	--	900	13,008
	3. துணிகர தொழில் முயற்சி மூலதனக் கூட்டுநிலையங்கள்	--	--	--	--	--	--	2,296
	4. கூறு நம்பிக்கைகள்	--	--	--	--	--	--	2,652
மொத்தம்		1,724	2,846	8,672	28,348	67,678	365,297	988,218

வி.சி. - விபரம் கிடைக்கவில்லை.

மூலம்: இலங்கை மத்திய வங்கி.

நீண்டகால நிதியிடலுக்கானதாகவும் காணப்பட்டன. ஒப்புதலளிக்கப்பட்ட கடன்களில் பெரும்பாலானவை (74 சதவீதம்) ரூ 25 மில்லியனுக்கு மேற்பட்டனவாக இருந்தன.

வீடமைப்பு நோக்கங்களுக்கான நிதியிடல் வசதிகளை வழங்குவதில் முக்கிய கவனத்தைச் செலுத்தி வரும் அரசு ஈட்டு முதலீட்டு வங்கி வீடமைப்புத் துறையில் பெருமளவு கடன்களுக்கு ஒப்புதலளித்துள்ளது. 1997 இல் அரசு ஈட்டு முதலீட்டு வங்கியினால் ஒப்புதலளிக்கப்பட்ட மொத்தக் கடன்கள் ரூ 1,360 மில்லியனாகும். அரசு ஈட்டு முதலீட்டு வங்கியினால் ஒப்புதலளிக்கப்பட்ட அனைத்துக் கடன்களும் ரூ 5 மில்லியனுக்கும் குறைவாகவே இருந்தன. மொத்த ஒப்புதல்களில், 18 சதவீதம் ரூ 100,000 இற்குக் குறைவான கடன்களாக இருந்தவேளையில் 82 சதவீதமான கடன்கள் ரூ 100,000 - ரூ 5 மில்லியன்கள் வரையிலான வீச்சில் காணப்பட்டன. அரசு ஈட்டு முதலீட்டு வங்கியினால் வழங்கப்பட்ட பெரும்பாலான கடன்கள் (93 சதவீதம்) நீண்ட காலத் தன்மை

கொண்டனவாகவும் சொத்து ஈடு மற்றும் ஊழியர் சேமநிதிய நிலுவைகள் என்பனவற்றினால் பிணையிடப்பட்டனவாகவும் இருந்தன.

சந்தைப் போக்குகளுடன் இணைந்து செல்லும் விதத்தில் அரசு ஈட்டு முதலீட்டு வங்கி இவ்வாண்டில் அதன் வைப்பு வீதங்களையும் கடன் வழங்கல் வீதங்களையும் பல தடவைகள் திருத்தியமைத்தது. ஆண்டின் தொடக்கத்தில், ஓராண்டு நிலையான வைப்புக்களில் மீதான வீதம் ஆண்டிற்கு 16.00 சதவீதமாக இருந்தது. இது 1997 இறுதியில் படிப்படியாக 12.00 சதவீதத்திற்குக் குறைக்கப்பட்டது. வீடமைப்புக்கான கடன் வழங்கல் மீதான வட்டி வீதங்களும் இவ்வாண்டில் பல தடவைகள் குறைக்கப்பட்டன. ஆண்டின் தொடக்கத்தில் ரூ 500,000 வரையான கடன்கள் மீதான வட்டி வீதங்கள் ஆண்டிற்கு 19.00-20.00 சதவீத வீச்சில் காணப்பட்டன. இவ்வட்டி வீதங்கள் யூலையிலும் ஒத்தோபரிலும் கீழ்நோக்கித் திருத்தப்பட்டன. 1997 இறுதியளவில் ரூ 500,000 வரையான கடன்கள் மீது விதிக்கப்பட்ட

வட்டி வீதம் ஆண்டிற்கு 17.00 சதவீதமாக இருந்ததுடன் ரூ 500,000 மேற்பட்ட கடன்கள் மீதான வட்டி வீதம் 19.00 சதவீதமாக இருந்தது. அரசு ஈட்டு முதலீட்டு வங்கியினால் வழங்கப்பட்ட மொத்தக் கடன்கள் ரூ 1,211 மில்லியனாக இருந்த வேளையில் வங்கியினால் திரட்டப்பட்ட மொத்த வைப்புக்கள் 1997 இறுதியில் ரூ 2,716 மில்லியனாக விளங்கி முன்னைய ஆண்டினை விட 39 சதவீத அதிகரிப்பினைக் காட்டியது. மொத்த வைப்புக்களில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு சார்ட்டு ரீதியில் உயர்ந்த வட்டி வீதங்கள் வழங்கப்பட்டமையும் அரசு ஈட்டு முதலீட்டு வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட தீவிரமான விளம்பர இயக்கமுமே காரணியாகும். 1997 இறுதியில் அரசு ஈட்டு முதலீட்டு வங்கியின் மொத்தச் சொத்துக்கள் ரூ 5,767 மில்லியனாக விளங்கி முன்னைய ஆண்டினை விட 11 சதவீத அதிகரிப்பினைக் கொண்டிருந்தது. 1996 இல் மொத்தச் சொத்துக்கள் 16 சதவீதத்தினால் வளர்ச்சி கண்டன.

நீண்டகால நிதியிடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இரு தனியார் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் இவ்வாண்டில் நிறுவப்பட்டன. அவையாவன வரையறுக்கப்பட்ட பிரமுக சேமிப்பு மற்றும் அபிவிருத்தி வங்கி, மற்றும் வரையறுக்கப்பட்ட சனச அபிவிருத்தி வங்கி. இவ்விரு வங்கிகளினாலும் பகிர்நதளிக்கப்பட்ட கடன்கள் ரூ 599 மில்லியனாக இருந்ததுடன் இதில் ரூ 40 மில்லியன் நீண்டகால நிதியிடலாகக் (ஐந்தாண்டுகளுக்கும் கூடுதலாக) காணப்பட்டது. நிதியைப் பெற்ற முக்கிய துறைகளாக வர்த்தகம் (59 சதவீதம்), சொத்து அபிவிருத்தி (13 சதவீதம்), வீடமைப்பு; (10 சதவீதம்), கைத்தொழில் (3 சதவீதம்) என்பன காணப்பட்டன. பெரும்பாலான கடன்கள் 20 சதவீதத்திற்கும் கூடுதலான வட்டி வீதங்களையே கொண்டிருந்தன. இரு வங்கிகளுக்கும் நிதியின் முக்கிய மூலங்களாக நிலையான வைப்புக்களும் மூலதன உதவு தொகைகளும் விளங்கின.

தேசிய வீடமைப்பு; அபிவிருத்தி அதிகார சபையும் வரையறுக்கப்பட்ட இலங்கை வீடமைப்பு; அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனமும் வீடமைப்பு; நோக்கங்களுக்கான அவற்றின் கடன் வழங்கல் நடவடிக்கைகளை உயர்த்திக் கொண்டன. 1997 இல் வீடமைப்பு; அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் ரூ 484 மில்லியன் பெறுமதி கொண்ட 3,478 கடன்களுக்கு ஒப்பு;தலளித்ததுடன் இதில் ரூ 362 மில்லியன் இவ்வாண்டில் பகிர்நதளிக்கப்பட்டதாகும். 1996 இல் 4,105 கடன்கள் தொடர்பாக ஒப்பு;தலளிக்கப்பட்ட ரூ 544 மில்லியனுடன் இதனை

ஒப்பிடலாம். வீடமைப்பு; அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன நிதியத்தின் முக்கிய மூலங்களாக பன்னாட்டு நிதியியல் முகவர்களும் (ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் உதவியமைப்பு;) முதலீட்டு முறிகளின் வழங்கலும் காணப்பட்டன.

தேசிய வீடமைப்பு; அபிவிருத்தி அதிகார சபை வீடமைப்பு; நோக்கங்களுக்காக முன்னைய ஆண்டில் ஒப்பு;தல் அளித்த ரூ 1,276 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டில் ரூ 1,463 மில்லியன் பெறுமதி கொண்ட கடன்களுக்கு ஒப்பு;தல் வழங்கியது. வழங்கப்பட்ட கடன்களின் மொத்த எண்ணிக்கை 32,520 ஆகவும் இவை ரூ 25,000 இற்குக் குறைவான தொகை கொண்டனவாகவும் விளங்கின. இவ்வனைத்துக் கடன்களும் தனிப்பட்ட உத்தரவாதங்களுக்கெதிராக வழங்கப்பட்டதுடன் ஆண்டுக்கு 14.00-15.00 சதவீத வட்டி வீதங்களையும் கொண்டிருந்தன. தேசிய வீடமைப்பு; அபிவிருத்தி அதிகார சபையின் நிதியங்களினது மூலங்களாக அரசு கொடை (42 சதவீதம்), வீடுகளின் விற்பனைகள் (30 சதவீதம்), கடன்களின் மூலப்பெறுகைகள் (28 சதவீதம்) என்பன காணப்பட்டன.

நிதிக் கம்பனிகள்

நாட்டில் தொழிற்படுகின்ற 25 நிதிக் கம்பனிகளின் மொத்தச் சொத்துக்கள் 1996 இன் 19 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 24 சதவீதத்தினால் அதிகரித்து 1997 இறுதியில் ரூ 22,295 மில்லியனை அடைந்து அவற்றின் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க மேம்பாட்டினைப் பிரதிபலித்தன. ஒப்பிடுகையில் வர்த்தக வங்கிகளின் மொத்தச் சொத்துக்கள் 1996 இல் 16 சதவீதத்தினாலும் 1997 இல் 14 சதவீதத்தினாலும் அதிகரித்தன.

வாடகைக் கொள்வனவு; மற்றும் குத்தகை என்பனவற்றை உள்ளிட்ட மொத்தக் கடன்களும் முற்பணங்களும் ரூ 14,544 மில்லியன்களுக்கு 20 சதவீதத்தினால் அதிகரித்தன. 1997 இல் வர்த்தக வங்கிகள் மொத்த முற்பணங்களில் ஏற்பட்ட அதிகரிப்பு; 14 சதவீதமாக இருந்தது. அரசு பிணைகள், துணை நிறுவனங்கள், இணைக் கம்பனிகள், மூலக் கம்பனிகள் என்பனவற்றில் செய்யப்பட்ட முதலீடுகளையும் மற்றும் ஏனைய முதலீடுகளையும் உள்ளடக்கிய நிதிக் கம்பனிகளின் முதலீடுகள் ரூ 3,231 மில்லியனுக்கு 50 சதவீதத்தினால் அதிகரித்தன. இப்பு;திய முதலீடுகளில் பெருந்தொகையானவை திறைசேரி உண்டியல்களிலும் பங்குகளிலும் காணப்பட்டன. மொத்த முதலீடுகளில் 47 சதவீதத்திற்கு வகைகூறிய திறைசேரி

அட்டவணை 10.12

பதிவு செய்யப்பட்ட நிதிக் கூட்டுநிலையங்களின் சொத்துக்களும்
பொறுப்புக்களும் ரூ. ப. இலட்சம்

விடயம்	1996	1997	1997	1997	1997
	திசெம்பர்	மார்ச்	மார்ச்	செப்டெம்பர்	திசெம்பர்
	3இல்	3இல்	3இல்	(அ) 3இல்	(அ) 3இல்
	உள்ளவாறு	உள்ளவாறு	உள்ளவாறு	உள்ளவாறு	உள்ளவாறு
சொத்துக்கள்					
1 கடன்களும்					
முற்பணங்களும்	12,086	12,951	12,662	13,318	14,544
2 பங்கு முதலீடுகள்	1,036	1,145	1,179	1,427	1,697
3 திறைசேரி					
உண்டியல்கள்	1,125	1,285	1,241	1,348	1,534
4 ஏனைய					
சொத்துக்கள்	3,737	3,862	4,964	5,327	4,520
மொத்தம்	17,984	19,242	20,046	21,420	22,295
பொறுப்புக்கள்					
1. மூலதனக் கணக்கு	2,605	2,648	2,844	2,932	3,124
2 வைப்புக்கள்	10,202	11,088	12,182	12,231	14,037
3 கடன்பாடுகள்	1,454	1,203	861	682	558
4 ஏனைய					
பொறுப்புக்கள்	3,724	4,303	4,159	4,575	4,576
மொத்தம்	17,984	19,242	20,046	21,420	22,295
மத்திய வங்கிக்கு					
அறிக்கையிட்ட					
நிதிக் கூட்டுநிலையங்கள்	24	25	25	25	25

(அ) தற்காலலிகமானவை

மூலம்: இலங்கை மத்திய வங்கி

உண்டியல்களின் முதலீடுகள் 36 சதவீதத்தினால் உயர்வடைந்து திறைசேரி உண்டியல்களிலான முதலீடுகளை 1997 இறுதியில் ரூ 1,534 மில்லியன் களுக்குக் கொண்டுவந்த அதேவேளை நிதிக் கம்பனிகளின் மொத்தச் சொத்துக்கள் 1997 இல் ரூ 783 மில்லியனினால் (21 சதவீதம்) அதிகரித்தன.

பொறுப்புக்கள் பக்கத்தில், நிதிக் கம்பனிகளுடனான வைப்புக்கள் 1996 இன் ரூ 1,975 மில்லியனுடன் (24 சதவீதம்) ஒப்பிடுகையில் 1997 இல் ரூ 3,835 மில்லியனால் (38 சதவீதம்) அதிகரித்து, மத்திய வங்கி நிதிக் கம்பனிகளின் நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு எடுத்த வழிமுறையினைத் தொடர்ந்து பொது மக்களின் நம்பிக்கை மேம்பட்டுள்ளமையைப் பிரதிபலிக்கின்றது. இதன் விளைவாக, நிதிக் கம்பனிகள் கடன்பாடுகளில் தங்கியிருப்பது ரூ 1,454 மில்லியனிலிருந்து ரூ 558 மில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது. அதேவேளை நிதிக் கம்பனிகளின் மூலதனம், ஒதுக்குகள் மற்றும் வைத்திருக்கப்பட்ட வருவாய்கள் இவ்வாண்டில் ரூ 519 மில்லியனினால் அதிகரித்தன. நிதிக் கம்பனிகளின் ஏனைய பொறுப்புக்கள் 1997 இல் ரூ 4,576 மில்லியனுக்கு 23 சதவீதத்தினால் அதிகரித்தன.

வர்த்தக வங்கிகளின் வைப்பு வீதங்களில் அவதானிக்கப்பட்ட வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கினைத் தொடர்ந்து, நிதிக் கம்பனிகளின் வைப்பு வீதங்களும் குறிப்பாக ஆண்டின் பின்னரைப் பகுதியில் படிப்படியாகக் குறைக்கப்பட்டன. ஆண்டின் முற்பகுதியில் ஆண்டொன்றுக்கு 17.00-21.00 சதவீத வீச்சில் காணப்பட்ட ஓராண்டு முதிர்ச்சியினைக் கொண்ட நிலையான வைப்புக்கள் மீதான வட்டி வீதம் 1997 இன் பிற்பகுதியில் ஆண்டுக்கு 14.00-21.00 சதவீதத்திற்குக் குறைவடைந்தது. 1996 இல் ஓராண்டு நிலையான வைப்புக்கள் மீதான வட்டி வீதங்கள் ஆண்டுக்கு 18.00-21.00 சதவீத வீச்சில் காணப்பட்டன. மூன்று மாத, ஆறு மாத முதிர்ச்சிகளைக் கொண்ட நிலையான வைப்புக்களின் மீதான வட்டி வீதங்கள் இவ்வாண்டில் முறையே ஆண்டிற்கு 8.00-19.00 சதவீச்சிலும் ஆண்டிற்கு 12.00-20.00 சதவீச்சிலும் காணப்பட்டன. அதேவேளை, ஓராண்டு டிற்கும் கூடுதலான முதிர்ச்சியினைக் கொண்ட நிலையான வைப்புக்கள் மீதான வட்டி வீதங்கள் ஆண்டிற்கு 15.00-24.00 சதவீத வீச்சில் காணப்பட்டன. ஓராண்டு மற்றும் ஈராண்டு வைப்புச் சான்றிதழ்கள் மீதான வட்டி வீதங்கள் ஆய்விற்குரிய காலப்பகுதியில் ஆண்டிற்கு 13.00-22.00 சதவீத வீச்சில் காணப்பட்டன.

ஆய்விற்குரிய காலப்பகுதியில் வாடகைக் கொள்வனவு நிதியிடல் மீதான கடன் வழங்கல் வீதங்கள் 1996 இன் ஆண்டொன்றுக்கான 16.00-30.00 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் ஆண்டிற்கு 11.00-30.00 சதவீத வீச்சில் காணப்பட்ட வேளையில் பெரும்பாலான கம்பனிகளினால் விதிக்கப்பட்ட வீதம் ஆண்டிற்கு 25.00 சதவீதமாக அல்லது அதற்கும் கூடுதலாக அமைந்து அத்தகைய கடன் வழங்கலுடன் பிணைந்துள்ள இடர்ப்பாட்டினைப் பிரதிபலித்தது. குத்தகை மீதான வட்டி வீதங்கள் ஆண்டிற்கு 13.00-30.00 சதவீத வீச்சில் காணப்பட்ட போதும் பெரும்பாலான கம்பனிகளினால் விதிக்கப்பட்ட வீதம் ஆண்டிற்கு 20.00 சதவீதத்திற்கும் குறைவானதாகவே இருந்தது. வாடகைக் கொள்வனவு மற்றும் குத்தகை நடவடிக்கைகள் மீது வழங்கப்பட்ட கடன்கள், மொத்தக் கடன்கள் மற்றும் முற்பணங்களின் சதவீதமானது 1996 இறுதியில் காணப்பட்ட முறையே 20.00 சதவீத 53.6 சதவீதங்களுடன் ஒப்பிடுகையில் 1997 இறுதியில் அவை முறையே 18 சதவீதமாகவும் 53 சதவீதமாகவும் காணப்பட்டன. வர்த்தக வங்கிகளின் பிணை வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் மேலதிகப் பற்றுக்களின் கடன் வழங்கல் வீதம் ஆண்டிற்கு 11.00-29.00 சதவீத வீச்சில் காணப்பட்ட வேளையில் பிணை வழங்கப்படாத மற்றும் மேலதிகப்

பற்றுக்களின் மீதான கடன் வழங்கல் வீதம் ஆய்விற்சூரிய காலப்பகுதியின் ஆண்டிற்கு 10.00-36.00 சதவீத வீச்சில் காணப்பட்டன.

10.10 சிறப்பியல்பு வாய்ந்த நிதியியல் நிறுவனங்கள்

வணிக வங்கித் தொழில்

1997 இல் தொழிற்பாட்டிலிருந்த வணிக வங்கிகளின் மொத்த எண்ணிக்கை 10 இற்கு அதிகரித்தது. இஸ்லாமிய வங்கித்தொழில் கோட்பாடுகளுக்கமையத் தொழிற்படும் ஓர் வணிக வங்கி உட்பட இரண்டு புதிய வங்கிகள் திறக்கப்பட்ட வேளையில், முன்டி நிறுவப்பட்ட இன்னுமோர் வணிக வங்கி இவ்வாண்டில் தொழிற்பாடுகளைத் தொடங்கியது. வணிக வங்கிகள் நிதிய கட்டண அடிப்படையிலான மற்றும் அடிப்படையிலான தொழிற்பாடுகளில் ஈடுபட்டிருந்தன. தற்போது பாரிய மீளமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வணிக வங்கி ஒன்றின் பாரிய இழப்புக்களின் முதன்மைக் காரணத்தினால் முழுமையாகப் பார்க்குமிடத்து 1997 இல் வணிக வங்கித் தொழில் துறையின் செயலாற்றம் பின்னடைவினைக் கொண்டிருந்தது. வணிக வங்கிகளின் மொத்த வருமானம் முன்னைய ஆண்டைவிட 1997 இல் 11 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தது. இவ்வருமானத்தின் பெரும் பங்கு நிதியத்தை அடிப்படையாகக் கொண்ட குத்தகை (25 சதவீதம்), கழிவிடுகின்ற வர்த்தக உண்டியல்கள் (18 சதவீதம்), நிதிசார்ந்த மற்றும் சந்தைப்படுத்தும் பணிகள் (10 சதவீதம்) போன்றவற்றிலிருந்து பெறப்பட்டன. இரு புதிய வங்கிகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து வணிக வங்கிகளின் மொத்தச் சொத்துக்கள் 1996 இன் ரூபா 13,002 மில்லியனிலிருந்து 1997 இல் ரூபா 18,647 மில்லியனுக்கு அதிகரித்தன.

குத்தகைக் கூட்டு நிலையங்கள்

முன்று சிறப்பியல்பு வாய்ந்த, குத்தகைக் கூட்டு நிலையங்கள் உட்படவும், இரு அரச வங்கிகளின் துணைக் கூட்டுநிலையங்களான இரண்டு குத்தகை நிலையங்களுமாக ஐந்து குத்தகைக் கூட்டுநிலையங்கள் 1997 இல் குத்தகை நடவடிக்கைகளில் முதன்மையாக ஈடுபட்டிருந்தன. குத்தகைக் கூட்டுநிலையங்களின் தொழிற்பாடுகள், வர்த்தக வங்கிகள், நிதிக் கூட்டுநிலையங்கள், அபிவிருத்தி வங்கிகள் என்பவற்றிலிருந்தான போட்டியால் பாதிப்படைந்தன. குத்தகைக் கூட்டு

அட்டவணை 10.13

வணிக வங்கிகளின் நடவடிக்கைகளின் முன்னேற்றம் 1996-1997

	ரூ. மில்லியன்	
	1996	1997(அ)
1 குத்தகையின் மீது பெறப்பட்ட வருவாய்	560	472
2 வர்த்தக உண்டியல்களின் கழிவினீந்து வட்டி	375	335
3 நிதி மற்றும் சந்தைப்படுத்தல் ஆலோசனை	40	181
4 காப்புப் பொறுப்புத் தரகுகள்	12	1
5 காப்புறுதித் தரகுகள்	2	2
6 விளிம்பு வர்த்தகத்தின் மீதானவட்டி	71	25
7 பங்குகளின் முதலீட்டின் மீதான இலாபம்	144	96
8 திறைசேரி உண்டியல்களின் மீதானவட்டி	126	123
9 ஏனைய வருமானம்	786	656
10 மொத்த வருமானம்	2,115	1,891
11 மொத்தச் சொத்துக்கள்	13,008	18,647
வணிக வங்கி அறிக்கைகளின் எண்ணிக்கை	6	10

(அ) தற்காலமானவை மூலம் : இலங்கை மத்திய வங்கி

நிலையங்களின் மொத்தச் சொத்துக்கள் 1996 இன் ரூபா 6,084 மில்லியனிலிருந்து ரூபா 7,028 மில்லியனிற்கு அதிகரித்தன. இக்கூட்டு நிலையங்களால் வழங்கப்பட்ட மொத்த புதிய குத்தகை நிதி 63 சதவீதத்தால் அதிகரித்து ரூபா 3,217 மில்லியனை அடைந்தன. குத்தகை நிதியின் பெருமளவு வர்த்தக வாகனங்களுக்கும் (மொத்த நிதியின் 38 சதவீதத்திற்கும்), பிரயாணிகள் வாகனங்கள் (32 சதவீதம்), பொறியும் கருவியும் (12 சதவீதம்) ஆக விளங்கின.

துறைகள் நியதிகளில், வர்த்தக மற்றும் போக்குவரத்துத் துறைகள் ஒவ்வொன்றும் மொத்த குத்தகை நிதியிடலில் 30 சதவீதத்திற்கு வகைகூறுகையில், கைத்தொழிற்புறையும், பணிகள் துறையும் முறையே 17 சதவீதத்தையும் 15 சதவீதத்தையும் பெற்றன. கட்டடவாக்கத் துறைக்கான நிதியிடல் 31 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தது.

தொழில் முயற்சி மூலதனக் கூட்டு நிலையங்கள்

நாட்டில் தொழிற்பாட்டிலிருந்த தொழில் முயற்சி மூலதனக் கூட்டு நிலையங்களின் மொத்த எண்ணிக்கை 1997 இல் நிறுவப்பட்ட ஓர் புதிய கூட்டு நிலையத்துடன் 7 இற்கு அதிகரித்தது. இவற்றின் மொத்தச் சொத்துக்கள், 1997 இன் இறுதியில் ரூபா 2,348 மில்லியனிற்கு 2 சதவீதத்தால் வளர்ச்சியடைந்தன. இவற்றின் மொத்த முதலீடுகள் 1996 இன் ரூபா 1,252 மில்லியனிலிருந்து 1997 இல் ரூபா 1,588 மில்லியனிற்கு அதிகரித்தன. முன்னைய ஆண்டைப் போலவே இவற்றின் முதலீட்டுப் பட்டியல் முக்கியமாக தொழிற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான புதிய கூட்டுநிலையங்களிலான பங்கிலேயே தொடர்ந்தது. மொத்த முதலீடுகளில், 58 சதவீதம் தொழிற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான பங்கில்

காணப்பட்டது. நடைமுறையில் இருக்கும் செயற்றிட்டங்களின் விரிவாக்கம், முன்னைய ஆண்டின் 27 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், 1997 இல் தொழில் முயற்சி மூலதனக் கூட்டுநிலையங்களின் மொத்த முதலீடுகளின் 21 சதவீதத்தை எடுத்துக் கொண்டன. இவை நிதியங்களை முக்கியமாக வேளாண்மை, தயாரிப்பு, பணிகள் துறைகளிலான தொழில் முயற்சிகளில் முதலிட்டன. மொத்தத்தில் 55 சதவீதத்திற்கு வகைகளும் தயாரிப்புத் துறையிலான முதலீடுகள் ரூபா 799 மில்லியனிற்கு 17 சதவீதத்தால் அதிகரித்தன. பணிகள் துறையிலான முதலீடு 12 சதவீதத்தால் அதிகரித்து வழங்கப்பட்ட மொத்த நிதியின் 31 சதவீதத்தை ஏற்றுக்கொண்டன. வேளாண்மைத் துறையிலான செயற்றிட்டங்களுக்கான பங்கு நிதியிடல் ரூபா 163 மில்லியனிலிருந்து ரூபா 208 மில்லியனிற்கு அதிகரித்து வழங்கப்பட்ட மொத்த நிதியத்தின் 14 சதவீதத்திற்கு வகைகூறியது.

காப்புறுதிக் கூட்டு நிலையங்கள்

நாட்டில் ஆறு காப்புறுதிக் கூட்டுநிலையங்கள் தொழிற்பாட்டிலிருந்தன. இவ் ஆறில், ஐந்து கூட்டு நிலையங்கள் ஆயுள் மற்றும் பொதுக் காப்புறுதி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கையில், ஒரு கூட்டு நிலையம் ஆயுள் காப்புறுதி நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டது. பொதுக் காப்புறுதி நடவடிக்கைகளைப் போலவே ஆயுள் காப்புறுதி நடவடிக்கைகளும் இவ்வாண்டில் அதிகரிப்பைக் காட்டின. தற்போது, காப்புறுதித் துறையிலான ஒழுங்கமைப்புகள் மற்றும் தொழிற்பாடுகளை முன்னேற்றும் பொருட்டு சட்டவாக்கம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாண்டில் இவ் ஆறு கூட்டு நிலையங்களாலும் சேர்க்கப்பட்ட மொத்த ஆயுள் காப்புறுதிக் கட்டணம் ரூபா 2,209 மில்லியனிற்கு அதிகரித்ததுடன், முன்னைய ஆண்டைவிட 18 சதவீத அதிகரிப்பையும் கொண்டிருந்தது. இது 1996 இன் 22 சதவீத அதிகரிப்பின் ஒப்பிடத்தக்கது. இக்காப்புறுதிக் கூட்டு நிலையங்களின் ஆயுள் காப்புறுதிகளின் மொத்தப் பெறுமதி ரூபா 10,892 மில்லியனிலிருந்து 1997 இல் ரூபா 13,400 மில்லியனிற்கு அதிகரித்தது. இவ்வாண்டில், ஆயுள் காப்புறுதியின் கீழான மொத்த நன்மையளிக்கும் கொடுப்பனவுகள் 25 சதவீதத்தால் அதிகரித்தன. நடைமுறையிலுள்ள ஆயுள் காப்புறுதிப் பத்திரங்களின் மொத்த எண்ணிக்கை 1977 இல் 17 சதவீதத்தால் அதிகரித்தது.

தீ அபாயம், விபத்து, கப்பற் சரக்கு, வாகனம் என்பவற்றின் காப்புறுதிகளை உள்ளடக்கிய பொதுக்

காப்புறுதியும், மீளாய்விற்குரிய ஆண்டில் அதிகரிப்பைக் காட்டியது. பொதுக் காப்புறுதிக் காணதேறிய காப்புறுதிக் கட்டணம் ரூபா 3,398 மில்லியனிலிருந்து ரூபா 3,782 மில்லியனிற்கு அதிகரித்தது. பொதுக் காப்புறுதி வகையில் மிகப்பெரும் குறையாக உள்ள உந்து காப்புறுதித்துறையில் தேறிய காப்புறுதிக் கட்டணம் 10 சதவீதத்தால் அல்லது ரூபா 1,726 மில்லியனிற்கு அதிகரித்தது. இதேவேளை, தீ விபத்துக் காப்புறுதி மற்றும் பொது விபத்துக் காப்புறுதியில் தேறிய காப்புறுதிக் கட்டணம் முறையே 15 சதவீதத்தாலும், 22 சதவீதத்தாலும் அதிகரித்தன. கப்பற் சரக்குக் காப்புறுதியில் தேறிய காப்புறுதிக் கட்டணம் 17 சதவீதத்தால் ரூபா 329 மில்லியனிற்கு வீழ்ச்சியடைந்தது.

10.11 பணச் சந்தை

பொதுவான போக்குகள்

இலங்கையின் பொருளாதாரம், 1996 இன் நடுப்பகுதியிலான பின்னடைவுக்குப் பின் 1997 இல் பலமாக மீட்சி பெற்றது. இம்மீட்சியுடன் நியதி ஒதுக்குத் தேவைப்பாடுகளில் ஏற்பட்ட குறைப்பின் விளைவாக சந்தைக்குள் நிதிகள் டுகுந்தமை, தனியார் மயமாக்கல் பெறுகைகளிலிருந்து அரசிற்குக் கிடைத்த வெளிநாட்டு நிதியங்களின் பாரிய உட்பாய்ச்சல், அரசின் மாறுபடும் கடன்பத்திரங்களின் வழங்கல் மற்றும் குவைத் வேலையாட்களுக்கான இழப்பீடு என்பனவற்றின் காரணமாக திரவ நிலைகள் மேம்பட்டதுடன் பணச் சந்தை வீதங்கள் தாழ்ந்த வீச்சுக்களில் நிலைபெற விடப்பட்ட வேளையில் பணச்சந்தை நடவடிக்கைகள் வளர்ச்சிகண்டன. இப்போக்குகள், பெரும்பாலான முதலாந்த தர திறைசேரி ஏலங்களில் மேலதிகமாக உதவப்பட்ட திறைசேரி உண்டியல் சந்தையில் மிகத் தெளிவாகக் காணப்பட்டன. மேற்குறிப்பிட்ட காரணிகள் அதிகரித்த திரவத் தன்மையானது தனியார் துறை மற்றும் அரசு இரண்டிலுமிருந்து கொடுகடனுக்கு ஏற்பட்ட கேள்வியுடன் இணைந்தமை, பணவீக்க எதிர்பார்ப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பனவும் சந்தையில் வட்டி வீதங்களில் வீழ்ச்சியை ஏற்படுத்தின. 12 மாத திறைசேரி உண்டியல்கள் மீதான விளைவு 1996 இன் இறுதியிலான 17.38 சதவீதத்திலிருந்து 1997 இன் இறுதியில் 10.21 இற்கு வீழ்ச்சியடைந்தது. இவ்வாண்டின் நடுப்பகுதியில் நிலவிய மிகையான திரவத்தன்மையை ஈர்க்கும் பொருட்டு மத்திய வங்கி அதன் சொந்தப் பிணைகளை வழங்கியதன் மூலம் குறுகிய கால வட்டி வீதங்களை சமநிலைப்படுத்தியது. உள்நாட்டு

வெளிநாட்டு செலாவணிச் சந்தையில் ஐக்கிய அமெரிக்க டொலருக்கான மத்திய வங்கியின் நடுத்தர வீதம் 1997 இல் 7.5 சதவீதத்தால் தேய்வடைந்த வேளையில், உடன் சந்தை வீதங்கள் 8.0 சதவீதத்தால் தேய்வடைந்தன. உள்நாட்டு வட்டி வீதங்களிலான கீழ் நோக்கிய போக்கைத் தொடர்ந்து, முன்னோக்கிய வெளிநாட்டு செலாவணிச் சந்தையில் மிகை 1997 இறுதியில் 1996 இன் இறுதியிலான 3 மாதத்திற்கான முன்மாற்று விற்பனைகளின் ஆண்டிற்கான 11.64 சதவீதத்திலிருந்து 6.35 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 1997 இல் வெளிநாட்டு செலாவணிச் சந்தை சில கிழக்காசிய நாடுகளில் நிலவிய நிதியியல் நெருக்கடியின் விளைவால் ஆண்டின் பின்னைய பகுதியை நோக்கி சில ஊக நடத்தைகள் காணப்பட்ட போதிலும் சுறுசுறுப்பாகவும் உறுதியாகவும் காணப்பட்டது.

வங்கிகளுக்கிடையேயான அழைப்புப் பணச் சந்தை

பணச்சந்தையிலான திரவத்தன்மை அபிவிருத்திகளைத் தொடர்ந்து, வங்கிகளுக்கிடையேயான அழைப்புப் பணச் சந்தையிலான நடவடிக்கைகள் பெருமளவில் விரிவடைந்திருக்கையில், அழைப்புச் சந்தை வீதங்கள் பொதுவாக ஓர் குறைந்த வீச்சினுள் உறுதியாக இருந்தன. இது பெரும்பாலும் 1997 இல் இருதடவை நியதி ஒதுக்குத் தேவைகளில் ஏற்படுத்தப்பட்ட குறைப்பிலிருந்து விளைவிக்கப்

பட்ட முன்னேற்றமடைந்த திரவத்தன்மையாலும் தனியார் மயப்படுத்தப்பட்டதால் வந்த பெருமளவு; வெளிநாட்டு உட்பாய்ச்சல்களாலும், அபிவிருத்தி நிதியியல் நிறுவனங்களினால் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்களினாலும் ஏற்பட்டதாகும். அரசு உள்நாட்டுக் கடன்பாட்டுத் தாக்கத்தைக் குறைத்த ஓர் முன்னேற்றமடைந்த வரவு; செலவு; திட்டச் செயலாற்றமும் வர்த்தக வங்கித் திரவத்தன்மைக்குப் பங்களிப்புச் செய்தன. 1996 திசம்பர் இறுதியில் ஆண்டிற்கு 17.50 - 28.00 வீச்சிலிருந்து அழைப்புச் சந்தை வீதங்கள் 1997 மாச்சு இறுதியில் 8.00-10.25 சதவீதம் கொண்ட குறைந்த வீச்சிற்கு வீழ்ச்சியடைந்தன. இவை மேலும், யூன் இறுதியில் 9.50-10.00 சதவீத வீச்சிற்கும், செத்தெம்பர் இறுதியில் 8.87-9.00 சதவீதத்திற்கும் ஒதுக்கப்பட்டன. வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் நிலவிய நிச்சயமற்ற தன்மையின் விளைவால், திசம்பரில் அடிக்கடி மாறுபடும் மற்றும் சதவீதங்களின் மட்டம் ஆகிய இரண்டிலும் சிறு அதிகரிப்பு; காணப்பட்டது. அழைப்புச் சந்தை வீதங்கள் 18.00-20.00 சதவீத வீச்சு இருந்த முன்று நாட்களைத் தவிர்த்த 1997 திசம்பரில் 9.00-16.00 சதவீத வீச்சினுள் தளம்பலுற்றன. அழைப்புச் சந்தையில் முதலீட்டாளரின் சுறுசுறுப்பான பங்களிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுப் டிராவு; 1996இன் ரூபா 944,814 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 1997 இல் ரூபா 1,015,457 மில்லியனிற்கு 7.5 சதவீதம் கொண்ட அதிகரிப்பைக் காட்டியது.

அட்டவணை 10.14

பணச்சந்தைத் தொழிற்பாடுகள் 1995-1997

ரூ. மில்லியன்

காலம்	அழைப்புப்பணச்சந்தை		முதன்மை திறைசேரி உண்டியல் சந்தை						இரண்டாந்தர திறைசேரி உண்டியல் சந்தை	
	மொத்தக்கடன் வழுங்கல் கடன்பாடு	காலமுடிவில் வெளிநீள் ரவை	மொத்த வெளிநீள் ரவை	வழுங்கப் பட்ட தொகை	ஏற்றுக்கொள்ளப்பட்ட தொகை (கொள்வனவுகள்)			மொத்த விற்பனைகள்	மொத்த கொள்வனவுகள்	
					மத்திய வங்கி	வர்த்தக வங்கிகள்	ஏனையவை	மொத்தம்		
1995										
1 ஆம் காலாண்டு	121,858	3,308	98,546	57,166	1,028	36,946	19,192	57,166	5,867	2,977
2 ஆம் காலாண்டு	145,655	2,301	100,396	56,577	4,770	35,085	16,723	56,577	3,534	6,542
3 ஆம் காலாண்டு	166,686	2,942	107,671	55,445	5,882	33,507	16,057	55,445	2,696	12,358
4 ஆம் காலாண்டு	219,416	8,078	113,771	54,823	8,237	31,425	15,161	54,823	4,947	13,451
1996										
1 ஆம் காலாண்டு	217,697	2,390	120,021	52,025	3,560	27,170	21,295	52,025	9,384	795
2 ஆம் காலாண்டு	191,406	4,792	122,821	50,009	8,586	27,285	14,138	50,009	1,710	3,871
3 ஆம் காலாண்டு	233,790	3,977	124,521	58,819	9,502	33,021	16,296	58,819	1,975	5,854
4 ஆம் காலாண்டு	301,921	6,862	124,996	66,027	2,753	42,362	20,912	66,027	3,043	6,301
1997										
1 ஆம் காலாண்டு	303,208	4,811	124,996	56,629	9,304	30,179	17,146	56,629	7,222	4,027
2 ஆம் காலாண்டு	275,508	5,830	124,996	38,609	7,863	22,452	8,294	38,609	4,373	4,433
3 ஆம் காலாண்டு	224,566	1,853	114,996	46,676	3,886	25,776	17,014	46,676	5,936	1,563
4 ஆம் காலாண்டு	212,175	3,599	114,996	68,973	4,245	44,906	19,822	68,973	1,289	7,197

மூலம் : இலங்கை மத்திய வங்கி

திறைசேரி உண்டியல்களின் சந்தை

முதலாந்தர திறைசேரி உண்டியல் சந்தை

இவ்வாண்டில் திறைசேரி உண்டியல் வீதங்களில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சி, அரசால் ரூபா 10,000 மில்லியன் பெறுமதியான உண்டியல்கள் தீர்ப்பளவு செய்யப்பட்டு ரத்துச் செய்யப்பட்டமை என்பன 1997 இல் திறைசேரி உண்டியலுக்கான முதலாந்தர சந்தையில் காணப்பட்ட முக்கிய அபிவிருத்திகளாகும். சந்தையிலான முன்னேற்ற மடைந்த திரவத் தன்மை நிலைமை குறைந்த விளைவு; வீதங்களுக்கு இட்டுச் சென்றிருக்கையில் மத்திய வங்கியின் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் வட்டி வீதங்களை உறுதியாக வைத்திருக்க உதவின. இம்முறையில் உள்ள அதிகரித்த திரவத் தன்மை, 1997 இலான திறைசேரி உண்டியல் ஏலங்களில் அநேகமானவை பெருமளவு கொண்ட மேலதிக உதவுகளில் பிரதிபலிக்கப்பட்டது. 1997 இல் முதலாந்தர சந்தையில் வழங்கப்பட்ட திறைசேரி உண்டியல்களின் மொத்தப் பெறுமதி, 1996 இன் ரூபா 219,254 மில்லியனிற்கெதிராக ரூபா 194,866 மில்லியனாக விளங்கியது. ஏலங்களில் மத்திய வங்கி கொள்வனவு செய்த உண்டியல்கள் ரூபா 9,276 மில்லியனாக விளங்குகையில் மத்திய வங்கிக்காக ஒதுக்கப்பட்ட உண்டியல்கள் அநேகமாக அதன் பட்டியலிடப்பட்ட முதலீட்டிலான முதிர்ச்சி பெற்ற உண்டியல்களான ரூபா 16,021 மில்லியனைக் கொண்டுள்ளது. அரசு, ஸ்ரீ லங்கா ரெலிகொம் விற்பனையின் ஒரு பகுதியிலும் ஒகத்து 6 இல் ரூபா 10,000 மில்லியன் கொண்ட திறைசேரி உண்டியல்களைத் தீர்ப்பளவு செய்து ரத்துச் செய்தது. அரசின் வட்டிச் செலவை இது குறைத்தது மட்டுமன்றி, தனியார் துறைக்கான நிதியில் மூலவளங்களின் கிடைத்தத் தன்மையையும் அதிகரித்தது. திறைசேரி உண்டியல்களின் தீர்ப்பளவு செய்து ரத்துச் செய்யப்பட்டமை மத்திய வங்கியால் வைத்திருக்கப்பட்ட உண்டியல்களின் செலுத்துதலால் பாதிக்கப்பட்டது. இது உயர்வலு நாணயத்தின் விரிவாக்கத்தை மட்டுப்படுத்தி பொருளாதாரத்தில் பணவீக்கத்தைக் குறைத்தது மட்டுமன்றி பணச் சந்தையின் உறுதியற்ற தன்மையையும் தவிர்த்துக் கொண்டது. இதன்படி, வெளிநின்ற மொத்த திறைசேரி உண்டியல்கள் 1996 இன் இறுதியான ரூபா 124,996 மில்லியனிலிருந்து 1997 இன் இறுதியில் ரூபா 114,996 மில்லியனிற்கு வீழ்ச்சியடைந்தது. மத்திய வங்கி வைத்திருக்கும் திறைசேரி உண்டியலின் சொத்துப் பட்டியலில் ஏற்பட்ட குறைப்பு, அதன் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளுக்கான திறைசேரி

உண்டியல்களின் பயன்படுத்தும் அதன் இயல் தன்மையைப் பாதித்து, திறந்த சந்தைத் தொழிற்பாடுகளுக்காக அதன் சொந்தப் பிணைகளை வழங்குவதற்கு வங்கியைக் கட்டாயப்படுத்தியது. மத்திய வங்கியிடமிருந்த திறைசேரி உண்டியல்கள் 1996 இன் இறுதியிலான ரூபா 17,114 மில்லியனிற்கெதிராக ரூபா 6,691 மில்லியனாக விளங்கியது. முதலாந்தரச் சந்தையில் வர்த்தக வங்கிகளால் கொள்வனவு செய்யப்பட்ட திறைசேரி உண்டியல்கள் 1996 இன் ரூபா 129,838 மில்லியனிற்கெதிராக 1997 இல் ரூபா 123,313 மில்லியனாக விளங்கியது. 1996 திசம்பரில் 3 மாத உண்டியல்களுக்கு ஆண்டிற்கு 17.45-18.17 சதவீத வீச்சில் இருந்த முதலாந்தர சந்தை திறைசேரி உண்டியல் விளைவுகள் 1997 திசம்பரில் 9.96-9.98 சதவீத வீச்சுக்குப் பெருமளவில் வீழ்ச்சியடைந்திருக்கையில், 12 மாத உண்டியல்கள் மீதான விளைவுகள் 17.38-17.93 சதவீத வீச்சிலிருந்து 10.17-10.21 சதவீத வீச்சுக்கு வீழ்ச்சியடைந்தது.

மத்திய வங்கியின் இரண்டாந்தரத் திறைசேரி உண்டியல் சந்தை

மத்திய வங்கியின் இரண்டாந்தரச் சந்தையிலிருந்தான திறைசேரி உண்டியல்களின் விற்பனைகள் (கழிவீடு செய்தல்) 1996 இன் ரூபா 16,111 மில்லியனிலிருந்து 1997 இல் ரூபா 18,821 மில்லியனிற்கு அதிகரித்திருக்கையில் திறைசேரி உண்டியல்களின் கொள்வனவுகள் 1996 இன் 16,822 மில்லியனிலிருந்து 1997 இல் ரூபா 17,220 மில்லியனிற்கு அதிகரித்தன. வீழ்ச்சியடையும் பணச்சந்தை வீதங்களின் சூழ்நிலையில் இரண்டாந்தர திறைசேரி உண்டியல் சந்தையில் பொருத்தமான கழிவிடல் மற்றும் மீழ்கழிவிடல் வீதங்களைப் படிப்படியாகக் குறைத்தது. இதன்படி, 3 மாத உண்டியல்களுக்கான கழிவிடல் வீதங்கள் 1996 இறுதியிலான ஆண்டொன்றுக்கான முறையே 17.20 சதவீதம், 18.95 சதவீதத்திலிருந்து, 1997 இறுதியில் முறையே 9.72 சதவீதத்திற்கும் 12.97 சதவீதத்திற்கும் பெருமளவில் வீழ்ச்சியடைந்தன. ஆரம்பத்தில் 1.75 சதவீதப் புள்ளிகளாக இருந்த கழிவிடல் வீதத்திற்கும் மீள்கழிவிடல் வீதத்திற்கும் இடையேயான வேறுபாடு இவ்வாண்டில் மாறுபட்டு, இரண்டாந்தரச் சந்தைத் தொழிற்பாட்டையும், சந்தைத் திரவத் தன்மையையும் பாதித்து, 1997 திசம்பர் இறுதியில் 3.25 சதவீதப் புள்ளிகளாக விளங்கியது.

திறைசேரி உண்டியல்களுக்கான மத்திய வங்கி மீள் கொள்வனவுச் சந்தை

மத்திய வங்கியால் ஓரிரு; மீள்கொள்வனவு;

வீதத்தைத் தினசரி தயாரிக்கும் போது முதலாந்தர மற்றும் இரண்டாந்தரச் சந்தை வீதங்கள், அழைப்புச் சந்தை வீதங்கள், சந்தைத் திரவத் தன்மை, வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை அபிவிருத்திகள், பொதுவான பொருளாதார நிலைமைகள், கொள்கை ஆலோசனைகள் போன்ற காரணிகள் கவனத்திற் கொள்ளப்படுகின்றன. நாட்டில் வட்டி வீத அமைப்பிலான வீழ்ச்சியடையும் போக்கைத் தொடர்ந்து, 1997 இல் ஓரிரு மீள் கொள்வனவு வீதம் சீராக்கப்பட்டது. 1996 இறுதியில் ஆண்டொன்றிற்கு 12.75 சதவீதமாக விளங்கிய ஓரிரு மீள்கொள்வனவு; வீதம் யூன் இறுதி அளவில் ஆண்டொன்றிற்கு 7.00 சதவீதத்திற்குக் குறைக்கப்பட்டது. சந்தையிலான முன்னேற்றமடைந்த திரவத் தன்மை நிலைமைகளின் விளைவால், ஓரிரு மீள்கொள்வனவு வீதம் ஒகத்து இறுதியில் 8.25 சதவீதத்திற்கு மீண்டும் குறைக்கப்பட்டு, செத்தெம்பர் இறுதியில் 9.00 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்டது. ஓரிரு மீள்கொள்வனவு; வீதம் திசெம்பர் முற்பகுதியிலான 9.00 சதவீதத்திலிருந்து 1997 இறுதியில் 11.00 சதவீதத்திற்குப் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. நவெம்பரிலும் திசெம்பரிலும் பணவீக்கம் சிறிதளவு அதிகரித்தமையால் ஓர் நேர்க்கணிய உண்மை வீதத்தைப் பெறும் வகையில் முதலீட்டாளர்களை அனுமதிப்பதற்காகக் குறுகிய கால வட்டி வீதங்களைச் சீராக்கம் செய்யும் பொருட்டும், ஐக்கிய அமெரிக்க டொலர்களின் ஊக அடிப்படையிலான கொள்வனவுக்காகக் குறைந்த செலவுடைய ரூபா நிதியங்களைப் பெறுவதை உள்நாட்டு ஊக்ககாரர்களை ஊக்கமழக்கச் செய்யும் பொருட்டும், ஓரிரு மீள்கொள்வனவு; வீதம் மேல்நோக்கிச் சீராக்கப்பட்டது.

சந்தையில் உள்ள அதிகரித்த திரவத் தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் ஓரிரு மீள்கொள்வனவு; வீதச் சந்தையில் பெருமளவிலான கொடுக்கல் வாங்கல் செய்யப்பட்டன. இதன் விளைவாக மீள் கொள்வனவு; விற்பனை 1996 இன் ரூபா 403,595 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 1997 ரூபா 446,423 மில்லியனாக அமைந்தது. சந்தையிலான கூடிய திரவத் தன்மை நிலைமைகளின் போக்கில், மத்திய வங்கியின் நேர்மாறான மீள்கொள்வனவு; திட்டம் 1997 இலும் தொடர்ந்து சுறுசுறுப்பற்றுக் காணப்பட்டது.

உள்நாட்டில் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை

மத்திய வங்கி இலங்கை ரூபாவிற்கு எதிராக ஐ அ டொலர்களை வர்த்தகம் செய்வதன் மூலம் உள்நாட்டில் வெளிநாட்டு செலாவணிச் சந்தையில் தொடர்ந்து தொழிற்பட்டது. மத்திய வங்கி, வர்த்தக

வங்கிகளுடனான கொடுக்கல் வாங்கல்களுக்கான ஐ அ டொலருக்கான உடன் வாங்கும் மற்றும் விற்கும் வீதங்களை நாளாந்தம் அறிவித்து வந்தது. உடன் வாங்கும் மற்றும் விற்கும் வீதங்களுக்கிடையேயான வேறுபாடு 1995 இல் நிர்ணயிக்கப்பட்ட 2 சதவீதத்திலேயே 1997 இலும் தொடர்ந்து மாறாதிருந்தது. 1997 இன் இறுதியில் ஐ அ டொலருக்கான மத்திய வங்கியின் இடையீட்டு வீதம், 1996 இன் இறுதியிலான ரூபா 50.7050 இற்கெதிராக ரூபா 61.2850 ஆக விளங்கி, 7.5 சதவீத பெறுமானத் தேய்வைக் காட்டியது. வர்த்தக வங்கிகளிலிருந்து மத்திய வங்கியின் வெளிநாட்டுச் செலாவணிக் கொள்வனவுகள் 1996 இன் ஐ அ டொலர்கள் 96.2 மில்லியனிலிருந்து 1997 இல் ஐ அ டொலர்கள் 136.6 மில்லியனிற்கு அதிகரித்திருக்கையில் வர்த்தக வங்கிகளுக்கான விற்பனைகள் ஐ அ டொலர் 198 மில்லியனிலிருந்து ஐ அ டொலர்கள் 154.6 மில்லியனிற்கு வீழ்ச்சியடைந்தன. முழு ஆண்டையும் நோக்குகையில், மத்திய வங்கி வர்த்தக வங்கிகளிலிருந்தான தேறிய விற்பனைகளாக 1996 இன் ஐ அ டொலர்கள் 101.8 மில்லியனுடன் ஒப்பிடுகையில், 1997 இல் ஐ அ டொலர்கள் 18 மில்லியன் கொண்ட தேறிய விற்பனைகளைக் கொண்டிருந்தது.

வர்த்தக வங்கிகள், அவற்றின் உள்நாட்டுப் பிரிவுகளிலிருந்தோ அல்லது அவற்றின் வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் பிரிவுகளிலிருந்தோ முதலீட்டுச் சபையல்லா ஏற்றுமதியாளர்களுக்கு வெளிநாட்டு நாணயக் கடன்களை வழங்குவதற்கு 1997 சனவரியிலிருந்து அனுதிக்கப்பட்டன. இது அவர்களின் பன்னாட்டு போட்டித் தன்மையை ஊக்குவிப்பதற்காக இவ் ஏற்றுமதியாளர்களுக்கு சார்டர் ரீதியில் குறைந்த செலவுடைய நிதியங்களை வழங்கியது. இத்திட்டத்தின் கீழ் திசெம்பர் இறுதி வரை ஐ அ டொலர் 254 மில்லியன் கொண்ட தொகை வழங்கப்பட்டுள்ளது. திசெம்பர் இறுதியில், கடன்களின் வெளிநின்ற மட்டம் ஐ அ டொலர்கள் 70.7 மில்லியனாக விளங்கியது.

கிழக்கு ஆசியாவிலான நிதியியல் நெருக்கடி, இந்நாடுகளின் செலாவணி வீதங்களின் பெருமளவு பெறுமானத் தேய்வு; இலங்கைச் சந்தையில் ஓரளவு தாக்கத்தைக் கொண்டிருந்தன. இவ்வாண்டின் இறுதியை நோக்கி, உள்நாட்டில் வெளிநாட்டுச் சந்தையில் ஓர் பெரும் பெறுமானத் தேய்வுடனான ஊகத்துடன் ஓரளவு அடிக்கடி மாறும் தன்மை காணப்பட்டது. இது ஐ அ டொலருக்கான வங்கிகளுக்கிடையேயான உடன் வீதம் மத்திய வங்கியின் இடையீட்டு வீதத்தைவிடக் கூடிய

அளவிற்கு பெறுமானத்தில் தேய்வடையவும் திசெம்பரில் மத்திய வங்கியிலிருந்தான வர்த்தக வங்கிகளால் வெளிநாட்டுச் செலாவணிக் கொள்வனவுக்கும் இட்டுச் சென்றது.

கிழக்கு ஆசிய நிதியியல் நெருக்கடிகளால் விளைவிக்கப்பட்ட நிச்சயமற்ற நிலைமையின் ஓரளவு காரணமாக வங்கிகளுக்கிடையேயான வெளிநாட்டுச் செலாவணித் தொழிற்பாடும் அதிகரித்தது. வங்கிகளுக்கிடையேயான டுரளவு, 1996 இன் ஐ அ டொலர்கள் 2,367 மில்லியனுடன் ஒப்பிடுகையில், 1997 இல் ஐ அ டொலர்கள் 3,881 மில்லியனாக விளங்கியது. சந்தையிலான நிச்சயமற்ற தன்மை, 1996 இன் ஐ அ டொலர்கள் 1,473 மில்லியனிலிருந்து 1997 இல் ஐ அ டொலர்கள் 3,082 மில்லியனிற்கு அதிகரித்த முன்மாற்றுக் கொடுக்கல் வாங்கல்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பில் பிரதி பலிக்கப்பட்டது. நிச்சயமற்ற தன்மை நவெம்பரிலும் திசெம்பரிலும் மிகவும் குறிப்பிடத்தக்களவில் காணப்பட்டது. முன்மாற்று விற்பனைகள், 1997 இன் முதல் பத்து மாதங்களுக்கான சராசரியான ஐ அ டொலர்கள் 238 மில்லியனுடன் ஒப்பிடுகையில், இவ்விரு மாதங்களுக்கான சராசரி மாதமொன்றுக்கு ஐ அ டொலர் 352 மில்லியனாக விளங்கியது. ஐ அ டொலருக்கான வங்கிகளுக்கிடையேயான உடன்வீதம் 1996 இன் இறுதியிலான ரூபா 56.6995 இலிருந்து 1997 இறுதியில் ரூபா 61.6518 இற்கு 8.0 சதவீதத்தால் பெறுமானத்தில் தேய்வடைந்தது.

மத்திய வங்கிப் பிணைகள்

ஓர் அபிவிருத்தி நிதி நிறுவனத்தால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனால் பெறப்பட்ட பெறுகை, ஓகத்தில் வர்த்தக வங்கிகளுக்கான அரசின் வெளிநின்ற பொறுப்புக்களில் சில செலுத்தப்பட்டமை என்பவற்றின் விளைவால் ஏற்பட்ட மேலதிகத் திரவத் தன்மை காரணமாக இம்மேலதிகத் திரவத் தன்மையை விளைவற்றதாக்கு வதற்காக மத்திய வங்கிப் பிணைகளின் வழங்கல் 1997 செத்தெம்பர் 1 ஆம் திகதி ஆரம்பமானது. 7 நாட்கள் மற்றும் 28 நாட்கள் முதிர்ச்சிகளைக் கொண்ட குறுங்கால மத்திய வங்கிப் பிணைகள், முக்கியமாக வங்கிகளுக்கிடையேயான அழைப்புச் சந்தையில் வட்டி வீதங்களை உறுதிப்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டன. இவ்வழங்கல் அளவு காரணமாக திறந்ததும் முற்றுப் பெற்றது. செத்தெம்பர் 1 இலிருந்து ஒற்றோபர் 6 வரையான 7 நாள் மற்றும் 28 நாள் பிணைகள் முறையே ரூபா 7,825 மில்லியனாகவும் ரூபா 10 மில்லியனாகவும் விளங்கின. இப்பிணைகள் ஓரிளவு மீள்கொள்வனவு; வட்டி வீதத்தை அடிப்படையாகக்

கொண்ட வட்டி வீதங்களுடன் முகப்பு; விலையில் விற்கப்பட்டன. இதன்படி, 7 நாட்கள், 28 நாட்கள் வழங்கல்களுக்கான வட்டி வீதங்கள் முறையே ஆண்டொன்றிற்கு 8.35-10.91 சதவீத வீச்சு 9.21 சதவீதத்தில் காணப்பட்டன.

வர்த்தகப் பத்திரங்கள்

குறுகிய கால நிதியங்களைப் பெற்றுக் கொள்வதற்காக கூட்டு நிலையங்களால் வழங்கப்பட்ட பிணையற்ற வாக்குறுதிச் சான்றிதழ்களான வர்த்தகப் பத்திரங்கள் தனியார் துறைக்கான நிதியங்களின் ஓர் முக்கிய மூலமாக வந்ததுடன், மரடி சார்ந்த கொடுகடனுக்காக வர்த்தக வங்கிகளால் அறவிடப்படும் கடன் வழங்கும் வீதங்களின் கீழ்நோக்கிய உறுதி காரணமாக அண்மைக் காலத்தில் இது மிகவும் பிரபல்யம் பெற்று வந்தது. வர்த்தகப் பத்திரங்கள் முக்கியமாக பட்டியலிடப்பட்ட கூட்டு நிலையங்களாலும் வணிக வங்கிகள் போன்ற நிதியியல் நிறுவனங்களாலும் வழங்கப்பட்டன. இவை வழக்கமாக ஓர் வர்த்தக வங்கியிலேயோ அல்லது ஓர் வணிக வங்கியிலேயோ மீள்காப்புறுதி செய்யப்பட்டும், டறக் குறிப்பிடும், உத்தரவாத மளிக்கப்படும் வருகிறது. வாத்தகப் பத்திரங்களின் முதிர்ச்சி வழக்கமாக 3-6 மாதங்களாக இருப்பதுடன் ஓர் நறுக்கு வீதத்தை விட ஓர் கழிவு; அடிப்படையில் அநேகமாக வழங்கப் படுகிறது.

1997 இல் வர்த்தகப் பத்திரங்களின் மீள்வழங்கல்கள் உட்பட்ட மொத்த வழங்கல்கள் ரூ 10,085 மில்லியனாக விளங்கின. வணிக வங்கிகள் அவற்றின் சொந்தப் பத்திரத்தை ரூ 2,215 மில்லியனிற்கும், வாடிக்கையாளர்கள் சார்பில் ரூ. 853 மில்லியனிற்கும் வழங்கின. வர்த்தக வங்கிகள் ரூ 7,016 மில்லியன் கொண்ட வர்த்தகப் பத்திரங்களின் வழங்கலுக்கு உதவி செய்தன. இவ்வழங்கல்களின் பெரும்பகுதி 3 மாத உண்டியல் களாக விளங்குகையில் வர்த்தக வங்கியால் உதவி செய்யப்பட்ட வர்த்தகப் பத்திரங்களின் வெளிநின்ற பெறுமதி 1996 இறுதியிலான ரூ .1,181 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 1997 இறுதியில் ரூ.1,618 மில்லியனுடன் விளங்கியது. வர்த்தகப் பத்திரம் மீதான விளைவு; ஆண்டொன்றுக்கு 10.75 -24.00 சதவீத வீச்சில் காணப்பட்டது.

10.12 மூலதனச் சந்தை

1995 இலும் 1996 இலும் மந்தமான மட்டத்தில் தொடர்ந்திருந்த கொழுமடி; பங்குச் சந்தையிலான

தொழிற்பாடுகள் 1977 இல் ஓர் முன்னேற்றத்தைக் காட்டியது. பொருளாதாரத்தில் ஏற்பட்ட ஓர் மீட்சி, முன்னேற்றமடைந்த வெளிநாட்டு முதலீட்டாளரின் மனப்பாங்கு, சாதகமான கூட்டுச் செயலாற்றம், நிலையான வருமானப் பிணைகள் மீதான வட்டியில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக பங்குகளுக்கான உள்நாட்டுக் கேள்வியில் ஏற்பட்ட ஓர் அதிகரிப்பு, தனியார் மயமாக்கல் நிகழ்ச்சித் திட்டங்களின் தொடர்ச்சியான தன்மை, பிராந்தியச் சந்தை அபிவிருத்திகள், 1997 இன் முதல் அரைப் பகுதியிலான அதிகரித்த சந்தைத் தொழிற்பாடு மற்றும் அதிகரித்துவரும் பங்கு விலைகளும் பெருமளவில் பங்களிப்புச் செய்தன. 1997 யூலையில் சுட்டெண்கள், 1995 ஓகத்தில் பதிவு செய்யப்படக் கூடிய மட்டங்களை அடைந்தன. எனினும் கொழும்பி லான பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிலான நிதியியல் நெருக்கடி காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளரின் அவதானம், இவ்வாண்டின் இரண்டாம் அரைப்பகுதியில் பங்குச் சந்தை நடவடிக்கைகளில் ஓர் குறைவடையும் நிலைக்கு இட்டுச் சென்றது. ஏப்பிறலிலிருந்து யூன் வரை வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தேறிய கொள்வனவுகள் இவ்வாண்டின் பின்னைய பகுதியில் அவர்கள் தேறிய விற்பனையாளர்களாக வரு முன் கணிசமானவளவில் அதிகரித்தன. இவ்வாண்டில் இரண்டு பெருந்தோட்ட கூட்டு நிலையங்கள் மற்றும் மூன்று பெருந்தோட்டமல்லாத கூட்டு நிலையங்கள் ஆரம்ப பொது வழங்கல்கள் காணப்பட்டன. அதிகரித்த தேயிலை விலைகளுடன் பெருந்தோட்ட கூட்டு நிலையங்களில் விளைவிக்கப்பட அதிகமான இலாபங்கள் காரணமாகப் பெருந்தோட்ட கூட்டு நிலையங்களின் ஆரம்ப பொது வழங்கல் பெருமளவில் உதவப்பட்டிருக்கையில் பெருந்தோட்டங்கள் அல்லாத கூட்டு நிலையங்கள் (இரண்டு சுற்றுலாத் துறை கூட்டு நிலையங்கள், ஓர் நிதியியல் துறை கூட்டு நிலையம்) அளவிற்கும் கீழ் உதவப்பட்டன. அரசின் தனியார் மயமாக்கல் நிகழ்ச்சித் திட்டதின் கீழ் பெருந்தோட்டக் கூட்டு நிலையத்தின் 51 சதவீத பங்கு எல்லாம் அல்லது ஒன்றுமில்லை என்ற அடிப்படையில் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையூடாக விற்கப் பட்டது. இதற்கு மேலதிகமாக அரசு, தேசிய அபிவிருத்தி வங்கியில் வைத்திருக்கும் எஞ்சிய தொகுதிக் கடன்களையும் பங்குகளுக்கு மாற்றி பங்கொன்று ரூ 260 இற்குச் சமமான டொலர் வீதம் சர்வதேச ரீதியில் இப்பங்குகளை கொடை முனைவு கோரியது. இக்கொடை முனைவு முழுமையாக உதவப்பட்டுள் ளதுடன், பன்னாட்டு முதலீட்டாளர்களால் இலங்கைப் பொருளாதாரத்தில் இருக்கும் நம்பிக்கையை

மீண்டும் எடுத்துக் காட்டியது. இவ் விற்பனையூடாக அரசு ஐ. அ. டொலர்கள் 73 மில்லியன் கொண்டு தேறிய தொகையைப் பெற்றுக் கொண்டது. இதே வேளை, 1997 திசம்பர் இறுதியி லான பட்டியலிடப் பட்ட கூட்டு நிலையங்களின் எண்ணிக்கை கொழும்பு பங்குப் பரிவர்த்தனையிலான 5 டுதிய பட்டியலிடலுடன் 239 இற்கு அதிகரித்தது.

1977 இல் மூலதனச் சந்தையிலான ஓர் முக்கிய அபிவிருத்தியாக 2, 3, 4 வருடங்கள் முதிர்ச்சிக் காலத்தைக் கொண்ட திறைசேரி முறிகள் வழங்கியமை விளங்கியது. இத்திறைசேரி முறிகள் ஓர் நறுக்கு வீதத்தைக் கொண்டிருந்ததுடன் இவை ஏலத்தில் விற்கப்பட்டன. இதேவேளை, வரையறுக் கப்பட்ட வனிக் கூட்டு நிலையம் பிணையற்ற 3 வருட மீளச் செலுத்தத் தக்க தொகுதிக்கடன்களின் 1.5 மில்லியனை 1997 செத்தெம்பரில் பொது மக்களுக்கு வழங்கியதுடன், இது 15 சதவீதத்தால் கூடியளவில் உதவப்பட்டது. இவை தொகுதிக்கடன் ஒவ்வொன்றும் ரூ 100 கொண்ட முகப்பு; விலையில் விற்கப்பட்டதுடன், இது அரையாண்டிற்கு செலுத் தப்படக்கூடிய ஆண்டொன்றிற்கு 18 சதவீத வட்டியையும் கொண்டிருந்தது. இவ்வகையான தொகுதிக்கடன்களின் சிறப்பு; அம்சங்களில் ஒன்றாக கொழும்பு; பங்குப் பரிவர்த்தனையினூடாக இவற்றை இரண்டாந்தரச் சந்தையில் விற்கப்படக்கூடிய தன்மை விளங்கியது.

முதலாந் தரச் சந்தை

1997 இல் மொத்த ஆரம்ப பொது வழங்கல், 1996 இன் 8 உடன் ஒப்பிடுகையில் 5 ஆக விளங்கியது. இவற்றில் மூன்று வரையறுக்கப்பட்ட மகாவலி றிசோட்ஸ், வரையறுக்கப்பட்ட லைற் கஷ்ஸ் ஓட்டல், வரையறுக்கப்பட்ட எல்.பி. பிளான்ஸ் ஆகிய பெருந்தோட்டமல்லாத கூட்டு நிலையங் களாக விளங்குகையில், இரண்டு வரையறுக்கப்பட்ட மஸ்கெலியா பிளான்ரேசன், வரையறுக்கப்பட்ட வட்டவளை பிளான்ரேசன் ஆகிய பெருந்தோட்ட கூட்டு நிலையங்களாக விளங்கின. இவ் ஐந்து ஆரம்ப பொது வழங்கல்களின் (பங்குக் கட்டுப்பணம் உட்பட) மொத்தச் சந்தைப் பெறுமதி, 1996 இலான 8 டுதிய பொது வழங்கல்களின் சந்தைப் பெறுமதியான ரூ 2,178 மில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ 583 மில்லியனாக விளங்கியது. இதேவேளை, உரிம வழங்கல்களின் மொத்தப் பெறுமதி 1996 இன் ரூ 3,064 மில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ 1,078 மில்லியனாக விளங்கியது.

அட்டவணை 10.15

பங்குச் சந்தைக் குறிகாட்டிகள்


	1994	1995	1996	1997
1. சந்தை மூலதனவாக்கம் (ரூ. மில்லியன்)	143,210	106,869	104,197	129,428
2. புதிய வழங்கல்களின் எண்ணிக்கை (எண்ணிக்கை)	21	17	8	5
3. வழங்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை (ரூ. மில்லியன்)	190	100	64	50
4. வழங்கப்பட்ட புதிய பங்குகளின் பெறுமதி (ரூ. மில்)	4,589	2,120	2,178	456
5. வர்த்தகம் செய்யப்பட்ட பங்குகளின் பெறுமதி (ரூ. மில்)	506	315	227	515
6. வர்த்தகம் செய்யப்பட்ட பங்குகளின் பெறுமதி (ரூ. மில்)	34,522	11,249	7,403	18,315
7. விலைக்குறிகாட்டி-கொப்ப. இன் முழுவதும் (திசெம்பர் இறுதியில் உள்ளவாறு) கொப்ப. வின் உணர்விலைச் சுட்டெண் (திசெம்பர் இறுதியில் உள்ளவாறு)	986.7	663.7	603.0	702.2
	1,438.8	990.5	897.7	1,068.0

மூலம்: கொழும்பு; பங்குப் பரிவர்த்தனை

இரண்டாந்தரச் சந்தை

1995 இலும், 1996 இலும் வீழ்ச்சியடைந்த அனைத்து பங்கு விலைச் சுட்டெண்ணும், உணர் விலைச் சுட்டெண்ணும் 1997 இன் முதல் ஏழு மாதங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புகளைக் காட்டி யூலையில் உச்ச மட்டத்தை அடைந்தது. யூலையிலிருந்து நவம்பர் வரை இரண்டு சுட்டெண் களும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்திருக்கையில், திசெம்பரில் மீண்டும் ஓர் மேல்நோக்கிய அசைவு காணப்பட்டது. அனைத்து பங்கு விலைச் சுட்டெண் ணும், உணர் விலைச் சுட்டெண்ணும் 1996 திசெம்பரில் இறுதியிலிருந்து 1997 யூலை இறுதியில் முறையே 603 இலிருந்து 870 இற்கும் 898 இலிருந்து 1,411 இற்கும் 44 சதவீதத்தாலும் 57 சதவீதத்தாலும் முன்னேற்றமடைந்தது 1997 இன் இரண்டாம் அரைப் பகுதியில் பங்கு விலைகள் சில வீழ்ச்சிகளைப் பதிவு செய்த போதிலும், இவ்வாண்டு அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் மற்றும் உணர் விலைச் சுட்டெண் முறையே 16 சதவீதம், 19 சதவீதம் கொண்ட பொதுவான அதிகரிப்பைக் காட்டியது. இவை இப் பிராந்தியத் திலுள்ள ஏனைய சந்தைகளின் செயலாற்றத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் சுவர்ச்சியுடையதாக விளங்கின.

கொழும்பு; பங்குப் பரிவர்த்தனையின் சந்தை மூலதன மயமாக்கல் 1996 இன் இறுதியிலான ரூ 104,200 மில்லியனிலிருந்து 1997 யூலை இறுதியில்



ரூ 153,000 மில்லியனிற்கு அதிகரித்தது. எனினும் 1997 திசெம்பர் இறுதியில் ரூ 129,400 மில்லியனிற்கு வீழ்ச்சியடைந்தது. முழு ஆண்டிற்குமாக ரூ 25,200 மில்லியன் (24 சதவீதம்) கொண்ட ஓர் அதிகரிப்பைப் பதிவு செய்தது. இலங்கையில்

அட்டவணை 10.16

முதலீட்டு வகை அடிப்படையில் புதிய பங்கு வழங்கல்களின் எண்ணிக்கை

முதலீட்டுவகை	1994	1995	1996	1997
வங்கி, நிதி, காப்புறுதி	6	2	-	1
குளிர்பானங்கள் உணவு; டிகேயிலை	4	-	1	-
இரசாயனமும் மருந்தாக்கலும்	-	-	1	-
கட்டுமானமும் பொறியியலும்	-	-	-	-
பன்முகப்படுத்தப்பட்டவை	-	-	-	-
காலணிகளும் புடவைகளும்	1	-	-	-
உணவுகங்களும் பயணங்களும்	1	1	1	2
முதலீட்டுப் பொறுப்பாண்மை	-	-	-	-
காணியும் சொத்து	2	-	-	-
தயாரிப்பு	6	5	-	-
உந்திகள்	-	-	-	-
ஓயில்பா	-	-	-	-
பயிர்ச்செய்கை	-	9	5	2
பணிகள்	-	-	-	-
களஞ்சியங்களும் நிரம்பல்களும்	-	-	-	-
வாத்தகம்	1	-	-	-
மொத்தம்	21	17	8	5
கோரப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை (மில்.)	190	100	64	50
கோரப்பட்ட பங்குகளின் பெறுமதி (மில்.)	4,589	2,120	2,178	583

மூலம்: கொழும்பு; பங்குப் பரிவர்த்தனை

சந்தை மூலதன மயமாக்கலின் மொத்தப் பெறுமதியின் 40 சதவீதம் 10 நிறுவனங்களிலிருந்து பெறப்பட்டன. அவையாவன ஜோன் கீல்ஸ் கோல்டிங், தேசிய அபிவிருத்தி வங்கி, டி. எப். சி. சி. வங்கி, கேலீஸ், ஹற்றன் நசனல் வங்கி, சிலோன் ரூபாக்கோ, கொமேசல் வங்கி, சம்பத் வங்கி, லயன் டிறுவரி, மற்றும் டிஸ்ரிலறிஸ் ஆகிய 10 முதல் தரமான நிறுவனங்களாகும். இரு அபிவிருத்தி வங்கிகளின் சந்தை மூலதனமயமாக்கலின் பங்கு 1997 திசம்பர் இறுதியில் 20 சதவீதமாக விளங்கியது.

மொத்தப் டிரள்வு 1996 இல் ரூ 7,403 மில்லியனிலிருந்து 1997 இல் ரூ 18,315 மில்லியனிற்கு (147 சதவீதம் கொண்ட ஓர் அதிகரிப்பு) ஓர்

கணிசமான அதிகரிப்பைக் காட்டியது. சராசரி நாளாந்தப் டிரள்வானது 1996 இன் ரூ 30.6 மில்லியனிலிருந்து 1997 இல் ரூ 75.9 மில்லியனிற்கு அதிகரித்தது. வர்த்தகம் செய்யப்பட்டவற்றின் எண்ணிக்கையும் 1996 இன் 98,191 இலிருந்து 1997 இல் 206,312 இற்குக் கணிசமான அதிகரிப்பைக் காட்டியது. மொத்தப் டிரள்வின் பெருமளவிலான பங்கு (41 சதவீதம்) வங்கிகள், நிதி மற்றும் காப்புறுதித் துறையிலிருந்து பெறப்பட்டிருக்கையில் இரு அபிவிருத்தி வங்கிகளான டி. எப். சி. சி. வங்கியும் தேசிய அபிவிருத்தி வங்கியும் 48 சதவீதத்திற்குப் பங்களிப்புச் செய்ததுடன் டி. எப். சி. சி. வங்கியும், சம்பத் வங்கி, கொமேசல் வங்கி என்பன இத்துறையின் 72 சதவீதத்திற்கு வகை கூறின. அதிகூடிய டிரள்வானது ரூ 2,243 மில்லியன் ஏப்பிறலில் பதிவு செய்யப்பட்டிருக்கையில், மிகக் குறைந்த டிரள்வு (ரூ 445 மில்லியன்) பெட்டிபெறுமதியில் பதிவு செய்யப்பட்டது. எனினும், டிரள்வு ஆண்டின் பின்னைய பகுதியில் வீழ்ச்சியடைந்து, பிராந்திய மூலதனச் சந்தைகளில் அபிவிருத்தியடைந்த நிச்சயமற்ற தன்மையைப் பிரதிபலித்தது.

சந்தை விலை வருவாய் விகிதம், 1996 இலான தொடர்ச்சியான வீழ்ச்சியின் பின் 1997 இல் முன்னேற்றமடைந்தது. ஆகக்கூடிய விகிதமான 15.2 சதவீதம் 1997 யூலையில் பதிவு செய்யப்பட்டிருக்கையில் திசம்பரில் அது 12.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

முன்னேற்றமடைந்த அரசியல் உறுதிப்பாடு, பொருளாதார நடவடிக்கைகளிலான மீட்சி என்பன முக்கியமாக இவ்வாண்டின் முதல் ஏழு மாதங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொழிற்பாடுகளில் ஓர் சாதகமான விளைவைக் கொண்டிருந்தன. இக்காலப்பகுதியில் வெளிநாட்டு முதலீட்டாளர் நடவடிக்கைகளின் விளைவாக ரூ 1,658 மில்லியன் கொண்ட தேறிய கொள்வனவு விளங்கியது.

அட்டவணை 10.17

கம்பனிகளின் புதிய பங்கு வழங்கல் - 1997

கம்பனியின் பெயர்	திறந்து வைக்கப் ப்பு	வழங்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை	முகப்பு பெறுமதி ரூபா	கட்டுப் பணம் ரூபா	பங்குகளின் பெறுமதி ரூபா	பொதுமக்களின் உதவு தொகை	காப்புறுதியாளர்கள் மேற்கொள்ளப் பட்ட பங்கு களின் எண்ணிக்கை (ஆயிரம்)
						பட்ட பங்குகள் (ஆயிரம்)	(ஆயிரம்)
1 வரை. மாறலிலை நிசோட்டல்	16.11.97	15,666	10	--	250	2,750	
2 வரை. லைற்கவுன் கோட்டல்	12.06.97	22,500	10	--	225	16,508	
3 வரை. மஸ்கேலியா பெருந்தோட்டம்	19.09.97	4,000	10	5	60	-	
4 வரை. வட்டவளை பெருந்தோட்டம்	06.10.97	4,000	10	5	60	-	
5 வரை. எல்.பீ. பினான்ஸ்	10.11.97	4,050	10	10	81	3,525	

மூலம் : கொழும்பு; பங்கு பரிவர்த்தனை

அட்டவணை 10.18

1997இல் இரண்டாந்தரப் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யப்பட்ட பங்குகளின் வகைப்படியான பரம்பல்

முதலீடுகளின் வகை	கொடுக்கல் வாங்கல்களின் எண்ணிக்கை	பங்குகளின் எண்ணிக்கை (மில்லியன்)	பெறுமதி (ரூ.மில்)
வங்கி, நிதி, காப்பறுதி	53,470	138,122	7,514,497
குளிர்பானங்கள் உணவு; டிரைக்கிள்	20,966	58,245	1,654,541
கட்டவாக்கம் பொறியியல்	5,682	13,266	270,500
இரசாயனமும் மருந்தாக்கமும்	3,001	3,592	212,331
பன்முசுப்படுத்தப்பட்ட	12,788	61,965	3,092,328
காலணிகளும் புடவைகளும்	4,383	6,859	89,969
உணவுகங்களும் பயணங்களும்	12,212	50,405	713,874
முதலீட்டுப் பொறுப்பாண்மை	1,082	1,024	31,495
காணியும் சொத்து	5,197	11,081	88,959
தயாரிப்பு	53,107	108,045	2,421,608
உந்திகள்	1,903	4,574	187,305
ஒயில்பாம்பு	41	23	7,223
பெருந்தோட்டங்கள்	28,193	53,515	1,789,835
பணிகள்	1,136	1,047	34,954
களஞ்சியங்களும் நிரம்பல்களும்	210	350	22,267
வர்த்தகம்	2,941	3,110	109,418

மூலம்: கொழுமடி பங்குப் பரிவர்த்தனை

எனினும், கிழக்கு ஆசிய நெருக்கடி, இவ்வாண்டின் பின்னைய பகுதியில் இலங்கையில் பங்குச் சந்தையில் வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கல்கள் மீது ஓர் தளர்ச்சியைக் கொண்டிருந்தது. ரூ 910 மில்லியன் கொண்ட தேறிய விற்பனைகள் ஓகத்திலிருந்து திசெம்பர் வரையிலான காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்டன. எனினும், மொத்தத்தில் வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கல்கள் 1996 இலான ரூ 352 மில்லியன் கொண்ட தேறிய கொள்வனவுக்கு ஓர் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துக் காட்டியது. மீளாய்விற்குரிய காலப்பகுதியில், வெளிநாட்டுப் பங்களிப்பு முன்னைய ஆண்டின் மொத்தப் டிரள்வின் 54.7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 1997 இல் 42.9 சதவீதத்திற்கு வகை கூறியது. வெளிநாட்டுப் பங்களிப்பின் சதவீதப் பங்கில் ஏற்பட்ட வீழ்ச்சி, பங்குச் சந்தையில் அதிகரித்த உள்நாட்டு நடவடிக்கைகளால் முக்கியமாக பெருந்தோட்டக் கம்பனிகளின் டுதிய பங்கு வழங்கல் களால் ஏற்பட்டதாகும்.

துறை வகைப்படியான செயலாற்றம்

துறை வகைப் படியான விலைச் சுட்டெண் களிலான அசைவுகள், 1996 இன் இறுதியிலான விலைகளுடன் ஒப்பிடுகையில், 1997 இல் மொத்தம் 16 துறைகளில் 11 துறைகள் சாதகமாக இருந்தமையைக் காட்டின. பெருந்தோட்டங்கள், பன்முசுப் படுத்தப்பட்டவை, வர்த்தகம், பானம், உணவு மற்றும் டிரைக்கிள், பணிகள், மோட்டார், எண்ணெய்த் தாவரங்கள், தயாரிப்பு, சுற்றுலா விடுதிகளும் பயணமும், கட்டடவாக்கம், வங்கிகள், நிதி மற்றும்

காப்புறுதி ஆசிய துறைகளில் விலை முன்னேற்றங்கள் பதியப்பட்டன. பெருந்தோட்டத் துறையின் விலைச் சுட்டெண் அதிகரித்த தேறிய விலைகள் காரணமாக ஆகக்கூடிய வளர்ச்சியான 61 சதவீதத்தை அடைந்திருக்கையில், பாதிக்கப்பட்ட துறைகளாக விலைகளில் 25 சதவீத வீழ்ச்சியைப் பதிவு செய்த காலணி மற்றும் ட்டுவைகள் துறை விளங்கின. விலைகளில் வீழ்ச்சிகளைப் பதிவு செய்த ஏனைய விடயங்களாக களஞ்சியப்படுத்தல் மற்றும் வழங்கல், இரசாயனங்கள் மற்றும் மருந்துகள் முதலீட்டு நம்பிக்கைகள், காணி மற்றும் சொத்து என்பன விளங்கின.

பிரதேச பங்குச் சந்தைகள்

1997 நடுப்பகுதியிலிருந்து காணப்பட்ட தாய்லாந்தின் நிதியியற் துறையிலான பிரச்சினைகள் ஏனைய அயல்நாடுகள் மீது முக்கியமாக மலேசியா, இந்தோனேசியா, கொரியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், ஹொங்கொங், சிங்கப்பூர் என்பன மீது ஓர் சிதறிய தாக்கத்தைக் கொண்டிருந்தது. வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவிலான பொருளாதாரங்களில் ஏற்பட்ட தொடர்பான பலமான வளர்ச்சியுடன், முதலீட்டாளர்கள் கவனமாகவும் அவர்களது சொத்துப்பட்டியலின் மீள் ஒதுக்கீட்டாலும் ஆசிய பசுபிக் பிராந்தியத்திலான அநேகமான நாடுகளில் பங்குச் சந்தைகள் கடுமையாகப் பாதிப்படைந்தன. மிகக் கடுமையாகப் பாதிப்புற்றதாக பாங்கொக் பங்குச் சந்தை விளங்கி, இது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 1997 திசெம்பர் இறுதியில் விலைச் சுட்டெண்ணில் 57 சதவீத வீழ்ச்சியைக் கொண்டிருந்தது. கோலாலம்பூர் (54 சதவீதம்), ஜகாத்தா (42 சதவீதம்), சீயொல் (42 சதவீதம்), டோக்கியோ (24 சதவீதம்), சிங்கப்பூர் (30 சதவீதம்), ஹொங்கொங் (23 சதவீதம்), மணிலா (42 சதவீதம்) என்பவற்றிலான பங்குச் சந்தைகளில் வீழ்ச்சிகளில் பதிவு செய்யப்பட்டன. எனினும் சிட்னி, பம்பாய், கராச்சி, கொழுமடி சந்தைகள் இலாபங்களைப் பங்குப் பரிவர்த்தனைக்கான பங்கு விலை எடுத்துக் காட்டியான டோஜோன்ஸ் கைத்தொழில் சராசரி 23 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கையில் லண்டனில் பினான்சியல் ரைம்ஸ் பங்குப் பரிவர்த்தனைச் சுட்டெண் 25 சதவீதத்தால் வளர்ச்சியடைந்தது.

சந்தையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள்

கொழுமடிப் பங்குப் பரிவர்த்தனை, முன் டு நிலவிய பழைய 'பகிரங்க அழைப்பு' முறையை நீக்கி ஓர் முழுமையான தன்னியக்கத் திரையை அடிப்படையாகக் கொண்ட வர்த்தக முறையை

ஆண்டின் இரண்டாம் பகுதியில் அறிமுகப் படுத்தியது. டி. திய முறையின் அறிமுகத்துடன், கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை ஆசியாவில் உள்ள கூடிய தொழில் நுட்ப ரீதியில் முன்னேற்ற மடைந்த பங்குப் பரிவர்த்தனைகளில் ஒன்றாக வந்தது. டி. திய முறையின் கீழ் தரகருடாக வைக்கும் வாங்கும் அல்லது விற்கும் கட்டளை உடனடியாகப் பங்குப் பரிவர்த்தனைக்கு மின்னணுவியல் மூலம் அனுப்பப்படுகிறது. ஓர் இசைந்த கட்டளை பெறப்பட்டதும், வர்த்தகம் மின்னணுவியல் மூலம் நிறைவேற்றப்படுகிறது. இத்திரை அடிப்படையிலான வர்த்தக முறை நாளொன்றுக்குக் கிட்டத்தட்ட 20,000 கொடுக்கல் வாங்கல்கள் கையாளப்படுவதுடன் இது பழைய (கையினால் செய்யப்பட்ட) வர்த்தகத் தளத்தின் இயலளவை விட 100 மடங்கு இயலளவைக் கொண்டுள்ளது. இது கூடிய போட்டி வர்த்தகத்தில் ஒரு திருப்தி; முனையை அறிமுகப் படுத்தி கொடுக்கல் வாங்கல்களின் எண்ணிக்கையை அதிகரித்தும், சிறந்த விலையிடலை வழங்கியும் கட்டளைகள் சிறப்பாகவும் விரைவாகவும் இசையச் செய்வதற்கு தரகர்களை இயலுமாக்கியது.

கொழும்புப் பரிவர்த்தனை பின்நங்கிய பிரேதசங்களில் பங்குச் சந்தை தொழிற்பாடுகளை விரிவுபடுத்தி வசதிகளை வழங்கும் நோக்கி, மாகாணங்களில் சிளை அலுவலகங்களை அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளது. தற்போதைய வர்த்தக முறையின் முன்னேற்றமடைந்த தொழில் நுட்பம், நியாயமான செலவில் முழுமையான உடனுக்குடன் வர்த்தகம் செய்யும் இயலளவுடன் சிளைகளை அமைப்பதற்குக் கொழும்புப் பரிவர்த்தனைக்கு சாத்தியப்படக் கூடியதாக இருந்தது. இதன்படி, கொழும்பு தரகர் அலுவலகத்தைத் தொடர்ச்சியாக வேண்டிய தேவையை நீக்கி, பங்குத் தரகர்களுக்கு அவர்களின் வாடிக்கையாளர்கள் சார்பில் கொடுக்கல் வாங்கல்களை நிறைவேற்றுவதற்குக் சிளை அலுவலகத்தில் ஓர் வர்த்தக மேசை வழங்கப்பட வேண்டும். பங்குப் பரிவர்த்தனை, சந்தையில் திரவத் தன்மையை முன்னேற்றுவதற்கு பங்குகளைக் கடனுக்கு வழங்கலையும், கடனுக்கு எடுத்தலையும் அறிமுகப்படுத்தவும் நினைத்திருக்கிறது.

பங்களாதேசத்தில் வணிக வங்கித் தொழிலையும் பங்குத் தரகுத் தொழிற்பாடுகளையும் ஆரம்பிப்பதற்கு வணிக இன்கோப்பேரேசன் விமிறறெட்டிற்கு (வணிக) அனுமதி வழங்கப்பட்டதுடன், இது வெளிநாடு ஒன்றிய பங்குத் தரகுத் தொழிற்பாடுகளை ஆரம்பித்த முதலாவது இலங்கை நிறுவனமாக விளங்கியது. இந்நோக்கத்திற்காக

வணிக வணிக பங்களாதேஷ் விமிறறெட் என்ற இணையான துணிகர முயற்சியில் பிரவேசித்தது.

பங்குச் சந்தையின் தொழிற்பாடு மற்றும் திறனை முன்னேற்றும் நோக்கில் 1998 வரவு செலவுத் திட்டத்தில் பல பிரேரணைகள் முன் வைக்கப்பட்டன. முன்னைய இரு வரவு செலவுத் திட்டங்களில், தரகர்களின் கட்டணம், முதலீட்டுக் கம்பனிகள் மற்றும் நம்பிக்கைக் கூறுகளின் பங்குக் கொடுக்கல் வாங்கல்கள் மொத்த விற்பனை வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருக்கையில் எடுத்துக்கூறப்பட்ட பங்குக் கொடுக்கல் வாங்கல்கள் முத்திரைத் தீர்வையிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன. 1998 வரவு செலவுத் திட்டம் ஆரம்ப பொதுமக்கள் கொடை முனைவு மீதான முத்திரைத் தீர்வையை ஒவ்வோர் 1000 ரூபாவிற்கும் 50 சதம் கொண்ட நியம தொகைக்குக் குறைத்தது. கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிட முனையும் மற்றும் அனுமதி பெறும் கம்பனிகள் தற்போதைய வரி ஊக்குவிப்பாகக் கொடுக்கப்பட விருக்கின்றன. ஏற்கனவே பட்டியலிடப்பட்ட கம்பனிகளும் அவற்றின் வழங்கப்பட்ட மூலதனத்தின் 25 சதவீதத்தை பொதுமக்கள் வசம் பேணி வந்திருந்தால் இச்சலுகையைப் பெறவிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியினுள் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிட அனுமதி பெறும் ஒரு கம்பனியை, எடுத்துக் கூறப்படாத கம்பனிகளில் வைத்திருக்கும் மூலதனத்தின் விற்பனை மூலம் எழும் மூலதன இலாபங்களை வருமானவரியிலிருந்து விலக்களிட்டிப் பெற இயலச் செய்கிறது. பங்குச் சந்தை தொழிற்பாட்டில் தனியார் பங்குபற்றலை ஊக்கப்படுத்தும் பொருட்டு பட்டியலிடப்பட்ட கம்பனிகளின் டி. திய பங்குகளிலான முதலீடுகளுக்கு ஒரு வருட காலத்திற்கு சில வரையறைகளுக்குப்பட்டு கணிக்கப்பட வேண்டிய வருமானத்திலிருந்து, கழிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. தேசிய சேமிப்பு வங்கி, ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பன பட்டியலிடப்பட்ட கம்பனிகளில் அவற்றின் நிதியங்களின் ஒரு பாகத்தை முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டன. கூறு நம்பிக்கைகளின் வருமானம் வரியிலிருந்து விலக்களிக்கப்பட விருக்கின்ற போதிலும் இவற்றால் பகிர்த்தளிக்கப்படும் இலாபங்கள் வழமைபோல் கூறு உடைமையாளர்களின் வருமானத்தில் தொடர்ந்தும் வரியிடப்படும். வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களில் சந்தைப் பங்களிப்பை வசதிப்படுத்தும் பொருட்டு தீர்ப்பளவு உத்தரவாத நிதியமொன்றும் இவற்றிற்கான அரசின் பங்களிப்பு ரூ 150 மில்லியன் கொண்ட உச்ச எல்லையுடன் நிறுவப்படவிருக்கிறது.

நடுத்தர மற்றும் நீண்டகால அரசு பிணைகள்

திறைசேரி முறிகள்

முலதனச் சந்தையிலான ஓர் முக்கிய அபிவிருத்தியாக சந்தை சார்ந்த அரசு பிணைகள் வழங்கல் காணப்பட்டது. இத்திறைசேரி முறிகள் ஆண்டுக்கு இரண்டு முறை செலுத்தும் வட்டியுடன் ஓர் நறுக்கு வீதத்தைக் கொண்டதுடன், இவை ஏலத்திலும் விற்கப்பட்டன. எனவே, இம்முறிகள் மீதான விளைவு சந்தையால் தீர்மானிக்கப்பட்டது. நறுக்கு வீதத்தை மாற்றுவதன் மூலம், நாணய மேலாண்மைச் சபை, நடுத்தரகால வட்டி வீதங்களின் எதிர்பார்க்கும் போக்கு மீது சந்தைக்கு அறிகுறிகளை வழங்குவதற்கும் இயலுமாக விளங்கியது. இம்முறிகளின் வழங்கல் திறைசேரி உண்டியல்களால் வழங்கப்படும் ஒரு வருடத்திற்கும் மேலான காலப்பகுதிக்கு, தனியார் துறைக்கு நடுத்தர கால மட்டக்குறியான வட்டி வீதங்களையும் இடர் இல்லாத விளைவு; வரைபையும் வழங்குகிறது. இதனால், அரசும் அதன் நடுத்தர கால படுகடன் கருவிகளை பெருமளவில் சந்தை சார்ந்ததாக மேற்கொள்ள முடிந்தது.

திறைசேரி முறிகளின் முதலாவது வழங்கல் ரூ 500 மில்லியனிற்கு 1997 மார்ச் 1 இல் மேற கொள்ளப்பட்டது. இம்முறிகள் ஆண்டொன்றுக்கு 14.00 சதவீத நறுக்கு வீதத்தைக் கொண்டிருந்ததுடன் 2 வருடங்கள் கொண்ட முதிர்ச்சிக் காலத்தையும் கொண்டிருந்தது. இக்கொடை முனைவு முழுமையாக முகப்பு; விலையில் உதவப்பட்டது. இதன் பின்பு, இரண்டு கிழமைக்கு ஒரு தடவை ஏலங்கள் நடாத்தப்பட்டதுடன், ஒவ்வொரு ஏலத்திலும் ரூ 5.00 மில்லியன் கொடை முனைவு செய்யப்பட்டது. 1997 இல் மொத்தமாக ரூ 10 பில்லியன் பெறுமதியான திறைசேரி முறிகள் வழங்கப்பட்டன. இம்மொத்தத்தில் ரூ 7.5 பில்லியன் கொண்ட முறிகள் 2 வருடங்கள் கொண்ட முதிர்ச்சிக் காலத்தையும், ரூ 1 பில்லியன் கொண்ட முறிகள் 3 வருடங்கள் கொண்ட முதிர்ச்சிக் காலத்தையும், ரூ 1.5 பில்லியன் கொண்ட முறிகள் 4 வருட முதிர்ச்சிக் காலத்தையும் கொண்டிருந்தன. எல்லா விலைக் குறிப்பீடுகளும் முழுமையாக உதவப்பட்டன. சந்தைப் போக்குகள் மற்றும் பணவீக்க எதிர்பார்ப்புகள் மீதான குறைப்பைத் தொடர்ந்து நறுக்கு வீதம் முதல் ஏலமான 2 வருட முறிகளுக்கான ஆண்டொன்றுக்கான 14.00 சதவீதத்திலிருந்து, 1997 நவம்பர் 12 இல் நடந்த

இறுதி ஏலத்தில் 2 வருட முறிகளுக்கான ஆண்டொன்றிற்கு 11.50 சதவீதத்திற்கு படிப்படியாகக் குறைக்கப்பட்டது. இம்முறிகளை சந்தையில் வளர்ச்சி பெற்றுவரும் ஏற்கும் தன்மை ஏலத்தில் விடும் நடைமுறைகளை வேறுபடுத்திக் காட்டப்படக்கூடியனவாகும். கூடுதலான உதவு; தொகை, முதலாம் ஏலத்தில் 128 சதவீதமாகவும் நவெம்பரில் நடந்த இறுதி ஏலத்தில் 339 சதவீதமாகவும் விளங்கியது. பணவீக்கத்தின் சந்தையை அறியும் சக்தி மற்றும் எதிர்கால வட்டி வீதங்களும் இவ் ஏலங்களில் எடுத்துக் கூறப்பட்டன. ஒற்றோபருக்குப் பின் திறைசேரி முறிகளுக்கு பல விலை கோரல்கள் ஓர் கட்டுப் பணத்துடனும் பெறப்பட்டதுடன் நிறைவேற்றப்பட்ட சராசரி விளைவு; நறுக்கு வீதத்திற்கும் கீழ் வீழ்ச்சியடைந்தது. 2 வருட முறிகள் மீதான நிறைவேற்றப்பட்ட சராசரி விளைவு; பெப்பு;ரவரியின் ஆண்டொன்றுக்கான 14.00 சதவீதத்திலிருந்து செத்தெம்பரில் நடந்த இறுதி ஏலத்தில் ஆண்டொன்றுக்கு 11.56 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

ரூபாக் கடன்கள்

நடுத்தர மற்றும் நீண்டகால அரசு கடன்பாடுகளின் பெரும்பகுதி தொடர்ந்தும் ரூபாக் கடன்களுடாகவே பெறப்பட்டன. ரூபாக் கடன்களுடாகப் பெறப்பட்ட தொகை 1996 இன் ரூ 46,700 மில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ 48,500 மில்லியனாக விளங்கியது. ரூபாக் கடன்கள் முகப்பு; விலையில் விற்கப்பட்டதுடன் நிலையான வட்டி வீதத்தையும் கொண்டிருந்தது. இவ்வீதம் வட்டி வீதங்களிலான சந்தைப் போக்குகளைக் கருத்தில் எடுத்துக்கொண்டும் நிருவாக ரீதியில் தீர்மானிக்கப்பட்டது.

அட்டவணை 10.19

1997 திறைசேரி முறிகளின் வழங்கல்கள்

முதிர்ச்சிக் காலம்	நறுக்குவீதம் (ஆண்டு ஒன்றுக்கு%)	முதிர்ச்சிக் கால நிறைவேற்றப்பட்ட சராசரி விளைவு (ரூபா மில்லியன்) (ஆண்டு ஒன்றுக்கு %)	ஆண்டு இறுதியில் வெளிநின்ற தொகை
2 ஆண்டுகள்	12.00 - 14.00	11.56 - 14.00	7,500
3 ஆண்டுகள்	11.75 - 12.00	11.10 - 11.74	1,000
4 ஆண்டுகள்	11.50 - 12.25	11.36 - 12.25	1,500
மொத்தம்			10,000

முலம்: இலங்கை மத்திய வங்கி.

அட்டவணை 10.20

1997இல் திரட்டப்பட்ட ரூபாக் கடன்கள்

முதிர்ச்சிகள் (ஆண்டுகள்)	பெறுமதி ரூபா மில்லியன்	வட்டி வீதங்கள்
2	5.500	13.13-14.00
3	15.000	13.50-14.50
4	5.000	12.50-13.00
4-8	3.500	11.50-11.80
5-7	1.500	11.25
6-7	17.000	11.75-12.25
6-8	1.000	11.75

கூறு நம்பிக்கைகள்

கூறு நம்பிக்கைகளின் மெலெழுந்த தொழிற்பாடுகள் 1997 இல் நடைபெற்றன. தொழிற்பாட்டில் இருந்த கூறு நம்பிக்கைகள் அதிகரித்தது மட்டுமன்றி, அவற்றின் முதலீட்டுப் போக்கில் திசை திருப்பலும் ஏற்பட்டதுடன், டி.கூறு நம்பிக்கைகளில் பல பல்வேறுபட்ட வகை முதலீடுகளில் நி.கூறு நம்பிக்கைகளில் பெறுவது உறுதிப்படுத்தப்பட்டது. இக்கைத்தொழிலிலான விரிவாக்கம், இரு ஆண்டுகள் விலை வீழ்ச்சிகளின் பின்டி பங்குச் சந்தையில் ஏற்பட்ட முன்னேற்றமடைந்த செயலாற்றத்தால் பெருமளவில் உதவப்பட்டதுடன், ஓரளவிற்கு சந்தையில் வட்டி வீதங்களில் ஏற்பட்ட ஓர் வீழ்ச்சியாலும் ஏற்பட்டதாகும். எனினும் அவற்றின் மொத்தச் சொத்துக்களின் பெறுமதி இன்னும் 1994 இல் பதிவு செய்யப்பட்ட உச்ச மட்டத்தை விடக் குறைவாகவே இருக்கிறது.

அட்டவணை 10.21

கூறு நம்பிக்கைகள் (அ)

	1994	1995	1996	1997(ஆ)
1 மொத்த சொத்துக்கள் ரூ.மில்.	3,982	2,881	2,652	3,097
2 தேறிய சொத்துக்களின் பெறுமதி ரூ.மில்.	3,947	2,855	2,637	3,072
3 பங்குடமைகளில் முதலீடு ரூ.மில்.	2,854	1,762	1,599	2,244
4 (2) இன் சதவீதமொன்றாக (3)	72.4	61.7	60.6	73.0
5 கூறுகளை வைத்திருப்போரின் எண்ணிக்கை	22,286	22,251	25,235	26,441
6 கூறு நம்பிக்கைகளின் எண்ணிக்கை	4	4	5	10

மூலம் : கூறு நம்பிக்கைகள்

(அ) பெறுமதிகள் திசெம்பர் 31 இல் உள்ளவாறு.

(ஆ) 1997 நவம்பர் 27 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட

நாமல் வருமான நிதியம் தவிர்த்தவை.

நாமல் வளர்ச்சி நிதியம், நாமல் வருமான நிதியம், ஈகிள் நிறை காப்ட்டுடைய நிதியம், ஈகிள் வளர்ச்சி நிதியம் ஆகிய ஐந்து டி.கூறு நம்பிக்கைகள் நிறுவப்பட்டன. இது நாட்டில் தொழிற்பாட்டில் இருந்த கூறு நம்பிக்கைகளின் மொத்த எண்ணிக்கையை 1997 இறுதியில் 10 இற்கு அதிகரித்தது. இவற்றில் ஈகிள் வருமான நிதியம் மற்றும் நாமல் வருமான நிதியம் அவற்றின் முதலீடுகளை நிலையான வருமானமுள்ள பிணைகளில் கவனஞ் செலுத்துகையில், ஈகிள் நிறைகாப்ட்டுடைய நிதியம் அரசு பிணைகளில் மட்டுமே முதலிடும். நாமல் வளர்ச்சி நிதியம் அவற்றின் முதலீடுகளை மத்திய தர மற்றும் நீண்டகாலத்தில் ஓர் கூடிய வளர்ச்சியைக் காட்டுமென எதிர்பார்க்கப்படும் முலதனங்களில் கவனம் செலுத்துகின்றன. கூறு நம்பிக்கைகளின் திரண்ட தேறிய சொத்துப் பெறுமதி, 1996 இன் 7.6 சதவீத வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் 16.5 சதவீதத்தால் அதிகரித்தது. கூறு நம்பிக்கைகளின் செயலாற்றம், 1996 இன் 9 சதவீத வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் 1997 இல் சகல பங்கு விலைச் சுட்டெண்ணில் 16.5 சதவீத அதிகரிப்பைப் பதிவு செய்த கொழுமடி பங்குச் சந்தையின் செயலாற்றத்தால் தொடர்டி பட்டமை தெளிவாகின்றது.

கூறு நம்பிக்கைகளின் சொத்துப் பட்டியலின் அமைப்பு 1996 உடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவில் மாற்றமடைந்தது. மொத்த தேறிய சொத்துப் பெறுமதியின் சதவீதமாக பங்குகளிலான முதலீடு 1996 இன் 61 சதவீதத்திற்கெதிராக, 1997 இல் 73 சதவீதமாக விளங்கியது. கூறு உடமையாளர்களின் எண்ணிக்கையும் 1996 இலான ஒரு சிறு வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் 1997 இல் 5 சதவீதத்தால் அதிகரித்தது. 1998 வரவு; செலவு; திட்டத்திலான பிரேரணைகளும் கூறு நம்பிக்கைகளை ஊக்கப்படுத்துவதற்காக வரையப்பட்டன. கூறு நம்பிக்கைகளால் அனுபவித்து வந்த வரி விலக்களிப்பு; 1998 மாச்சு 31 உடன் முடிவடையவிருக்கிறது. வரவு; செலவு; திட்டம் கூறு நம்பிக்கைகளின் வருமானம், கூறு நம்பிக்கைகளின் மொத்த வருமானத்தில் வரியிடப்படாது என அறிவித்தது. நம்பிக்கைகளால் கூறு உடமையாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் வருமானம் கூறு உடமையாளர்களின் சாதாரண வருமானமாக வரியிடப்படும்.